

லேவியராகமம்

ஆசிரியர்

இந்த புத்தகத்தில் கொடுக்கப்பட்ட வசனங்கள் மூலமாக மோசே தான் இதை எழுதினான் என்று உறுதிப்படுத்திக் கொள்ளுகிறோம். அதிகாரம் 1:1, 2 வசனங்கள் இவைகள் இஸ்ரவேல் புத்திரருக்கு சொல்லும்படி யெகோவா சீனாய் மலையில் மோசேக்கு விதித்த கட்டளைகள் ஆகும் என்று சொல்கிறது. (27:34, ஒப்பிடுக 7:38; 25:1; 26:46) இந்த புத்தகத்தில் அனேக பிரமாணங்களுக்கு சம்பந்தப்பட்ட சரித்திரக் காரியங்கள் விவரிக்கப்பட்டுள்ளது. (8:10; 24:10-23) லேவியராகமம் என்ற பதம் லேவி கோத்திரத்திலிருந்து வருகிறது. லேவியர்கள் ஆசாரிய ஊழியத்திற்கும் ஆராதனை செய்திடவும் வேறு பிரிக்கப்பட்டவர்கள் ஆவார்கள். ஜனங்கள் எப்படி பரிசுத்த வாழ்க்கை வாழவேண்டும் என்றும், லேவியர்கள் மக்களுக்கு ஆராதனையில் எப்படி வழி நடத்த உதவ வேண்டும் என்றும் அதிகமாக சொல்லப்பட்டு இருக்கிறது.

எழுதப்பட்ட காலம் மற்றும் இடம்

ஏறக்குறைய கி. மு. 1,446 க்கும் 1,405 க்கும் இடையில் எழுதப்பட்டது.

இஸ்ரவேல் ஜனங்கள் சீனாய் மலைப் பகுதியில் பாளையம் இறங்கி இருந்த நாட்களில் எழுதப்பட்டது.

யாருக்காக எழுதப்பட்டது

இந்த புத்தகம் ஆசாரியர்களுக்கும், லேவேயர்களுக்கும் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் அவர்களுடைய பின்வரும் சந்ததிக்கும் எழுதப்பட்டது.

எழுதப்பட்ட நோக்கம்

லேவியராகமம் புத்தகம், தேவன் மோசேயை ஆசரிப்பு கூடாரத்திலிருந்து அழைத்தது முதல் தொடங்குகிறது. மீட்கப்பட்ட ஜனங்கள், தங்கள் மத்தியில் வாசம் செய்யும் மகிமையான தேவனோடு எப்படி ஐக்கியம் வைத்துக்கொள்ளவேண்டும் என்று இந்த புத்தகம் விளக்குகிறது. இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தையும் அவர்களுடைய கலாச்சாரத்தையும் மத வழிபாடுகளையும் விட்டு வாக்குதத்தம் பண்ணப்பட்ட கானான் தேசத்தில் இருக்கிற கலாச்சாரத்தையும் மத வழிபாடுகளையும் பின்பற்றாமல் யெகோவா தேவனுக்கு உண்மையாய் வாழும்படி போதிக்கிறது. இப்படிப்பட்ட கலாச்சாரத்திலிருந்து யெகோவாவுக்கா பிரித்தெடுத்த வாழ்க்கையை உண்மையாய் வாழ இந்த புத்தகம் நிபந்தனைகளை கொடுக்கிறது.

மையக் கருத்து

உபதேசம்

பொருளடக்கம்

1. பலிகளைக்குறித்த விதிமுறைகள் — 1:1-7:38
2. தேவனுடைய ஆசாரியர்களுக்கு கொடுக்கப்பட்ட விதிமுறைகள் — 8:1-10:20
3. தேவனுடைய ஜனங்களுக்கு அளிக்கப்பட விதிமுறைகள் — 11:1-15:33
4. பலிபீடத்திற்க்கான விதிமுறைகளும் பாவநிவிர்த்தியின் நாளுக்கான விதிமுறைகளும் — 16:1-34
5. நடைமுறை பரிசுத்ததிற்க்கான விதிமுறைகள் — 17:1-22:33
6. ஓய்வு நாட்களுக்கான, பண்டிகைக்களுக்கான விதிமுறைகள் — 23:1-25:55
7. தேவனுடைய ஆசிர்வாதங்களை பெற்றுக்கொள்ள கடைப்பிடிக்கவேண்டிய நிபந்தனைகள் — 26:1-27:34

தகனபலி

¹ யெகோவா ஆசரிப்புக்கூடாரத்திலிருந்து மோசேயை அழைத்து அவனை நோக்கி:

² “நீ இஸ்ரவேல் மக்களிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், உங்களில் ஒருவன் யெகோவாவுக்குப் பலிசெலுத்த வந்தால், மாட்டுமந்தையிலாவது

ஆட்டுமந்தையிலாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து பலிசெலுத்தவேண்டும்.

³ அவன் செலுத்துவது மாட்டுமந்தையிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், அவன் பழுதற்ற ஒரு காளையைச் செலுத்துவானாக; யெகோவாவுடைய சந்நிதியில், தான் அங்கீகரிக்கப்படுவதற்கு, அவன் அதை ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் கொண்டுவந்து,

⁴ தன் பாவநிவிர்த்திக்கென்று அது அங்கீகரிக்கப்படுவதற்கு தன் கையை அதின் தலையின்மேல் வைத்து,

⁵ யெகோவாவுடைய சந்நிதியில் அந்தக் காளையைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தை எடுத்து, அதை ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் இருக்கிற பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.

⁶ பின்பு அவன் அந்தச் சர்வாங்க தகனபலியைத் தோலுரித்து, அதைத் துண்டுதுண்டாக வெட்டவேண்டும்.

⁷ அப்பொழுது ஆசாரியனாகிய ஆரோனின் மகன்கள் பலிபீடத்தின்மேல் நெருப்பை மூட்டி, நெருப்பின்மேல் கட்டைகளை அடுக்கி,

⁸ அவனுடைய மகன்களாகிய ஆசாரியர்கள், துண்டுகளையும், தலையையும், கொழுப்பையும் பலிபீடத்திலுள்ள நெருப்பில் இருக்கிற கட்டைகளின்மேல்

அடுக்கிவைப்பார்களாக.

⁹ அதின் குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன் பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலியாக எரிக்கக்கடவன்; இது யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலி.

¹⁰ “அவன் செலுத்துவது செம்மறியாட்டு மந்தையிலுள்ள ஆடுகளிலாவது வெள்ளாட்டு மந்தையிலுள்ள ஆடுகளிலாவது எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், பழுதற்ற ஒரு கடாவைக் கொண்டுவந்து,

¹¹ யெகோவாவுடைய சந்நிதியில் பலிபீடத்தின் வடக்குப் பகுதியில் அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் மகன்களாகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.

¹² பின்பு அவன் அதைத் துண்டுகளாக வெட்டி, அதின் தலையையும் கொழுப்பையும் அதனுடன் வைப்பானாக; அவைகளை ஆசாரியன் பலிபீடத்திலுள்ள நெருப்பில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைப்பானாக.

¹³ குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன் கொண்டுவந்து பலிபீடத்தின்மேல் எரிக்கக்கடவன்; இது சர்வாங்க

தகனபலி; இது யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலி.

14 “அவன் யெகோவாவுக்குச் செலுத்துவது பறவைகளிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், காட்டுப் புறாக்களிலாவது புறாக்குஞ்சுகளிலாவது எடுத்து செலுத்தக்கடவன்.

15 அதை ஆசாரியன் பலிபீடத்தின் அருகில் கொண்டுவந்து, அதின் தலையைக் கிள்ளி, பலிபீடத்தில் எரித்து, அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின் அருகில் சிந்தவிட்டு,

16 அதின் இரைப்பையையும் அதின் உள்ளவைகளையும் எடுத்து, அதைப் பலிபீடத்தின் அருகில் கிழக்குப் பகுதியில் சாம்பல் இருக்கிற இடத்திலே எறிந்துவிட்டு,

17 பின்பு அதின் இறக்கைகளுடன் அதை இரண்டாக்காமல் பிளப்பானாக; பின்பு ஆசாரியன் அதைப் பலிபீடத்திலுள்ள நெருப்பில் இருக்கிற கட்டைகளின்மேல் எரிக்கக்கடவன்; இது சர்வாங்க தகனபலி; இது யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலி.

அத்தியாயம் 2

உணவுபலி

1 “ஒருவன் உணவுபலியாகிய காணிக்கையைக் யெகோவாவுக்குச் செலுத்தவேண்டுமானால், அவனுடைய

காணிக்கை மெல்லிய மாவாக இருப்பதாக;
அவன் அதின்மேல் எண்ணெய் ஊற்றி,
அதின்மேல் தூபவர்க்கம் போட்டு,

² அதை ஆரோனின் மகன்களாகிய
ஆசாரியர்களிடத்தில் கொண்டு வருவானாக;
அப்பொழுது ஆசாரியன் அந்த மாவிலும்
எண்ணெயிலும் ஒரு கைப்பிடி நிறைய
தூபவர்க்கம் எல்லாவற்றோடும் எடுத்து,
அதைப் பலிபீடத்தின்மேல் நன்றியின்
அடையாளமாக எரிக்கக்கடவன்; அது
யெகோவாவுக்கு நறுமண வாசனையான
தகனபலி.

³ அந்த உணவுபலியில் மீதியாக இருப்பது
ஆரோனையும் அவனுடைய மகன்களையும்
சேரும்; யெகோவாவுக்குச் செலுத்தும்
தகனபலிகளில் இது மகா பரிசுத்தமானது.

⁴ “நீ படைப்பது அடுப்பில் சமைக்கப்பட்ட
உணவுபலியானால், அது எண்ணெயிலே
பிசைந்த மெல்லிய மாவினால் செய்யப்பட்ட
புளிப்பில்லாத அதிரசங்களாகவோ,
எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லாத
அடைகளாகவோ இருப்பதாக.

⁵ நீ படைப்பது அடுப்பில் தட்டையான
பாத்திரத்தில் சமைக்கப்பட்ட
உணவுபலியானால், அது எண்ணெயிலே
பிசைந்த புளிப்பில்லாத மெல்லிய மாவினால்
செய்யப்பட்டதாக இருப்பதாக.

⁶ அதைத் துண்டுதுண்டாகப் பிட்டு,
அதின்மேல் எண்ணெய் ஊற்றுவாயாக; இது

ஒரு உணவுபலி.

7 நீ படைப்பது அடுப்பில் பொரிக்கும் பாத்திரத்தில் சமைக்கப்பட்ட உணவு பலியானால், அது எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் செய்யப்படுவதாக.

8 இப்படிச் செய்யப்பட்ட உணவுபலியைக் யெகோவாவுக்குச் செலுத்துவாயாக; அது ஆசாரியனிடத்தில் கொண்டு வரப்படும்போது, அவன் அதைப் பலிபீடத்தின் அருகில் கொண்டு வந்து,

9 அந்த சமைக்கப்பட்ட உணவுபலியிலிருந்து ஆசாரியன் நன்றியின் அடையாளமாக ஒரு பங்கை எடுத்துப் பலிபீடத்தின்மேல் எரிக்கக்கடவன்; இது யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலி.

10 இந்த உணவுபலியில் மீதியானது ஆரோனையும் அவனுடைய மகன்களையும் சேரும்; யெகோவாவுக்குச் செலுத்தும் தகனங்களில் இது மகா பரிசுத்தமானது.

11 “நீங்கள் யெகோவாவுக்குச் செலுத்தும் எந்த உணவுபலியும் புளித்தமாவினால் செய்யப்படாதிருப்பதாக; புளித்தமாவு உள்ளவைகளையும் தேன் உள்ளவைகளையும் யெகோவாவுக்குத் தகனபலியாக எரிக்கவேண்டாம்.

12 முதற்கனிகளைக் காணிக்கையாகக் கொண்டு வந்து, அவைகளைக் யெகோவாவுக்குச் செலுத்தலாம்; ஆனாலும், பலிபீடத்தின்மேல் அவைகளை நறுமண

வாசனையாக எரிக்கக்கூடாது.

13 நீ படைக்கிற எந்த உணவுபலியிலும் உப்பு சேர்க்கப்படுவதாக; உன் தேவனுடைய உடன்படிக்கையின் உப்பை* உன் உணவுபலியிலே குறையவிடாமல், நீ படைப்பது எல்லாவற்றோடும் உப்பையும் படைப்பாயாக.

14 “முதற்பலன்களை உணவுபலியாக நீ யெகோவாவுக்குச் செலுத்தவந்தால், புதிய பச்சையான கதிர்களை நெருப்பிலே வாட்டி உதிர்த்து, அதை உன் முதற்பலனின் உணவுபலியாகக் கொண்டுவரக்கடவாய்.

15 அதின்மேல் எண்ணெய் ஊற்றி அதின்மேல் தூபவர்க்கத்தைப் போடுவாயாக; இது ஒரு உணவுபலி.

16 பின்பு ஆசாரியன், உதிர்த்த தானியத்திலும் எண்ணெயிலும் எடுத்து, நன்றியின் அடையாளமான பங்கை அதின் தூபவர்க்கம் எல்லாவற்றுடன் எரிக்கக்கடவன்; இது யெகோவாவுக்கு செலுத்தும் தகனபலி.

அத்தியாயம் 3

சமாதானபலி

1 “ஒருவன் சமாதானபலியைப் படைக்கவேண்டுமென்று, மாட்டுமந்தையிலிருந்து

* **அத்தியாயம் 2:13** தேவனுக்கும் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் இடையே செய்யப்பட்ட உடன்படிக்கைக்கு ஒப்பிடப்படுகிறது

எடுத்துச் செலுத்துவானாகில், அது
காளையானாலும் பசுவானாலும் சரி, பழுது
இல்லாமலிருப்பதை யெகோவாவுடைய
சந்நிதியில் செலுத்தக்கடவன்.

² அவன் தன் பலியின் தலைமேல் தன்
கையை வைத்து, ஆசரிப்புக்கூடாரத்தின்
வாசலுக்கு முன்பாக அதைக்
கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின்
மகன்களாகிய ஆசாரியர்கள் அதின்
இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும்
தெளிக்கக்கடவர்கள்.

³ பின்பு சமாதான பலியிலே குடல்களை
மூடிய கொழுப்பையும், குடல்களிலுள்ள
கொழுப்பு முழுவதையும்,

⁴ இரண்டு சிறுநீரகங்களையும்,
அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்தில்
இருக்கிற கொழுப்பையும், சிறுநீரகங்களோடேகூடக்
கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும்
எடுத்து, யெகோவாவுக்குத் தகனபலியாகச்
செலுத்துவானாக.

⁵ அதை ஆரோனின் மகன்கள்
பலிபீடத்தின் நெருப்பிலுள்ள
கட்டைகளின்மேல் வைக்கப்பட்டிருக்கும்
சர்வாங்க தகனபலியின்மேல் போட்டு
எரிக்கக்கடவர்கள்; இது யெகோவாவுக்கு
நறுமண வாசனையான தகனபலி.

⁶ “அவன் யெகோவாவுக்குச்
சமாதானபலியைப் படைக்கவேண்டுமென்று
ஆட்டு மந்தையிலிருந்து எடுத்துச்

செலுத்துவானாகில், அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் சரி, பழுது இல்லாமலிருப்பதைச் செலுத்துவானாக.

7 அவன் ஆட்டுக்குட்டியைப் பலியாகச் செலுத்தவேண்டுமானால், அதைக் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவந்து,

8 தன் பலியின் தலைமேல் தன் கையை வைத்து, ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாக அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் மகன்கள் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள்.

9 பின்பு அவன் சமாதானபலியிலே அதின் கொழுப்பையும், நடு எலும்பிலிருந்து எடுத்த முழு வாலையும், குடல்களை மூடிய கொழுப்பையும் அவைகளின்மேல் இருக்கிற கொழுப்பு முழுவதையும்,

10 இரண்டு சிறுநீரகங்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், சிறுநீரகங்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்து, யெகோவாவுக்குத் தகனபலியாகச் செலுத்தக்கடவன்.

11 அதை ஆசாரியன் பலிபீடத்தின்மேல் எரிக்கக்கடவன்; இது யெகோவாவுக்குச் செலுத்தும் தகன ஆகாரம்.

12 “அவன் செலுத்துவது வெள்ளாடாக

இருக்குமானால், அவன் அதைக்
யெகோவாவுடைய சந்நிதியில்
கொண்டுவந்து,

13 அதின் தலைமேல் தன் கையை
வைத்து, ஆசரிப்புக்கூடாரத்திற்கு
முன்பாக அதைக் கொல்லக்கடவன்;
அப்பொழுது ஆரோனின் மகன்கள் அதின்
இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும்
தெளிக்கக்கடவர்கள்.

14 அவன் அதிலே குடல்களை மூடிய
கொழுப்பையும், அவைகள் மேலிருக்கிற
கொழுப்பு முழுவதையும்,

15 இரண்டு சிறுநீரகங்களையும்,
அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்தில்
இருக்கிற கொழுப்பையும், சிறுநீரகங்களோடேகூடக்
கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும்
எடுத்து, யெகோவாவுக்குத் தகனபலியாகச்
செலுத்தக்கடவன்.

16 ஆசாரியன் பலிபீடத்தின்மேல்
அவைகளை எரிக்கக்கடவன்; இது நறுமண
வாசனையான தகன ஆகாரம்; கொழுப்பு
முழுவதும் யெகோவாவுடையது.

17 கொழுப்பையாவது இரத்தத்தையாவது
நீங்கள் சாப்பிடக்கூடாது; இது உங்களுடைய
குடியிருப்புகள் எங்கும் உங்கள்
தலைமுறைதோறும் நிரந்தரமான
கட்டளையாக இருக்கும் என்று சொல் என்றார்.

அத்தியாயம் 4

பாவநிவாரணபலி

1 பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:

2 “நீ இஸ்ரவேல் மக்களிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், ஒருவன் யெகோவாவுடைய கட்டளைகளில் யாதொன்றை அறியாமையினால் மீறி, செய்யத்தகாததைச் செய்து பாவத்திற்கு உட்பட்டால் அறியவேண்டியதாவது:

3 அபிஷேகம் பெற்ற ஆசாரியன்*, மக்கள் குற்றத்திற்கு உட்படத்தக்கதாகப் பாவம் செய்தால், தான் செய்த பாவத்திற்காக பழுதற்ற ஒரு இளங்காளையை பாவநிவாரணபலியாகக் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவிடுவரக்கடவன்.

4 அவன் அந்தக் காளையை ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவிந்து, அதின் தலைமேல் தன் கையை வைத்து, யெகோவாவுடைய சந்நிதியில் அதைக் கொல்லக்கடவன்.

5 அப்பொழுது, அபிஷேகம் பெற்ற ஆசாரியன் அந்தக் காளையின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, அதை ஆசரிப்புக்கூடாரத்தில் கொண்டுவிந்து,

6 தன் விரலை இரத்தத்தில் தோய்த்து, பரிசுத்த ஸ்தலத்தின் திரைக்கு எதிரே

* அத்தியாயம் 4:3 பிரதான ஆசாரியன்

யெகோவாவுடைய சந்நிதியில் ஏழுமுறை தெளிக்கக்கடவன்.

⁷ பின்பு, ஆசாரியன் அந்த இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆசரிப்புக்கூடாரத்திலே யெகோவாவுடைய சந்நிதியில் இருக்கும் நறுமண தூபபீடத்துக் கொம்புகளின்மேல் பூசி, காளையினுடைய மற்ற இரத்தம் முழுவதையும் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலுக்கு முன்பாக இருக்கிற தகனபலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு,

⁸ பாவநிவாரணபலியான காளையின் எல்லாக் கொழுப்புமாகிய குடல்களை மூடிய கொழுப்பையும், அவைகள்மேல் இருக்கிற கொழுப்பு முழுவதையும்,

⁹ இரண்டு சிறுநீரகங்களையும், அவைகள்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், சிறுநீரகங்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும்,

¹⁰ சமாதானபலியின் காளையிலிருந்து எடுக்கிறதுபோல அதிலிருந்து எடுத்து, அவைகளைத் தகனபலிபீடத்தின்மேல் எரிக்கக்கடவன்.

¹¹ காளையின் தோலையும், அதின் மாம்சம் முழுவதையும், அதின் தலையையும், தொடைகளையும், அதின் குடல்களையும், அதின் சாணியையும்,

¹² காளை முழுவதையும் முகாமிற்கு வெளியே சாம்பல் கொட்டுகிற சுத்தமான இடத்திலே கொண்டுபோய்,

கட்டைகளின்மேல் போட்டு, நெருப்பிலே
சுட்டெரிக்கக்கடவன்; சாம்பல்
கொட்டப்பட்டிருக்கிற இடத்திலே அதைச்
சுட்டெரிக்கக்கடவன்.

13 “கூடி வந்த இஸ்ரவேல் சபையார்
எல்லோரும் அறியாமையினால்
பாவம்செய்து, அது தங்களுடைய
கண்களுக்கு மறைவாக இருக்கிறதினால்,
யெகோவாவுடைய கட்டளைகளில்
யாதொன்றை மீறி, செய்யத்தகாததைச்
செய்து, பாவத்திற்குட்பட்டுக்
குற்றவாளிகளானால்,

14 அவர்கள் செய்த பாவம்
தெரியவரும்போது, சபையார் அந்தப்
பாவத்திற்காக ஒரு இளங்காளையை
ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாக பலியிடக்
கொண்டுவரவேண்டும்.

15 சபையின் மூப்பர்கள் யெகோவாவுடைய
சந்நிதியில் தங்களுடைய கைகளை அதின்
தலைமேல் வைக்கக்கடவர்கள்; பின்பு
யெகோவாவுடைய சந்நிதியில் அந்தக்
காளையைக் கொல்லவேண்டும்.

16 அப்பொழுது, அபிஷேகம் பெற்ற
ஆசாரியன் அதின் இரத்தத்தில்
கொஞ்சம் எடுத்து, ஆசரிப்புக்கூடாரத்தில்
கொண்டுவந்து,

17 தன் விரலை இரத்தத்தில் தோய்த்து,
யெகோவாவுடைய சந்நிதியில் திரைக்கு
எதிரே ஏழுமுறை தெளித்து,

18 ஆசரிப்புக்கூடாரத்தில் யெகோவாவுடைய சந்நிதியில் இருக்கும் பலிபீடத்தின் கொம்புகளின்மேல் அந்த இரத்தத்தில் கொஞ்சம் பூசி, மற்ற இரத்தத்தை ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் இருக்கிற தகனபலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு,

19 அதின் கொழுப்பு முழுவதையும் அதிலிருந்து எடுத்து, பலிபீடத்தின்மேல் எரித்து,

20 பாவநிவாரணபலியின் காளையைச் செய்ததுபோலவே இந்தக் காளையையும் செய்து, இப்படியே ஆசாரியன் அவர்களுக்குப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவர்களுக்கு மன்னிக்கப்படும்.

21 பின்பு காளையை முகாமிற்கு வெளியே கொண்டுபோய், முந்தின காளையைச் சுட்டெரித்ததுபோலச் சுட்டெரிக்கக்கடவன்; இது சபைக்காகச் செய்யப்படும் பாவநிவாரணபலி.

22 “ஒரு பிரபு தன் தேவனாகிய யெகோவாவுடைய கட்டளைகளில் யாதொன்றை மீறி, அறியாமையினால் செய்யத்தகாததைச் செய்து, பாவத்திற்குட்பட்டுக் குற்றவாளியானால்,

23 தான் செய்தது பாவம் என்று தனக்குத் தெரியவரும்போது, அவன் வெள்ளாடுகளில் பழுதற்ற ஒரு இளங்கடாவைப் பலியாகக் கொண்டுவந்து,

24 அந்தக் கடாவின் தலையின்மேல்

தன் கையை வைத்து, யெகோவாவுடைய சந்நிதியில் சர்வாங்கதகனபலி கொல்லப்படும் இடத்தில் அதைக் கொல்வானாக; இது பாவநிவாரணபலி.

25 அப்பொழுது ஆசாரியன் அதின் இரத்தத்தில் கொஞ்சம் தன் விரலால் எடுத்து, தகனபலிபீடத்துக் கொம்புகளின்மேல் பூசி, மற்ற இரத்தத்தைத் தகனபலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு,

26 அதின் கொழுப்பு முழுவதையும், சமாதானபலியின் கொழுப்பைப்போல, பலிபீடத்தின்மேல் எரித்து, இந்தவிதமாக ஆசாரியன் அவன் செய்த பாவத்தைக்குறித்து அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.

27 “சாதாரண மக்களில் ஒருவன் அறியாமையினால் யெகோவாவின் கட்டளைகளில் யாதொன்றை மீறி, செய்யத்தகாததைச் செய்து, பாவத்திற்குட்பட்டுக் குற்றவாளியானால்,

28 தான் செய்தது பாவம் என்று தனக்குத் தெரியவரும்போது அவன் தான் செய்த பாவத்திற்காக வெள்ளாடுகளில் பழுதற்ற ஒரு பெண்குட்டியைப் பலியாகக் கொண்டுவந்து,

29 பாவநிவாரணபலியின் தலைமேல் தன் கையை வைத்து, சர்வாங்கதகனபலியிடும் இடத்தில் அந்தப் பாவநிவாரணபலியைக்

கொல்லக்கடவன்.

³⁰ அப்பொழுது ஆசாரியன் அதின் இரத்தத்தில் கொஞ்சம் தன் விரலால் எடுத்து, தகனபலிபீடத்துக் கொம்புகளின்மேல் பூசி, மற்ற இரத்தத்தை பலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு,

³¹ சமாதானபலியிலிருந்து கொழுப்பை எடுப்பதுபோல, அதின் கொழுப்பு முழுவதையும் எடுத்து, ஆசாரியன் பலிபீடத்தின்மேல் யெகோவாவுக்கு நறுமண வாசனையாக எரித்து, இப்படியே அவனுக்குப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.

³² “அவன் பாவநிவாரணபலியாக ஒரு ஆட்டுக்குட்டியைக் கொண்டு வருவானாகில், பழுதற்ற பெண்குட்டியைக் கொண்டு வந்து,

³³ அந்தப் பாவநிவாரணபலியின் தலைமேல் தன் கையை வைத்து, சர்வாங்கதகனபலி கொல்லப்படும் இடத்தில் அதைப் பாவநிவாரணபலியாகக் கொல்லக்கடவன்.

³⁴ அப்பொழுது ஆசாரியன் அந்தப் பாவநிவாரணபலியின் இரத்தத்தில் கொஞ்சம் தன் விரலால் எடுத்து, தகனபலிபீடத்துக் கொம்புகளின்மேல் பூசி, மற்ற இரத்தத்தை பலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு,

³⁵ சமாதானபலியான ஆட்டுக்குட்டியின் கொழுப்பை எடுக்கிறதுபோல அதின்

கொழுப்பு முழுவதையும் எடுத்து,
யெகோவாவுக்குச் செலுத்தப்படும்
தகனபலிகளைப்போல, பலிபீடத்தின்மேல்
ஆசாரியன் எரிக்கவேண்டும்; இந்தவிதமாக
அவன் செய்த பாவத்திற்கு ஆசாரியன்
பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது
அது அவனுக்கு மன்னிக்கப்படும்.

அத்தியாயம் 5

குற்றநிவாரணபலி

¹ “சாட்சியாகிய ஒருவன், இடப்பட்ட
ஆணையைக் கேட்டிருந்தும், தான்
கண்டதையும் அறிந்ததையும்
தெரிவிக்காமலிருந்து பாவம்செய்தால்,
அவன் தன் அக்கிரமத்தைச் சும்ப்பான்.

² அசுத்தமான காட்டு மிருகத்தின்
உடலையாவது, அசுத்தமான நாட்டு
மிருகத்தின் உடலையாவது, அசுத்தமான
ஊரும் பிராணிகளின் உடலையாவது,
இந்தவித அசுத்தமான யாதொரு
பொருளையாவது, ஒருவன் அறியாமல்
தொட்டால், அவன் தீட்டும் குற்றமும்
உள்ளவனாவான்.

³ அல்லது எந்த அசுத்தத்தினாலாகிலும்
தீட்டுப்பட்ட ஒரு மனிதனை ஒருவன்
அறியாமல் தொட்டு, பின்பு அதை
அறிந்துகொண்டால், அவன்
குற்றமுள்ளவனாவான்.

4 மனிதர்கள் பதறி ஆணையிடும் எந்தக் காரியத்திலானாலும், ஒருவன் தீமை செய்கிறதற்காவது நன்மை செய்கிறதற்காவது, தன் மனம் அறியாமல், தன் உதடுகளினால் பதறி ஆணையிட்டு, பின்பு அவன் அதை அறிந்துகொண்டால், அதைக்குறித்துக் குற்றமுள்ளவனாவான்.

5 இப்படிப்பட்டவைகள் ஒன்றில், ஒருவன் குற்றமுள்ளவனாகும்போது, அவன், தான் செய்தது பாவம் என்று அறிக்கையிட்டு,

6 தான் செய்த பாவத்திற்குப் பாவநிவாரணபலியாக, ஆடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது, ஒரு பெண்குட்டியைக் குற்றநிவாரணபலியாகக் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவரவேண்டும்; அதினாலே ஆசாரியன் அவன் செய்த பாவத்தைக்குறித்து அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.

7 “ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர அவனுக்குச் சக்தியில்லாதிருந்தால், அவன் செய்த குற்றத்திற்காக இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஒன்றைப் பாவநிவாரணபலியாகவும் மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியாகவும், யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவரக்கடவன்.

8 அவைகளை ஆசாரியனிடத்தில் கொண்டுவருவானாக; அவன்

பாவநிவாரணபலிக்குரியதை முதலில்
செலுத்தி, அதின் தலையை அதின்
கழுத்திலிருந்து கிள்ளி, அதை
இரண்டாக்காமல் வைத்து,

9 அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து,
பலிபீடத்தின் பக்கத்தில் தெளித்து, மீதியான
இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியிலே
வடியவிடுவானாக; இது பாவநிவாரணபலி.

10 மற்றதை நியமத்தின்படியே அவன்
தகனபலியாகச் செலுத்தக்கடவன்;
இந்தவிதமாக அவன் செய்த பாவத்தை
ஆசாரியன் நிவிர்த்தி செய்யக்கடவன்;
அப்பொழுது அது அவனுக்கு
மன்னிக்கப்படும்.

11 “இரண்டு காட்டுப்புறாக்களையாவது
இரண்டு புறாக்குஞ்சுகளையாவது
கொண்டுவர அவனுக்குச் சக்தியில்லாதிருந்தால்,
பாவம் செய்தவன் பாவநிவாரணத்திற்காக
ஒரு கிலோ அளவான மெல்லிய
மாவிலே பத்தில் ஒரு பங்கைத் தன்
காணிக்கையாகக் கொண்டுவருவானாக;
அது பாவநிவாரணபலியாக இருப்பதினால்,
அதின்மேல் எண்ணெய் ஊற்றாமலும்
தூபவர்க்கம் போடாமலும் இருந்து,

12 அதை ஆசாரியனிடத்தில்
கொண்டுவரவேண்டும்; அதிலே ஆசாரியன்
நன்றியின் அடையாளமான பங்காகத் தன்
கைப்பிடி நிறைய எடுத்து, யெகோவாவுக்குச்
செலுத்தும் தகனபலிகளைப்போல,

பலிபீடத்தின்மேல் எரிக்கக்கடவன்; இது பாவநிவாரணபலி.

13 இந்தவிதமாக மேற்சொல்லிய காரியங்கள் ஒன்றில் அவன் செய்த பாவத்திற்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும், மீதியானது உணவுபலியைப்போல ஆசாரியனைச் சேரும் என்றார்.

14 பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:

15 “ஒருவன் யெகோவாவுக்குரிய பரிசுத்தமானவைகளில் குற்றம்செய்து, அறியாமையினால் பாவத்திற்குட்பட்டால், அவன் தன் குற்றத்திற்காக பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படியே, நீ அவன்மேல் சுமத்தும் அபராதம் எவ்வளவோ, அவ்வளவு வெள்ளிச் சேக்கல் மதிப்புள்ள பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவை குற்றநிவாரணபலியாகக் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவந்து,

16 பரிசுத்தமானதைக்குறித்துத் தான் செய்த குற்றத்தினால் உண்டான நஷ்டத்தைச் செலுத்தி, அத்துடன் ஐந்தில் ஒரு பங்கை அதிகமாகக் கூட்டி, ஆசாரியனுக்குக் கொடுப்பானாக; குற்றநிவாரணபலியாகிய ஆட்டுக்கடாவினாலே அவனுக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.

17 “ஒருவன் செய்யத்தகாததென்று யெகோவாவுடைய கட்டளைகளினால் விலக்கப்பட்ட யாதொன்றைச் செய்து பாவத்திற்குட்பட்டால், அதை அவன் அறியாமையினால் செய்தாலும், அவன் குற்றமுள்ளவனாக இருந்து, தன் அக்கிரமத்தைச் சும்ப்பான்.

18 அதினால் அவன் குற்றநிவாரணபலியாக, உன் மதிப்பிற்குச் சரியான பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவை ஆசாரியனிடத்தில் கொண்டு வருவானாக; அவன் அறியாமல் செய்த குற்றத்தை ஆசாரியன் அவனுக்காக நிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.

19 இது குற்றநிவாரணபலி; அவன் யெகோவாவுக்கு விரோதமாகக் குற்றம்செய்தான் என்பது நிச்சயம் என்றார்.

அத்தியாயம் 6

1 பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:

2 “ஒருவன் யெகோவாவுக்கு விரோதமாக அநியாயம் செய்து, தன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட பொருளிலாவது, கொடுக்கல் வாங்கலிலாவது, தன் அயலானை ஏமாற்றி, அல்லது ஒரு பொருளை வலுக்கட்டாயமாகப் பறித்துக்கொண்டு, அல்லது தன் அயலானுக்கு இடையூறுசெய்து,

3 அல்லது காணாமற்போனதைக் கண்டுபிடித்து அதை மறுதலித்து,

லேவியராகமம் அத்தியாயம் 6:4 xxiv லேவியராகமம் அத்தியாயம் 6:7

அதைக்குறித்துப் பொய்யாக சத்தியம் செய்து, மனிதர்கள் செய்யும் இதைப்போல யாதொரு காரியத்தில் பாவம்செய்தான் என்றால்,

4 அவன் செய்த பாவத்தினாலே குற்றவாளியானதால், தான் வலுக்கட்டாயமாகப் பறித்துக்கொண்டதையும், இடையூறுசெய்து பெற்றுக்கொண்டதையும், தன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதையும், காணாமற்போயிருந்து தான் கண்டெடுத்ததையும்,

5 பொய்யாக சத்தியம் செய்து சம்பாதித்த பொருளையும் திரும்பக் கொடுக்கக்கடவன்; அந்த முதலைக் கொடுக்கிறதும் அல்லாமல், அதனுடன் ஐந்தில் ஒரு பங்கு அதிகமாகவும் சேர்த்து, அதைத் தான் குற்றநிவாரணபலியை செலுத்தும் நாளில், அதற்குரியவனுக்குக் கொடுத்துவிட்டு,

6 தன் குற்றநிவாரணபலியாக, உன் மதிப்பீட்டுக்குச் சரியான பழுதற்ற ஆட்டுக்கடாவைக் யெகோவாவுக்குச் செலுத்த, அதை ஆசாரியனிடத்தில் குற்றநிவாரணபலியாகக் கொண்டுவருவானாக.

7 யெகோவாவுடைய சந்நிதியில் அவனுடைய பாவத்தை ஆசாரியன் நிவிர்த்திசெய்வானாக; அப்பொழுது, அவனைக் குற்றவாளியாக்கிய அப்படிப்பட்ட எந்தக்காரியமும் அவனுக்கு மன்னிக்கப்படும் என்றார்.

சர்வாங்க தகனபலிக்குரிய விதிமுறைகள்

8 பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:

9 “நீ ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் கற்பிக்கவேண்டிய சர்வாங்க தகனபலிக்குரிய விதிமுறைகள் என்னவென்றால், சர்வாங்க தகனபலியானது இரவுமுதல் விடியற்காலம்வரை பலிபீடத்தின்மேல் எரியவேண்டும்; பலிபீடத்தின் மேலுள்ள நெருப்பு எரிந்துகொண்டே இருக்கவேண்டும்.

10 ஆசாரியன் சணல்நூல் உள்ளாடையை தன் இடுப்பில் போட்டுக்கொண்டு, சணல்நூல் அங்கியை அணிந்து, பலிபீடத்தின்மேல் நெருப்பில் எரிந்த சர்வாங்க தகனபலியின் சாம்பலை எடுத்து, பலிபீடத்தின் அருகில் கொட்டி,

11 பின்பு தன் உடைகளைக் கழற்றி, வேறு உடைகளை அணிந்துகொண்டு, அந்தச் சாம்பலை முகாமிற்கு வெளியே சுத்தமான ஒரு இடத்திலே கொண்டுபோய்க் கொட்டக்கடவன்.

12 பலிபீடத்தின்மேலிருக்கிற நெருப்பு அணையாமல் எரிந்துகொண்டிருக்கவேண்டும்; ஆசாரியன் காலைதோறும் அதின்மேல் எரியும்படி கட்டைகளைப் போட்டு, அதின்மேல் சர்வாங்க தகனபலியை வரிசையாக வைத்து, அதின்மேல் சமாதானபலிகளின் கொழுப்பைப் போட்டு எரிக்கக்கடவன்.

13 பலிபீடத்தின்மேல் நெருப்பு எப்பொழுதும்

எரிந்துகொண்டிருக்கவேண்டும்; அது ஒருபோதும் அணைந்துபோகக்கூடாது.

உணவுபலிக்குரிய விதிமுறைகள்

14 “உணவுபலியின் விதிமுறைகள் என்னவென்றால், ஆரோனின் மகன்கள் அதைக் யெகோவாவுடைய சந்நிதியில் பலிபீடத்திற்கு முன்னே படைக்கவேண்டும்.

15 அவன், உணவுபலியின் மெல்லிய மாவிலும் அதின் எண்ணெயிலும் தன் கைப்பிடி நிறைய எடுத்து, உணவுபலியின்மேலுள்ள தூபவர்க்கம் யாவற்றோடும் கூட அதை நன்றியின் அடையாளமாகப் பலிபீடத்தின்மேல் யெகோவாவுக்கு நறுமண வாசனையாக எரிக்கக்கடவன்.

16 அதில் மீதியானதை ஆரோனும் அவனுடைய மகன்களும் சாப்பிடுவார்களாக; அதை புளிப்பில்லாத அப்பத்துடன் பரிசுத்த ஸ்தலத்தில் சாப்பிடவேண்டும்; ஆசரிப்புக்கூடாரத்தின் பிராகாரத்தில் அதைச் சாப்பிடவேண்டும்.

17 அதைப் புளித்தமாவுள்ளதாக வேகவைக்கவேண்டாம்; அது எனக்கு செலுத்தப்படும் தகனங்களில் நான் அவர்களுக்குக் கொடுத்த அவர்களுடைய பங்கு; அது பாவநிவாரண பலியைப்போலவும் குற்றநிவாரணபலியைப் போலவும் மகா பரிசுத்தமானது.

18 ஆரோனின் சந்ததியில் ஆண்மக்கள் அனைவரும் அதைச் சாப்பிடுவார்களாக; யெகோவாவுக்கு செலுத்தப்படும் தகனபலிகளில் அது உங்கள் தலைமுறைதோறும் நிரந்தரமான கட்டளையாக இருப்பதாக; அவைகளைத் தொடுகிறவனெவனும் பரிசுத்தமாக இருப்பான்” என்று சொல் என்றார்.

19 பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:

20 “ஆரோன் அபிஷேகம் செய்யப்படும் நாளில், அவனும் அவனுடைய மகன்களும் யெகோவாவுக்குச் செலுத்தவேண்டிய படைப்பு என்னவென்றால், ஒரு எப்பா அளவான மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கை, காலையில் பாதியும் மாலையில் பாதியும், நிரந்தரமான உணவுபலியாகச் செலுத்தக்கடவர்கள்.

21 அது பாத்திரத்திலே எண்ணெய்விட்டு வேகவைக்கவேண்டும்; வேகவைத்தபின்பு அதைக் கொண்டுவந்து, உணவுபலியாக யெகோவாவுக்கு நறுமண வாசனையாகப் படைக்கக்கடவாய்.

22 அவனுடைய மகன்களில் அவனுடைய இடத்திலே அபிஷேகம்செய்யப்படுகிற ஆசாரியனும் அப்படியே செய்யக்கடவன்; அது முழுவதும் எரிக்கப்படவேண்டும்; அது யெகோவா ஏற்படுத்தின நிரந்தரமான கட்டளை.

23 ஆசாரியனுக்காக செலுத்தப்படும் எந்த

உணவுபலியும் சாப்பிடாமல், முழுவதும் எரிக்கப்படவேண்டும்” என்றார்.

பாவநிவாரணபலிக்குரிய விதிமுறைகள்

²⁴ பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:

²⁵ “நீ ஆரோனோடும் அவனுடைய மகன்களோடும் சொல்லவேண்டியதாவது, பாவநிவாரணபலியின் விதிமுறைகள் என்னவென்றால், சர்வாங்கதகனபலி கொல்லப்படும் இடத்தில் பாவநிவாரணபலியும் யெகோவாவுடைய சந்நிதியில் கொல்லப்படக்கடவது; அது மகா பரிசுத்தமானது.

²⁶ பாவநிவிர்த்திசெய்ய அதைப் பலியிடுகிற ஆசாரியன் அதைச் சாப்பிடுவானாக; ஆசரிப்புக்கூடாரத்தின் பிராகாரமாகிய பரிசுத்த ஸ்தலத்திலே அது சாப்பிடப்படவேண்டும்.

²⁷ அதின் மாம்சத்தில் படுகிறது எதுவும் பரிசுத்தமாக இருக்கும்; அதின் இரத்தத்திலே கொஞ்சம் ஒரு உடையில் தெறித்ததென்றால், இரத்தம் தெறித்த உடையைப் பரிசுத்த ஸ்தலத்தில் கழுவவேண்டும்.

²⁸ அது சமைக்கப்பட்ட மண்பானை உடைக்கப்படவேண்டும்; செப்புப்பானையில் சமைக்கப்பட்டால், அது விளக்கப்பட்டுத் தண்ணீரில் கழுவப்படவேண்டும்.

²⁹ ஆசாரியர்களில் ஆண்மக்கள் அனைவரும் அதைச் சாப்பிடுவார்களாக; அது

மகா பரிசுத்தமானது.

30 எந்தப் பாவநிவாரணபலியின்
இரத்தத்தில் கொஞ்சம் பரிசுத்த
ஸ்தலத்தில் பாவநிவிர்த்திக்காக
ஆசரிப்புக்கூடாரத்திற்குள்ளே
கொண்டுவரப்பட்டதோ, அந்தப் பலியைச்
சாப்பிடக்கூடாது, அது நெருப்பிலே
எரிக்கப்படவேண்டும்.

அத்தியாயம் 7

குற்றநிவாரணபலிக்குரிய விதிமுறைகள்

1 “குற்றநிவாரணபலியின் விதிமுறைகள்
என்னவென்றால், அது மகா பரிசுத்தமானது.

2 சர்வாங்க தகனபலி கொல்லப்படும்
இடத்தில், குற்றநிவாரணபலியும்
கொல்லப்படவேண்டும்; அதின் இரத்தத்தைப்
பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,

3 அதினுடைய கொழுப்பு முழுவதையும்,
அதின் வாலையும், குடல்களை மூடிய
கொழுப்பையும்,

4 இரண்டு சிறுநீரகங்களையும்,
அவைகளின்மேல் சிறுகுடல்களினிடத்திலிருக்கிற
கொழுப்பையும், சிறுநீரகங்களோடேகூடக்
கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும்
எடுத்துச் செலுத்துவானாக.

5 இவைகளை ஆசாரியன்
பலிபீடத்தின்மேல் யெகோவாவுக்குத்

லேவியராகமம் அத்தியாயம் 7:6 xxx லேவியராகமம் அத்தியாயம் 7:11

தகனபலியாக எரிக்கக்கடவன்; அது குற்றநிவாரணபலி.

⁶ ஆசாரியர்களில் ஆண்மக்கள் அனைவரும் அதைச் சாப்பிடுவார்களாக; அது பரிசுத்த ஸ்தலத்தில் சாப்பிடப்படவேண்டும்; அது மகா பரிசுத்தமானது.

⁷ பாவநிவாரணபலி எப்படியோ குற்றநிவாரணபலியும் அப்படியே; அந்த இரண்டிற்கும் விதிமுறை ஒன்றே; அதினாலே பாவநிவிர்த்தி செய்த ஆசாரியனை அது சேரும்.

⁸ ஒருவருடைய சர்வாங்க தகனபலியைச் செலுத்தின ஆசாரியன் தான் செலுத்தின தகனபலியின் தோலைத் தனக்காக வைத்துக்கொள்ளவேண்டும்.

⁹ அடுப்பிலே வேகவைக்கப்பட்டதும், பாத்திரத்திலும் தட்டின்மேலும் சமைக்கப்பட்டதுமான உணவுபலி அனைத்தும் அதைச் செலுத்துகிற ஆசாரியனுடையவைகளாக இருக்கும்.

¹⁰ எண்ணெயிலே பிசைந்ததும் எண்ணெயிலே பிசையாததுமான சகல உணவுபலியும் ஆரோனுடைய மகன்கள் அனைவருக்கும் சரிபங்காகச் சேரவேண்டும்.

சமாதானபலிக்குரிய விதிமுறைகள்

¹¹ “யெகோவாவுக்குச் செலுத்துகிற சமாதானபலிகளின் விதிமுறைகள் என்னவென்றால்,

12 அதை நன்றிபலியாகச்
செலுத்துவானானால், அவன்
நன்றிபலியோடுசுட எண்ணெயிலே
பிசைந்த புளிப்பில்லாத அதிரசங்களையும்,
எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லாத
அடைகளையும், எண்ணெயிலே பிசைந்து
வறுக்கப்பட்ட மெல்லிய மாவினால் செய்த
அதிரசங்களையும் படைக்கக்கடவன்.

13 அவைகளைப் படைக்கிறதும் அல்லாமல்,
புளித்தமாவினால் செய்த அப்பத்தையும்,
தன்னுடைய சமாதானபலியாகிய
நன்றிபலியோடுசுட படைக்கவேண்டும்.

14 அந்தப் படைப்பு முழுவதிலும்
வகைக்கு ஒவ்வொன்றை எடுத்துக்
யெகோவாவுக்கு ஏறெடுத்துப் படைக்கும்
பலியாகச் செலுத்துவானாக; அது
சமாதானபலியின் இரத்தத்தைத் தெளித்த
ஆசாரியனுடையதாகும்.

15 சமாதானபலியாகிய நன்றிபலியின்
மாம்சமானது செலுத்தப்பட்ட
அன்றையதினமே சாப்பிடப்படவேண்டும்;
அதில் ஒன்றும் விடியற்காலம்வரை
வைக்கப்படக்கூடாது.

16 அவன் செலுத்தும் பலி
பொருத்தனையாகவோ உற்சாகபலியாகவோ
இருக்குமானால், அது செலுத்தப்படும்
நாளிலும், அதில் மீதியானது மறுநாளிலும்
சாப்பிடப்படலாம்.

17 பலியின் மாம்சத்தில் மீதியாக

இருக்கிறது மூன்றாம் நாளில் நெருப்பிலே
சுட்டெரிக்கப்படக்கடவது.

18 சமாதானபலியின் மாம்சத்தில்
மீதியானது மூன்றாம் நாளில்
சாப்பிடப்படுமானால், அது அங்கீகரிக்கப்படாது;
அதைச் செலுத்தினவனுக்கு அது பலிக்காது;
அது அருவருப்பாயிருக்கும்; அதைச்
சாப்பிடுகிறவன் தன் அக்கிரமத்தைச்
சுமப்பான்.

19 “தீட்டான எந்த பொருளிலாவது அந்த
மாம்சம் பட்டதானால் அது சாப்பிடப்படாமல்
நெருப்பிலே சுட்டெரிக்கப்படக்கடவது;
மற்ற மாம்சத்தையோ சுத்தமாக
இருக்கிறவனெவனும் சாப்பிடலாம்.

20 ஒருவன் தீட்டுள்ளவனாக இருக்கும்போது
யெகோவாவுடைய சமாதானபலியின்
மாம்சத்தைச் சாப்பிட்டால், அவன்
தன் மக்களுக்குள் இல்லாதபடி
வெட்டுண்டுபோவான்.

21 மனிதர்களுடைய தீட்டையாவது, தீட்டான
மிருகத்தையாவது, அருவருக்கப்படத்தக்க
தீட்டான மற்ற எந்த பொருளையாவது
ஒருவன் தொட்டிருந்து, யெகோவாவுடைய
சமாதானபலியின் மாம்சத்திலே சாப்பிட்டால்,
அவன் தன் மக்களுக்குள் இல்லாதபடி
அறுப்புண்டுபோவான்” என்றார்.

22 பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:

23 “நீ இஸ்ரவேல் மக்களிடம்
சொல்லவேண்டியது என்னவென்றால்,

மாடு, ஆடு, வெள்ளாடு என்பவைகளின் கொழுப்பை நீங்கள் சாப்பிடக்கூடாது.

24 தானாகச் செத்த மிருகத்தின் கொழுப்பையும், தாக்கப்பட்ட மிருகத்தின் கொழுப்பையும் பலவித வேலைகளுக்குப் பயன்படுத்தலாம்; ஆனாலும் நீங்கள் அதை ஒருபோதும் சாப்பிடக்கூடாது.

25 யெகோவாவுக்குத் தகனபலியாகச் செலுத்தப்படும் மிருகத்தின் கொழுப்பைச் சாப்பிடுகிற எந்த ஆத்துமாவும் தன் மக்களுக்குள் இல்லாதபடி அறுப்புண்டுபோவான்.

26 உங்கள் குடியிருப்புகளில் எங்கும் யாதொரு பறவையின் இரத்தத்தையாவது, யாதொரு மிருகத்தின் இரத்தத்தையாவது சாப்பிடக்கூடாது.

27 எவ்வித இரத்தத்தையாவது சாப்பிடுகிற எவனும் தன் மக்களில் இல்லாதபடி அறுப்புண்டுபோவான் என்று சொல்” என்றார்.

ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் சேரவேண்டியவை

28 பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:

29 “நீ இஸ்ரவேல் மக்களிடம் சொல்லவேண்டியது என்னவென்றால், யெகோவாவுக்குச் சமாதானபலி செலுத்துகிறவன் தான் செலுத்தும் சமாதானபலியைக் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டு வருவானாக.

30 யெகோவாவுக்குத் தகனபலியாகப் படைப்பவைகளை அவனே கொண்டு வரவேண்டும்; மார்புப்பகுதியையும் அதனுடன் அதின்மேல் வைத்த கொழுப்பையும் யெகோவாவுடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டும்படிக் கொண்டு வரக்கடவன்.

31 அப்பொழுது ஆசாரியன் அந்தக் கொழுப்பைப் பலிபீடத்தின்மேல் எரிக்கவேண்டும்; மார்புப்பகுதி ஆரோனையும் அவனுடைய மகன்களையும் சேரும்.

32 உங்கள் சமாதானபலிகளில் வலது முன்னந்தொடையை ஏறெடுத்துப்படைக்கும் பலியாகப் படைக்கும்படி ஆசாரியனிடத்தில் கொடுப்பீர்களாக.

33 ஆரோனுடைய மகன்களில், சமாதானபலியின் இரத்தத்தையும் கொழுப்பையும் செலுத்துகிறவனுக்கு, வலது முன்னந்தொடை பங்காகச் சேரும்.

34 இஸ்ரவேல் மக்களின் சமாதானபலிகளில் அசைவாட்டும் மார்புப்பகுதியையும் ஏறெடுத்துப்படைக்கும் முன்னந்தொடையையும் நான் அவர்கள் கையில் வாங்கி, அவைகளை ஆசாரியனாகிய ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் இஸ்ரவேல் மக்களுக்குள் இருக்கும் நிரந்தரமான கட்டளையாகக் கொடுத்தேன் என்று சொல் என்றார்.

35 “யெகோவாவுக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி ஆரோனும் அவனுடைய மகன்களும் நியமிக்கப்பட்ட நாளிலே, இது

லேவியராகமம் அத்தியாயம் 7:36xxxvலேவியராகமம் அத்தியாயம் 8:2

அபிஷேகம் செய்யப்பட்ட அவர்களுக்குக்
யெகோவாவுடைய தகனபலிகளில்
கிடைக்கும்படி உண்டான கட்டளை.

³⁶ இப்படி அவர்களுக்கு இஸ்ரவேல் மக்கள்
தங்கள் தலைமுறைதோறும் நிரந்தரமான
நியமமாகக் கொடுக்கும்படிக் யெகோவா
அவர்களை அபிஷேகம்செய்த நாளிலே
கட்டளையிட்டார்.

³⁷ சர்வாங்கதகனபலிக்கும்
உணவுபலிக்கும் பாவநிவாரணபலிக்கும்
குற்றநிவாரணபலிக்கும் பிரதிஷ்டைபலிகளுக்கும்
சமாதானபலிகளுக்கும் உரிய விதிமுறைகள்
இதுவே.

³⁸ யெகோவாவுக்குத் தங்கள் பலிகளைச்
செலுத்தவேண்டும் என்று அவர் இஸ்ரவேல்
மக்களுக்குச் சீனாய் வனாந்திரத்திலே
கற்பிக்கும்போது இவைகளை மோசேக்குச்
சீனாய்மலையில் கட்டளையிட்டார்.

அத்தியாயம் 8

ஆரோனும் அவனுடைய மகன்களும்
பரிசுத்தம் செய்யப்படுதல்

¹ யெகோவா மோசேயை நோக்கி:

² “நீ ஆரோனையும் அவனுடைய
மகன்களையும் வரவழைத்து,
உடைகளையும், அபிஷேகத் தைலத்தையும்,
பாவநிவாரணபலிக்கு ஒரு காளையையும்,
இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு

கூடையில் புளிப்பில்லாத அப்பங்களையும்
கொண்டுவந்து,

³ சபையையெல்லாம் ஆசரிப்புக்கூடாரத்தின்
வாசலுக்கு முன்பாகக் கூடிவரச்செய்”
என்றார்.

⁴ யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே
மோசே செய்தான்; சபை ஆசரிப்புக்கூடாரத்தின்
வாசலுக்கு முன்பாகக் கூடினபோது,

⁵ மோசே சபையை நோக்கி: “செய்யும்படி
யெகோவா கட்டளையிட்ட காரியம் இதுவே
என்று சொல்லி,

⁶ யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே
மோசே, ஆரோனையும் அவனுடைய
மகன்களையும் வரவழைத்து, அவர்களைத்
தண்ணீரில் குளிக்கச்செய்து,

⁷ அவனுக்கு உள் அங்கியைப் போட்டு,
இடுப்புக்கச்சையைக் கட்டி, மேலங்கியை
உடுத்தி, ஏபோத்தை அணிவித்து, அதின்மேல்
ஏபோத்தின் விசேஷமான கச்சையைக்கட்டி,

⁸ அவனுக்கு மார்ப்பதக்கத்தை அணிவித்து,
மார்ப்பதக்கத்திலே ஊரீம், தும்மீம்
என்பவைகளையும் வைத்து,

⁹ அவன் தலையிலே தலைப்பாகையை
அணிவித்து, தலைப்பாகையின்மேல் அவன்
நெற்றியிலே பரிசுத்த கிரீடம் என்னும்
பொற்பட்டத்தைக் கட்டினான்.

¹⁰ பின்பு மோசே, அபிஷேகத் தைலத்தை
எடுத்து, வாசஸ்தலத்தையும் அதிலுள்ள
அனைத்தையும் அபிஷேகம்செய்து,

பரிசுத்தப்படுத்தி,

11 அதில் கொஞ்சம் எடுத்து,
பலிபீடத்தின்மேல் ஏழுமுறை தெளித்து,
பலிபீடத்தையும் அதின் சகல
பொருட்களையும், தொட்டியையும் அதின்
பாதத்தையும் பரிசுத்தப்படுத்தும்படி
அபிஷேகம்செய்து,

12 அபிஷேகத் தைலத்திலே கொஞ்சம்
ஆரோனுடைய தலையின்மேல் ஊற்றி
அவனைப் பரிசுத்தப்படுத்தும்படி
அபிஷேகம்செய்தான்.

13 பின்பு மோசே, யெகோவா தனக்குக்
கட்டளையிட்டபடியே, ஆரோனின் மகன்களை
வரவழைத்து, அவர்களுக்கு அங்கிகளை
உடுத்தி, இடுப்புக்கச்சைகளைக் கட்டி,
குல்லாக்களை அணிவித்து,

14 பாவநிவாரணபலிக்கான காளையைக்
கொண்டுவந்தான்; அதினுடைய
தலையின்மேல் ஆரோனும் அவனுடைய
மகன்களும் தங்கள் கைகளை வைத்தார்கள்;

15 அப்பொழுது அது கொல்லப்பட்டது;
மோசே அதின் இரத்தத்தை எடுத்து, தன்
விரலினால் பலிபீடத்தின் கொம்புகளின்மேல்
சுற்றிலும் பூசி, பலிபீடத்திற்காக
சுத்திகரிப்புசெய்து, மற்ற இரத்தத்தைப்
பலிபீடத்தின் அடியில் ஊற்றிவிட்டு,
அதின்மேல் பாவநிவிர்த்தி செய்வதற்காக
அதைப் பரிசுத்தப்படுத்தினான்.

16 பின்பு மோசே, யெகோவா தனக்குக்

கட்டளையிட்டபடியே, குடல்களின்மேல் இருந்த கொழுப்பு முழுவதையும், கல்லீரலின்மேல் இருந்த ஜவ்வையும், இரண்டு சிறுநீரகங்களையும், அவைகளின் கொழுப்பையும் எடுத்து, பலிபீடத்தின்மேல் எரித்து,

17 காளையையும் அதின் தோலையும் மாம்சத்தையும் சாணியையும் முகாமிற்கு வெளியே நெருப்பிலே சுட்டெரித்தான்.

18 பின்பு அவன் சர்வாங்க தகனபலிக்கு ஆட்டுக்கடாவைக் கொண்டுவந்தான்; அதின் தலையின்மேல் ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்கள் கைகளை வைத்தார்கள்.

19 அப்பொழுது அது கொல்லப்பட்டது; மோசே அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்தான்.

20 ஆட்டுக்கடா துண்டுதுண்டாக வெட்டப்பட்டது; யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே, மோசே அதின் தலையையும் துண்டுகளையும் கொழுப்பையும் எரித்தான்.

21 குடல்களையும் தொடைகளையும் தண்ணீரால் கழுவினபின், மோசே ஆட்டுக்கடா முழுவதையும் பலிபீடத்தின்மேல் யெகோவாவுடைய நறுமண வாசனைக்கான சர்வாங்க தகனபலியாக எரித்தான்.

22 பின்பு பிரதிஷ்டைப்படுத்துவதற்குரிய மற்ற ஆட்டுக்கடாவைக் கொண்டுவந்தான்; அதின் தலையின்மேல் ஆரோனும்

அவனுடைய மகன்களும் தங்கள் கைகளை வைத்தார்கள்.

23 பின்பு அது கொல்லப்பட்டது; மோசே அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆரோனுடைய வலதுகாதின் மடலிலும் வலதுகையின் பெருவிரலிலும் வலதுகாலின் பெருவிரலிலும் பூசினான்.

24 பின்பு ஆரோனுடைய மகன்களையும் அழைத்தான்; மோசே அந்த இரத்தத்திலே கொஞ்சம் அவர்களுடைய வலதுகாதின் மடலிலும் வலதுகையின் பெருவிரலிலும் வலதுகாலின் பெருவிரலிலும் பூசி, இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,

25 கொழுப்பையும், வாலையும், குடல்களின்மேல் இருந்த கொழுப்பு முழுவதையும், கல்லீரலின்மேல் இருந்த ஜவ்வையும், இரண்டு சிறுநீரகங்களையும், அவைகளின் கொழுப்பையும், வலது முன்னந்தொடையையும் எடுத்து,

26 யெகோவாவுடைய சந்நிதியில் வைத்திருந்த புளிப்பில்லாத அப்பங்களின் கூடையிலுள்ள புளிப்பில்லாத அதிரசத்தில் ஒன்றையும், எண்ணெயிட்ட அப்பமாகிய அதிரசத்தில் ஒன்றையும், ஒரு அடையையும் எடுத்து, அந்தக் கொழுப்பின்மேலும், முன்னந்தொடையின்மேலும் வைத்து,

27 அவைகளையெல்லாம் ஆரோனுடைய உள்ளங்கைகளிலும் அவன் மகன்களுடைய

உள்ளங்கைகளிலும் வைத்து, அசைவாட்டும் பலியாகக் யெகோவாவுடைய சந்நிதியில் அசைவாட்டி,

28 பின்பு மோசே அவைகளை அவர்கள் உள்ளங்கைகளிலிருந்து எடுத்து, பலிபீடத்தின்மேலிருக்கிற தகனபலியின்மேல் எரித்தான்; அவைகள் நறுமண வாசனையான பிரதிஷ்டை பலிகள்; இது யெகோவாவுக்குத் தகனபலியானது.

29 பின்பு மோசே மார்புப்பகுதியை எடுத்து, அதைக் யெகோவாவுடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டினான். யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவிலே அது மோசேயின் பங்கானது.

30 மோசே அபிஷேகத்தைலத்திலும், பலிபீடத்தின்மேல் இருந்த இரத்தத்திலும் கொஞ்சம் எடுத்து, ஆரோன்மேலும் அவனுடைய உடைகளின்மேலும், அவனுடைய மகன்கள்மேலும் அவர்களுடைய உடைகளின்மேலும் தெளித்து, ஆரோனையும் அவனுடைய உடைகளையும், அவனுடைய மகன்களையும், அவனுடைய மகன்களின் உடைகளையும் பரிசுத்தப்படுத்தினான்.

31 பின்பு மோசே ஆரோனையும் அவனுடைய மகன்களையும் நோக்கி: “நீங்கள் அந்த மாம்சத்தை ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே வேகவைத்து, ஆரோனும் அவனுடைய

மகன்களும், அதைச் சாப்பிடுவார்களாக என்று கட்டளையிட்டிருக்கிறபடியே, அங்கே அதையும் உங்கள் பிரதிஷ்டைப் பலிகளுள்ள கூடையில் இருக்கிற அப்பத்தையும் சாப்பிட்டு,

³² மாம்சத்திலும் அப்பத்திலும் மீதியானதை நெருப்பிலே சுட்டெரித்து,

³³ பிரதிஷ்டையின் நாட்கள் நிறைவேறும்வரைக்கும், ஏழுநாட்கள் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலைவிட்டுப் புறப்படாதிருங்கள்; ஏழுநாட்களும் நீங்கள் பிரதிஷ்டை செய்யப்படுவீர்கள்.

³⁴ இன்று செய்ததுபோல, உங்கள் பாவநிவிர்த்திக்காக இனிமேலும் செய்யவேண்டும் என்று யெகோவா கட்டளையிட்டார்.

³⁵ நீங்கள் மரணமடையாதிருக்க ஏழுநாட்கள் இரவும் பகலும் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலிருந்து யெகோவாவுடைய காவலைக் காக்கக்கடவீர்கள்; இப்படி நான் போதிக்கப்பட்டேன்” என்றான்.

³⁶ யெகோவா மோசேயைக்கொண்டு கட்டளையிட்ட எல்லாக் காரியங்களையும் ஆரோனும் அவனுடைய மகன்களும் செய்தார்கள்.

அத்தியாயம் 9

ஆசாரிய ஊழியத்தின் துவக்கம்

1 எட்டாம் நாளிலே மோசே, ஆரோனையும் அவனுடைய மகன்களையும் இஸ்ரவேலின் மூப்பர்களையும் அழைத்து,

2 ஆரோனை நோக்கி: “நீ பாவநிவாரணபலியாக பழுதற்ற ஒரு கன்றுக்குட்டியையும், சர்வாங்க தகனபலியாக பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவையும் தெரிந்துகொண்டு, யெகோவாவுடைய சந்நிதியில் பலியிடக்கடவாய்.

3 மேலும் இஸ்ரவேல் மக்களை நோக்கி: யெகோவாவுடைய சந்நிதியில் பலியிடும்படி, நீங்கள் பாவநிவாரணபலியாக பழுதற்ற ஒரு வெள்ளாட்டுக்கடாவையும், சர்வாங்க தகனபலியாக ஒருவயதுடைய பழுதற்ற ஒரு கன்றுக்குட்டியையும், ஒரு ஆட்டுக்குட்டியையும்,

4 சமாதானபலிகளாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், எண்ணெயிலே பிசைந்த உணவுபலியையும் கொண்டுவாருங்கள்; இன்று யெகோவா உங்களுக்குக் காட்சியளிப்பார் என்று சொல்” என்றான்.

5 மோசே கட்டளையிட்டவைகளை அவர்கள் ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள். சபையார் எல்லோரும் சேர்ந்து, யெகோவாவுடைய சந்நிதியில் நின்றார்கள்.

6 அப்பொழுது மோசே: “யெகோவா

கட்டளையிட்ட இந்தக் காரியத்தைச் செய்யுங்கள்; யெகோவாவுடைய மகிமை உங்களுக்குக் காணப்படும்” என்றான்.

7 மோசே ஆரோனை நோக்கி: “நீ பலிபீடத்தின் அருகில் வந்து, யெகோவா கட்டளையிட்டபடியே, உன் பாவநிவாரணபலியையும் உன் சர்வாங்க தகனபலியையும் செலுத்தி, உனக்காகவும் மக்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்து, மக்களுடைய பலியையும் செலுத்தி, அவர்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்” என்றான்.

8 அப்பொழுது ஆரோன் பலிபீடத்தின் அருகில் வந்து, தன் பாவநிவாரணபலியாகிய கன்றுக்குட்டியைக் கொன்றான்.

9 ஆரோனின் மகன்கள் அதின் இரத்தத்தை அவனிடத்தில் கொண்டு வந்தார்கள்; அவன் தன் விரலை அந்த இரத்தத்தில் நனைத்து, பலிபீடத்தின் கொம்புகளின் மேல் பூசி, மற்ற இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியிலே ஊற்றி,

10 பாவநிவாரணபலியின் கொழுப்பையும், சிறுநீரகங்களையும், கல்லீரலில் எடுத்த ஜவ்வையும், யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே, பலிபீடத்தின்மேல் எரித்து,

11 மாம்சத்தையும் தோலையும் முகாமிற்கு வெளியே நெருப்பிலே சுட்டெரித்தான்.

12 பின்பு சர்வாங்கதகனபலியையும் கொன்றான்; ஆரோனின் மகன்கள்

அதின் இரத்தத்தை அவனிடத்தில்
கொண்டுவந்தார்கள்; அதை அவன்
பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்தான்.

13 சர்வாங்கதகனபலியின் துண்டுகளையும்
தலையையும் அவனிடத்தில்
கொண்டுவந்தார்கள்; அவன் அவைகளைப்
பலிபீடத்தின்மேல் எரித்து,

14 குடல்களையும் தொடைகளையும்
கழுவி, பலிபீடத்தின்மேல் இருந்த சர்வாங்க
தகனபலியின்மேல் எரித்தான்.

15 பின்பு அவன் மக்களின்
பலியைக்கொண்டுவந்து, மக்களின்
பாவநிவிர்த்திக்குரிய வெள்ளாட்டுக்கடாவைக்
கொண்டு, முந்தினதைப் பலியிட்டதுபோல,
அதைப் பாவநிவாரணபலியாக்கி,

16 சர்வாங்கதகனபலியையும்
கொண்டுவந்து, முறைப்படி அதைப்
பலியிட்டு,

17 உணவுபலியையும் கொண்டுவந்து,
அதில் கைநிறைய எடுத்து,
அதைக் காலையில் செலுத்தும்
சர்வாங்கதகனபலியுடனே பலிபீடத்தின்மேல்
எரித்தான்.

18 பின்பு மக்களின் சமாதானபலிகளாகிய
காளையையும் ஆட்டுக்கடாவையும்
கொன்றான்; ஆரோனின் மகன்கள்
அதின் இரத்தத்தை அவனிடத்தில்
கொண்டுவந்தார்கள்; அவன் அதைப்
பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,

19 காளையிலும் ஆட்டுக்கடாவிலும் எடுத்த கொழுப்பையும், வாலையும், குடல்களை மூடிய ஜவ்வையும், சிறுநீரகங்களையும், கல்லீரலின்மேல் இருந்த ஜவ்வையும் கொண்டுவந்து,

20 கொழுப்பை மார்புப்பகுதிகளின்மேல் வைத்தார்கள்; அந்தக் கொழுப்பைப் பலிபீடத்தின்மேல் எரித்தான்.

21 மார்புப்பகுதிகளையும் வலது முன்னந்தொடையையும், மோசே கட்டளையிட்டபடியே, ஆரோன் யெகோவாவுடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டினான்.

22 பின்பு ஆரோன் மக்களுக்கு நேராகத் தன் கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்து, தான் பாவநிவாரணபலியையும், சர்வாங்கதகனபலியையும், சமாதானபலிகளையும் செலுத்தின இடத்திலிருந்து இறங்கினான்.

23 பின்பு மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக்கூடாரத்திற்குள் நுழைந்து, வெளியே வந்து, மக்களை ஆசீர்வதித்தார்கள்; அப்பொழுது யெகோவாவுடைய மகிமை சகல மக்களுக்கும் காணப்பட்டது.

24 அன்றியும் யெகோவாவுடைய சந்நிதியிலிருந்து நெருப்பு புறப்பட்டு, பலிபீடத்தின்மேல் இருந்த சர்வாங்க தகனபலியையும் கொழுப்பையும் எரித்துவிட்டது; மக்களெல்லோரும் அதைக் கண்டபோது ஆர்ப்பரித்து,

முகங்குப்புற விழுந்து யெகோவாவைப்
பணிந்துகொண்டனர்.

அத்தியாயம் 10

நாதாபும் அபியூவும்

¹ பின்பு ஆரோனின் மகன்களாகிய நாதாபும் அபியூவும் தன்தன் தூபகலசத்தை எடுத்து, அவைகளில் நெருப்பையும் அதின்மேல் தூபவர்க்கத்தையும் போட்டு, யெகோவா தங்களுக்குக் கட்டளையிடாத அந்நிய நெருப்பை அவருடைய சந்நிதியில் கொண்டுவந்தார்கள்.

² அப்பொழுது நெருப்பு யெகோவாவுடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, அவர்களை எரித்துவிட்டது; அவர்கள் யெகோவாவுடைய சந்நிதியில் மரணமடைந்தார்கள்.

³ அப்பொழுது மோசே ஆரோனை நோக்கி: “என்னிடத்தில் சேருகிறவர்களால் நான் பரிசுத்தம் செய்யப்பட்டு, சகல மக்களுக்கும் முன்பாக நான் மகிமைப்படுவேன் என்று யெகோவா சொன்னது இதுதான் என்றான்; ஆரோன் பேசாதிருந்தான்.

⁴ பின்பு மோசே ஆரோனின் சிறிய தகப்பனான ஊசியேலின் மகன்களாகிய மீசாயேலையும் எல்சாபானையும் அழைத்து: “நீங்கள் அருகில் வந்து, உங்கள் சகோதரர்களைப் பரிசுத்த

ஸ்தலத்திலிருந்து எடுத்து, முகாமிற்கு வெளியே கொண்டுபோங்கள்” என்றான்.

⁵ மோசே சொன்னபடி அவர்கள் அருகில் வந்து, அவர்களை அவர்கள் அணிந்திருந்த உடைகளோடும் எடுத்து முகாமிற்கு வெளியே கொண்டுபோனார்கள்.

⁶ மோசே ஆரோனையும் எலெயாசார் இத்தாமார் என்னும் அவனுடைய மகன்களையும் நோக்கி: “நீங்கள் மரணமடையாமல் இருக்கவும், சபையனைத்தின்மேலும் கடுங்கோபம் வராமல் இருக்கவும், நீங்கள் உங்கள் தலைப்பாகையை எடுத்துப்போடாமலும், உங்கள் உடைகளைக் கிழிக்காமலும் இருப்பீர்களாக; உங்கள் சகோதரர்களாகிய இஸ்ரவேல் குடும்பத்தார் அனைவரும் யெகோவா கொளுத்தின இந்த நெருப்பிற்காகப் புலம்புவார்களாக.

⁷ நீங்கள் சாகாமல் இருக்க ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலிருந்து புறப்படாதிருங்கள்; யெகோவாவுடைய அபிஷேகத்தைலம் உங்கள்மேல் இருக்கிறதே என்றான்; அவர்கள் மோசேயினுடைய வார்த்தையின்படியே செய்தார்கள்.

ஆசாரியர்களுக்கான விதிமுறைகள்

⁸ யெகோவா ஆரோனை நோக்கி:

⁹ நீயும் உன்னுடன் உன் மகன்களும் மரணமடையாமல் இருக்கவேண்டுமானால்,

ஆசரிப்புக்கூடாரத்திற்குள் நுழைகிறபோது,
திராட்சை ரசத்தையும் மதுவையும்
குடிக்கவேண்டாம்.

¹⁰ பரிசுத்தமுள்ளதற்கும் பரிசுத்தமில்லாததற்கும்,
தீட்டுள்ளதற்கும் தீட்டில்லாததற்கும்,
வித்தியாசம் உண்டாக்கும்படிக்கும்,

¹¹ யெகோவா மோசேயைக்கொண்டு
இஸ்ரவேல் மக்களுக்குச் சொன்ன
சகலபிரமாணங்களையும் அவர்களுக்குப்
போதிக்கும்படிக்கும், இது உங்கள்
தலைமுறைதோறும் நிரந்தரமான
கட்டளையாக இருக்கும்” என்றார்.

¹² மோசே ஆரோனையும் மீதியாக
இருந்த அவனுடைய மகன்களாகிய
எலையாசாரையும் இத்தாமாரையும் நோக்கி:
“நீங்கள் யெகோவாவுடைய தகனபலிகளில்
மீதியான உணவுபலியை எடுத்து,
பலிபீடத்தின் அருகில் புளிப்பில்லாததாக
சாப்பிடுங்கள்; அது மகா பரிசுத்தமானது.

¹³ அதைப் பரிசுத்த ஸ்தலத்திலே
சாப்பிடுங்கள்; அது யெகோவாவுடைய
தகனபலிகளில் உனக்கும் உன்
மகன்களுக்கும் ஏற்படுத்தப்பட்டதாக
இருக்கிறது; இப்படிக் கட்டளை
பெற்றிருக்கிறேன்.

¹⁴ அசைவாட்டும் மார்புப்பகுதியையும்,
ஏறெடுத்துப் படைக்கும் முன்னந்தொடையையும்,
நீயும் உன்னோடேகூட உன் மகன்களும்
மகள்களும் சுத்தமான இடத்திலே

சாப்பிடுவீர்களாக; இஸ்ரவேல் மக்களுடைய சமாதானபலிகளில் அவைகள் உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் கிடைக்கும்படி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

15 கொழுப்பாகிய தகனபலிகளோடே அவர்கள் யெகோவாவுடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டும்படி ஏறெடுத்துப் படைக்கும் முன்னந்தொடையையும், அசைவாட்டும் மார்புப்பகுதியையும் கொண்டு வருவார்கள்; அது யெகோவா கட்டளையிட்டபடியே உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் நிரந்தரமான கட்டளையாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது” என்றான்.

16 பாவநிவாரணபலியாகச் செலுத்தப்பட்ட வெள்ளாட்டுக்கடாவை மோசே தேடிப்பார்த்தான்; அது எரிக்கப்பட்டிருந்தது; ஆகையால், மீதியாக இருந்த எலெயாசார் இத்தாமார் என்னும் ஆரோனின் மகன்கள்மேல் அவன் கோபம்கொண்டு:

17 பாவநிவாரணபலியை நீங்கள் பரிசுத்த ஸ்தலத்தில் சாப்பிடாமற்போனதென்ன? அது மகா பரிசுத்தமாக இருக்கிறதே; சபையின் அக்கிரமத்தைச் சுமந்து தீர்ப்பதற்குக் யெகோவாவுடைய சந்நிதியில் அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்வதற்காக அதை உங்களுக்கு கொடுத்தாரே.

18 அதின் இரத்தம் பரிசுத்த

லேவியராகமம் அத்தியாயம் 10:19 | லேவியராகமம் அத்தியாயம் 11:3

ஸ்தலத்திற்குள்ளே கொண்டு வரப்படவில்லையே; நான் கட்டளையிட்டபடி நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் சாப்பிடவேண்டியதாக இருந்ததே என்றான்.

¹⁹ அப்பொழுது ஆரோன் மோசேயை நோக்கி: “அவர்கள் தங்கள் பாவநிவாரணபலியையும், தங்கள் சர்வாங்கதகனபலியையும் யெகோவாவுடைய சந்நிதியில் செலுத்தின இன்றுதானே எனக்கு இப்படி சம்பவித்ததே; பாவநிவாரணபலியை இன்று நான் சாப்பிட்டேன் என்றால், அது யெகோவாவின் பார்வைக்கு ஏற்றதாக இருக்குமோ” என்றான்.

²⁰ மோசே அதைக் கேட்டபோது அமைதலாயிருந்தான்.

அத்தியாயம் 11

அனுமதிக்கப்பட்ட மற்றும் விலக்கப்பட்ட உணவுகள்

¹ யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி:

² “நீங்கள் இஸ்ரவேல் மக்களிடம் சொல்லவேண்டியது என்னவென்றால், பூமியிலிருக்கிற சகல மிருகங்களிலும் நீங்கள் சாப்பிடத்தக்க உயிரினங்கள் எவைகள் என்றால்:

³ மிருகங்களில் விரிகுளம்புள்ளதாக இருந்து, குளம்புகள் இரண்டாகப்

பிரிந்திருக்கிறதும் அசைபோடுகிற
அனைத்தையும் நீங்கள் சாப்பிடலாம்.

⁴ ஆனாலும், அசைபோடுகிறதும்
விரிகுளம்புள்ளவைகளில் ஒட்டகமானது
அசைபோடுகிறதாக இருந்தாலும், அதற்கு
விரிகுளம்பில்லாததால், அது உங்களுக்கு
அசுத்தமாக இருக்கும்.

⁵ குழிமுயலானது அசைபோடுகிறதாக
இருந்தாலும், அதற்கு விரிகுளம்பில்லை; அது
உங்களுக்கு அசுத்தமாக இருக்கும்.

⁶ முயலானது அசைபோடுகிறதாக
இருந்தும், அதற்கு விரிகுளம்பில்லை; அது
உங்களுக்கு அசுத்தமாக இருக்கும்.

⁷ பன்றியின் குளம்பு விரிகுளம்பும்
இரண்டாகப் பிரிந்ததுமாக இருந்தும், அது
அசைபோடாது; அது உங்களுக்கு அசுத்தமாக
இருக்கும்.

⁸ இவைகளின் மாம்சத்தைச் சாப்பிடவும்,
இவைகளின் உடல்களைத் தொடவும்
வேண்டாம்; இவைகள் உங்களுக்குத்
தீட்டாயிருக்கக்கடவது.

⁹ தண்ணீரிலிருக்கிறவைகளில் நீங்கள்
சாப்பிடத்தக்கது எதுவென்றால்: கடல்களும்
ஆறுகளும்மாகிய தண்ணீர்களிலே சிறகும்
செதிலும் உள்ளவைகளையெல்லாம் நீங்கள்
சாப்பிடலாம்.

¹⁰ ஆனாலும், கடல்களும் ஆறுகளும்மாகிய
தண்ணீர்களில் நீந்துகிறதும் வாழ்கிறதும்மான
பிராணிகளில் சிறகும் செதிலும்

இல்லாதவைகள் அனைத்தும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.

11 அவைகள் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக; அவைகளின் மாம்சத்தை சாப்பிடாமலிருந்து, அவைகளின் உடல்களை அருவருப்பீர்களாக.

12 தண்ணீர்களிலே சிறகும் செதிளும் இல்லாத அனைத்தும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.

13 “பறவைகளில் நீங்கள் சாப்பிடாமல் அருவருக்க வேண்டியவைகள் எவைகள் என்றால்: கழுகும், கருடனும், கடலுராஞ்சியும்,

14 பருந்தும், சகலவித வல்லூறும்,

15 சகலவித காகங்களும்,

16 தீக்குருவியும், கூகையும், செம்புகமும், சகலவித டேகையும்,

17 ஆந்தையும், நீர்க்காகமும், கோட்டானும்,

18 நாரையும், கூழக்கடாவுமும், குருகும்,

19 கொக்கும், சகலவித ராஜாளியும், புழக்கொத்தியும், வெளவாலும் ஆகிய இவைகளே.

20 “பறக்கிறவைகளில் நான்கு கால்களால் நடமாடுகிற ஊரும்பிராணிகள் அனைத்தும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.

21 ஆகிலும், பறக்கிறவைகளில் நான்கு கால்களால் நடமாடுகிற அனைத்திலும், நீங்கள் சாப்பிடத்தக்கது எதுவென்றால்: தரையிலே தத்துகிறதற்குக் கால்களுக்குமேல் தொடைகள்

உண்டாயிருக்கிறவைகளிலே,

22 வெட்டுக்கிளி வகையாக இருக்கிறதையும், சோலையாம் என்னும் கிளிவகையாக இருக்கிறதையும், அர்கொல் என்னும் கிளிவகையாக இருக்கிறதையும், ஆகாபு என்னும் கிளிவகையாக இருக்கிறதையும் நீங்கள் சாப்பிடலாம்.

23 பறக்கிறவைகளில் நான்கு கால்களால் நடமாடுகிற மற்ற அனைத்தும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.

24 “அவைகளாலே தீட்டுப்படுவீர்கள்; அவைகளின் உடலைத் தொடுகிறவன் எவனும் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்.

25 அவைகளின் உடலைச் சுமந்தவன் எவனும் தன் உடைகளைத் துவைக்கக்கடவன்; அவன் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்.

அசுத்தமான மிருகங்கள்

26 விரிநகங்கள் உள்ளவைகளாக இருந்தும், இருபிளவான குளம்பில்லாமலும் அசைபோடாமலும் இருக்கிற மிருகங்கள் அனைத்தும் உங்களுக்கு அசுத்தமாக இருப்பதாக; அவைகளைத் தொடுகிறவன் எவனும் தீட்டுப்படுவான்.

27 நான்கு கால்களால் நடக்கிற சகல உயிரினங்களிலும் தங்கள் உள்ளங்கால்களை ஊன்றி நடக்கிற அனைத்தும் உங்களுக்கு அசுத்தமாக

இருப்பதாக; அவைகளின் உடலைத்தொடுகிறவன் எவனும் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்.

28 அவைகளின் உடலைச் சுமந்தவன் தன் உடைகளைத் துவைக்கக்கடவன்; அவன் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.

29 “தரையில் ஊருகிற பிராணிகளில் உங்களுக்கு அசுத்தமானவைகள் எவையென்றால்: பெருச்சாளியும், எலியும், சகலவிதமான ஆமையும்,

30 உடும்பும், அழுங்கும், ஓணானும், பல்லியும், பச்சோந்தியும் ஆகிய இவைகளே.

31 சகல ஊரும் பிராணிகளிலும் இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது; அவைகளில் செத்ததைத் தொடுகிறவன் எவனும் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்.

32 அவைகளில் செத்தது, எதன்மேல் விழுந்தாலும் அது தீட்டுப்பட்டிருக்கும்; அது மரப்பாத்திரமானாலும், உடையானாலும், தோலானாலும், பையானாலும், வேலை செய்கிறதற்கேற்ற ஆயுதமானாலும் மாலைவரைத் தீட்டாயிருக்கும்; அது தண்ணீரில் போடப்படவேண்டும், அப்பொழுது சுத்தமாகும்.

33 அவைகளில் ஒன்று மண்பாண்டத்திற்குள் விழுந்தால், அதற்குள் இருக்கிறவை அனைத்தும் தீட்டுப்பட்டிருக்கும்; அதை உடைத்துப்போடவேண்டும்.

34 சாப்பிடத்தக்க உணவுபதார்த்தத்தின்மேல்

அந்தத் தண்ணீர் பட்டால், அது தீட்டாகும்; குடிக்கத்தக்க எந்தப்பானமும் அப்படிப்பட்ட பாத்திரத்தினால் தீட்டுப்படும்.

³⁵ அவைகளின் உடலில் யாதொன்று எதின்மேல் விழுமோ, அதுவும் தீட்டுப்படும்; அடுப்பானாலும் மண்தொட்டியானாலும் தகர்க்கப்படுவதாக; அவைகள் தீட்டுப்பட்டிருக்கும்; ஆகையால், அவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.

³⁶ ஆனாலும், நீருற்றும், மிகுந்த தண்ணீர் உண்டாகிய கிணறும், சுத்தமாக இருக்கும்; அவைகளிலுள்ள உடலைத் தொடுகிறவனோ தீட்டுப்படுவான்.

³⁷ மேற்சொல்லியவைகளின் உடலில் யாதொன்று விதைத்தானியத்தின்மேல் விழுந்தால், அது தீட்டுப்படாது.

³⁸ அந்த உடலில் ஏதாவதொன்று தண்ணீர் ஊற்றப்பட்டிருக்கிற விதையின்மேல் விழுந்ததானால், அது உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.

³⁹ “உங்களுக்கு ஆகாரத்துக்கான ஒரு மிருகம் செத்தால், அதின் உடலைத்தொடுகிறவன் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்.

⁴⁰ அதின் மாம்சத்தைச் சாப்பிட்டவன் தன் உடைகளைத் துவைக்கக்கடவன்; அவன் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்; அதின் உடலை எடுத்துக்கொண்டுபோனவனும் தன் உடைகளைத் துவைக்கக்கடவன்; அவனும்

மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்.

41 “தரையில் ஊருகிற பிராணிகளெல்லாம் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக; அவை சாப்பிடப்படக்கூடாது.

42 தரையில் ஊருகிற சகல பிராணிகளிலும், வயிற்றினால் நகருகிறவைகளையும், நான்கு கால்களால் நடமாடுகிறவைகளையும் அநேகம் கால்களுள்ளவைகளையும் சாப்பிடாதிருப்பீர்களாக; அவைகள் அருவருப்பானவைகள்.

43 ஊருகிற எந்தப் பிராணிகளாலும் உங்களை அருவருப்பாக்கிக் கொள்ளாமலும், அவைகளால் தீட்டுப்படாமலும் இருப்பீர்களாக; அவைகளாலே நீங்கள் தீட்டுப்படுவீர்கள்.

44 நான் உங்கள் தேவனாகிய யெகோவா, நான் பரிசுத்தர்; ஆகையால், தரையில் ஊருகிற எந்தப் பிராணிகளிலும் உங்களைத் தீட்டுப்படுத்தாமல், உங்களைப் பரிசுத்தமாக்கிக்கொண்டு, பரிசுத்தராக இருப்பீர்களாக.

45 நான் உங்கள் தேவனாக இருப்பதற்கு உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரச்செய்த யெகோவா, நான் பரிசுத்தர்; ஆகையால். நீங்களும் பரிசுத்தராக இருப்பீர்களாக.

46 சுத்தமானதற்கும் அசுத்தமானதற்கும், சாப்பிடத்தக்க உயிரினங்களுக்கும் சாப்பிடத்தகாத உயிரினங்களுக்கும்

வித்தியாசம் உண்டாக்குவதற்காக,
47 மிருகத்திற்கும், பறவைகளுக்கும்,
தண்ணீர்களில் நீந்துகிற சகல
உயிரினங்களுக்கும், பூமியின்மேல் ஊருகிற
சகல பிராணிகளுக்கும் உரிய விதிமுறைகள்
இதுவே என்று சொல்லுங்கள் என்றார்.

அத்தியாயம் 12

குழந்தைப் பிறப்பிற்குப்பின்
கைக்கொள்ளவேண்டியவை

1 பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:

2 “நீ இஸ்ரவேல் மக்களிடம் சொல்ல
வேண்டியது என்னவென்றால்: ஒரு
பெண் கர்ப்பவதியாகி ஆண்பிள்ளையைப்
பெற்றால், அவள் மாதவிடாய் உள்ள பெண்
விலக்கமாக இருக்கும் நாட்களுக்குச் சரியாக
ஏழுநாட்கள் தீட்டாயிருப்பாள்.

3 எட்டாம் நாளிலே அந்த குழந்தையினுடைய
நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்
செய்யப்படக்கடவது.

4 பின்பு அவள் முப்பத்துமூன்று நாட்கள்
தன் இரத்தச் சுத்திகரிப்பு நிலையிலே
இருந்து, சுத்திகரிப்பின் நாட்கள் முடியும்வரை
பரிசுத்தமான யாதொரு பொருளைத்
தொடவும் பரிசுத்த ஸ்தலத்திற்குள் வரவும்
கூடாது.

5 பெண்குழந்தையைப் பெறுவாளென்றால்,
அவள், இரண்டு வாரங்கள் மாதவிடாய் உள்ள

பெண்ணைப்போலத் தீட்டாயிருந்து, பின்பு அறுபத்தாறு நாட்கள் இரத்தச் சுத்திகரிப்பு நிலையிலே இருப்பாளாக.

6 “அவள் ஆண்குழந்தையையாவது பெண்குழந்தையையாவது பெற்றதற்காக அவளுடைய சுத்திகரிப்பின் நாட்கள் முடிந்தபின்பு, அவள் ஒருவயதுடைய ஆட்டுக்குட்டியை சர்வாங்கதகனபலியாகவும், ஒரு புறாக்குஞ்சையாவது காட்டுப்புறாவையாவது பாவநிவாரணபலியாகவும், ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் ஆசாரியனிடத்திற்குக் கொண்டுவரக்கடவள்.

7 அதை அவன் யெகோவாவுடைய சந்நிதியில் பலியிட்டு, அவளுக்காகப் பாவநிவிர்த்தி செய்வானாக; அப்பொழுது அவள் தன் இரத்தப்போக்கின் தீட்டு நீங்கிச் சுத்தமாவாள். இது ஆண்குழந்தையையாவது பெண்குழந்தையையாவது பெற்றவளைக்குறித்த விதிமுறைகள்.

8 ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர அவளுக்கு சக்தியில்லாதிருந்தால், இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஏதாவது ஒன்றை சர்வாங்க தகனபலியாகவும் மற்றொன்றைப் பாவநிவாரணபலியாகவும் கொண்டுவரக்கடவள்; அதினால் ஆசாரியன் அவளுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவள்

சுத்தமாவாள் என்று சொல்” என்றார்.

அத்தியாயம் 13

தொழுநோயைக்குறித்த சட்டங்கள்

¹ பின்னும் யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி:

² “ஒரு மனிதனுடைய உடலின்மேல் தொழுநோயைப்போலிருக்கிற ஒரு தடிப்பாவது, புண்ணின் தோலாவது, வெள்ளைப்படராவது உண்டானால், அவன் ஆசாரியனாகிய ஆரோனிடத்திலாகிலும், ஆசாரியர்களாகிய அவனுடைய மகன்களில் ஒருவனிடத்திலாகிலும் கொண்டு வரப்படக்கடவன்.

³ அப்பொழுது ஆசாரியன் அவனுடைய உடலின்மேல் இருக்கிற வியாதியைப் பார்க்கவேண்டும்; வியாதியுள்ள இடத்தில் முடி வெளுத்தும், வியாதியுள்ள இடம் அவனுடைய உடலின் மற்ற பகுதியைவிட அதிகமாகக் குழிந்தும் இருந்தால் அது தொழுநோய்; ஆசாரியன் அவனைப் பார்த்தபின்பு, அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்.

⁴ அவனுடைய உடலின்மேல் வெள்ளைப்படர்ந்திருந்தாலும், அந்த இடம் அவனுடைய மற்றத் தோலைவிட அதிக பள்ளமாக இல்லாமலும், அதின் முடி வெள்ளையாக மாறாமலும் இருந்தால்,

ஆசாரியன் அவனை ஏழுநாட்கள் அடைத்துவைத்து,

⁵ ஏழாம் நாளில் அவனைப் பார்க்கக்கடவன்; தோலில் வியாதி அதிகமாகாமல், அவன் பார்வைக்கு வியாதி நின்றிருந்தால், ஆசாரியன் இரண்டாவதுமுறை அவனை ஏழுநாட்கள் அடைத்துவைத்து,

⁶ இரண்டாவதுமுறை அவனை ஏழாம் நாளில் பார்க்கக்கடவன்; தோலில் வியாதி அதிகமாகாமல் சுருங்கியிருந்தால், ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்; அது தேமல்; அவன் தன் உடைகளைத் துவைத்துச் சுத்தமாக இருப்பானாக.

⁷ தன்னைச் சுத்தமுள்ளவன் என்று தீர்மானிக்கிறதற்கு அவன் தன்னை ஆசாரியனுக்குக் காண்பித்தபின்பு, தோலில் தேமல் அதிகமாகப் படர்ந்திருந்தால், அவன் மறுபடியும் ஆசாரியனுக்குத் தன்னைக் காண்பிக்கக்கடவன்.

⁸ அப்பொழுது தோலிலே தேமல் படர்ந்தது என்று ஆசாரியன் கண்டால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்; அது தொழுநோய்.

⁹ “ஒரு மனிதனுக்கு தொழுநோய் இருந்தால், அவனை ஆசாரியனிடத்தில் கொண்டுவரவேண்டும்.

¹⁰ அப்பொழுது ஆசாரியன் அவனைப் பார்த்து, தோலிலே வெள்ளையான

தடிப்பிருந்து, அது முடியை வெண்மையாக மாறச்செய்தது என்றும், அந்தத் தடிப்புள்ள இடத்திலே புண் உண்டென்றும் கண்டால்,

¹¹ அது அவனுடைய உடலிலுள்ள நாள்பட்ட தொழுநோய்; அவன் தீட்டுள்ளவன். ஆதலால், ஆசாரியன் அவனை அடைத்துவைக்காமல், தீட்டுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்.

¹² ஆசாரியன் பார்க்கிற இடங்களெங்கும் தோலிலே தொழுநோய் தோன்றி, அந்த வியாதியுள்ளவனுடைய தலைமுதல் கால்வரை அது உடல்முழுவதையும் மூடியிருக்கக்கண்டால்,

¹³ அப்பொழுது ஆசாரியன் பார்த்து, தொழுநோய் அவன் உடல் முழுவதையும் மூடியிருந்தால், அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்; அவன் உடல்முழுவதும் வெண்மையாகிவிட்டதால், அவன் சுத்தமுள்ளவன்.

¹⁴ ஆனாலும், புண் அவனில் காணப்பட்டால், அவன் தீட்டுள்ளவன்.

¹⁵ ஆகையால், புண்ணை ஆசாரியன் பார்க்கும்போது, அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்; புண் தீட்டுள்ளது; அது தொழுநோய்.

¹⁶ அல்லது புண் மாறி வெண்மையானால், அவன் ஆசாரியனிடத்திற்கு வரவேண்டும்.

¹⁷ ஆசாரியன் அவனைப் பார்த்து, வியாதியுள்ள இடம் வெண்மையாக மாறினதென்று கண்டால், ஆசாரியன்

அவனைச் சுத்தமுள்ளவன் என்று
தீர்மானிக்கக்கடவன்; அவன் சுத்தமுள்ளவன்.

18 “உடலின்மேல் புண் உண்டாயிருந்து
ஆறிப்போய்,

19 அந்த இடத்திலே ஒரு வெள்ளைத்தடிப்பாவது
சிவப்புக் கலந்த ஒரு வெள்ளைப்படராவது
உண்டானால், அதை ஆசாரியனுக்குக்
காண்பிக்கவேண்டும்.

20 ஆசாரியன் அதைப் பார்த்து, அந்த
இடம் மற்ற தோலைவிட குழிந்திருக்கவும்,
அதின் முடி வெள்ளையாக மாறியிருக்கவும்
கண்டால், ஆசாரியன் அவனைத்
தீட்டுள்ளவன் என்று தீர்மானிக்கவேண்டும்;
அது புண்ணில் உண்டான தொழுநோய்.

21 ஆசாரியன் அதைப் பார்த்து,
அதில் வெள்ளைமுடி இல்லை என்றும்,
அது மற்ற தோலைவிட குழிந்திராமல்
சுருங்கியிருக்கிறது என்றும் கண்டானாகில்,
அவனை ஏழுநாட்கள் அடைத்துவைத்து,

22 அது தோலில் அதிகமாகப்
படர்ந்திருக்கக்கண்டால், அவனைத்
தீட்டுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்;
அது தொழுநோய்தான்.

23 அந்த வெள்ளைப்படர் அதிகமாகாமல்,
அந்த அளவில் நின்றிருக்குமானால், அது
புண்ணின் தழும்பாயிருக்கும்; ஆகையால்,
ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று
தீர்மானிக்கக்கடவன்.

24 “ஒருவனுடைய உடலின்மேல்

நெருப்புப்பட்டதினாலே வெந்து, அந்த தீக்காயம் ஆறிப்போன இடத்திலே சிவப்பான படராவது வெண்மையான படராவது உண்டானால்,

25 ஆசாரியன் அதைப் பார்க்கக்கடவன்; அந்தப் படரிலே முடி வெண்மையாக மாறி, அந்த இடம் மற்ற தோலைவிட பள்ளமாக இருந்தால், அது தீக்காயத்தினால் உண்டான தொழுநோய்; ஆகையால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்; அது தொழுநோய்தான்.

26 ஆசாரியன் அதைப் பார்க்கிறபோது, படரிலே வெள்ளைமுடி இல்லை என்றும், அது மற்ற தோலைவிட குழிந்திராமல், சுருங்கியிருக்கிறது என்றும் கண்டானாகில், அவனை ஏழுநாட்கள் அடைத்துவைத்து,

27 ஏழாம்நாளில் அவனைப் பார்க்கக்கடவன்; அது தோலில் அதிகமாகப் படர்ந்திருந்தால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்; அது தொழுநோய்.

28 படரானது தோலில் அதிகமாகாமல், அந்த அளவில் நின்று சுருங்கியிருந்தானால், அது தீக்காயத்தினால் உண்டான தழும்பு; ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்; அது சூட்டினால் வந்த தீக்காயம்.

29 “ஆணுக்காகிலும் பெண்ணுக்காகிலும் தலையிலாவது தாடியிலாவது ஒரு சொறி உண்டானால்,

30 ஆசாரியன் அதைப் பார்த்து, அந்த இடம் மற்ற தோலைவிட பள்ளமும் அதிலே முடி பொன் நிறமும் மிருதுவாகவும் இருக்கக்கண்டால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்; அது தலையிலும் தாடியிலும் உண்டாகிற சொறிதொழுநோய்.

31 ஆசாரியன் அந்தச் சொறிதொழுநோயைப் பார்க்கும்போது, அந்த இடம் மற்ற தோலைவிட பள்ளமாக இல்லாமலும், அதிலே கறுத்தமுடி இல்லாமலும் இருக்கக்கண்டால், ஆசாரியன் அவனை ஏழுநாட்கள் அடைத்துவைத்து,

32 ஏழாம்நாளில் ஆசாரியன் அதைப் பார்ப்பானாக; அந்தச் சொறி படராமலும், அதிலே பொன்நிறமுடி இல்லாமலும், அந்த இடம் மற்றத் தோலைவிட பள்ளமில்லாமலும் இருந்தால்,

33 அந்தச் சொறியுள்ள இடம்தவிர, மற்ற யாவையும் அவன் சிரைத்துக்கொள்ளவேண்டும்; பின்பு, ஆசாரியன் இரண்டாவதுமுறை அவனை ஏழுநாட்கள் அடைத்துவைத்து,

34 ஏழாம்நாளில் அதைப் பார்க்கக்கடவன்; சொறி, தோலில் பரவாமலும், அந்த இடம் மற்றத் தோலைவிட பள்ளமில்லாமலும் இருந்தால், ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்; அவன் தன் உடைகளைத் துவைத்தபின் சுத்தமாக இருப்பான்.

35 அவன் சுத்தமுள்ளவன் என்று

தீர்க்கப்பட்டபின்பு, அந்தச் சொறி, தோலில் இடங்கொண்டதானால்,

³⁶ ஆசாரியன் அவனைப் பார்க்கக்கடவன்; சொறி தோலில் பரவியிருந்தால், அப்பொழுது முடி பொன்றிறமா அல்லவா என்று ஆசாரியன் விசாரிக்க வேண்டியதில்லை; அவன் தீட்டுள்ளவனே.

³⁷ அவன் பார்வைக்கு அந்தச் சொறி நீங்கி, அதில் கறுத்தமுடி முளைத்ததேயாகில், சொறி குணமாகிவிட்டது; அவன் சுத்தமுள்ளவன்; ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்.

³⁸ “ஒரு ஆணுக்காகிலும் பெண்ணுக்காகிலும் அவர்கள் உடலின்மேல் வெள்ளைப் புள்ளிகள் உண்டாயிருந்தால்,

³⁹ ஆசாரியன் பார்க்கக்கடவன்; அவர்களுடைய உடலிலே மங்கின வெள்ளைப் புள்ளிகள் இருந்தால், அது தோலில் எழும்புகிற வெள்ளைத்தேமல்; அவர்கள் சுத்தமுள்ளவர்கள்.

⁴⁰ “ஒருவனுடைய தலைமுடி உதிர்ந்து, அவன் மொட்டையனானாலும், அவன் சுத்தமாக இருக்கிறான்.

⁴¹ அவனுடைய முன்னந்தலை முடி உதிர்ந்தால், அவன் அரைமொட்டையன்; அவனும் சுத்தமாக இருக்கிறான்.

⁴² மொட்டைத்தலையிலாவது அரைமொட்டைத்தலையிலாவது சிவப்புக்கலந்த வெண்மையான படர்

உண்டானால், அது அதில் ஏற்படுகிற தொழுநோய்.

⁴³ ஆசாரியன் அவனைப் பார்க்கக்கடவன்; அவனுடைய மொட்டைத்தலையிலாவது அரைமொட்டைத்தலையிலாவது, மற்ற அங்கங்களின்மேல் உண்டாகும் குஷ்டத்தைப்போல, சிவப்புக்கலந்த வெண்மையான தடிப்பு இருக்கக்கண்டால்,

⁴⁴ அவன் தொழுநோயாளி, அவன் தீட்டுள்ளவன்; ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்; அவன் வியாதி அவன் தலையிலே இருக்கிறது.

⁴⁵ “அந்த வியாதி உண்டாயிருக்கிற தொழுநோயாளி உடை கிழிந்தவனாகவும், தன் தலையை மூடாதவனாகவும் இருந்து, அவன் தன் தாடியை மூடிக்கொண்டு, தீட்டு, தீட்டு என்று சத்தமிடவேண்டும்.

⁴⁶ அந்த வியாதி அவனில் இருக்கும் நாட்கள்வரை தீட்டுள்ளவனாக கருதப்படக்கடவன்; அவன் தீட்டுள்ளவனே; ஆகையால், அவன் தனியே குடியிருக்கவேண்டும்; அவனுடைய குடியிருப்பு, முகாமிற்கு வெளியே இருப்பதாக.

பூசணம் பிடித்த உடைகளுக்கான சட்டம்

⁴⁷ “ஆட்டுரோம உடையிலாவது, பஞ்சநூல் உடையிலாவது,

48 பஞ்சநூல் அல்லது ஆட்டுரோமத்தினாலான நெய்யப்பட்ட, பின்னப்பட்ட பொருட்களிலாவது, ஒரு தோலிலாவது, தோலினால் செய்யப்பட்ட எந்தவித பொருளிலாவது பூசணம் தோன்றி,
49 உடையிலாவது, தோலிலாவது, நெய்யப்பட்ட, பின்னப்பட்ட பொருட்களிலாவது, தோலினால் செய்த எந்தவித பொருளிலாவது பூசணம் பச்சையாகவோ சிவப்பாகவோ காணப்பட்டால் அது தொழுநோயாக இருக்கும்; அதை ஆசாரியனுக்குக் காண்பிக்கவேண்டும்.

50 ஆசாரியன் அதைப் பார்த்து, ஏழுநாட்கள் அடைத்துவைத்து,

51 ஏழாம் நாளிலே அதைப் பார்க்கக்கடவன்; உடையிலாவது, நெய்யப்பட்ட, பின்னப்பட்ட பொருட்களிலாவது, தோலிலாவது, தோலினால் செய்யப்பட்ட எந்தவித பொருளிலாவது அது பரவியிருந்தால், அது அரிக்கிற தொழுநோய்; அது தீட்டாயிருக்கும்.

52 அந்த பூசணம் இருக்கிற ஆட்டுரோமத்தினாலும் பஞ்சநூலினாலும் செய்யப்பட்ட உடையையும், நெய்யப்பட்ட மற்றும் பின்னப்பட்டவைகளையும், தோலினால் செய்யப்பட்ட எந்தவித பொருளையும் சுட்டெரிக்கக்கடவன்; அது அரிக்கிற தொழுநோய்; ஆகையால் நெருப்பில் சுட்டெரிக்கப்படவேண்டும்.

53 “உடையின் நெய்யப்பட்ட, பின்னப்பட்ட பொருட்களிலாவது, தோலினால்

செய்யப்பட்ட எந்தவித பொருளிலாவது, அந்தப் பூசணம் பரவவில்லை என்று ஆசாரியன் கண்டால்,

⁵⁴ அப்பொழுது ஆசாரியன் அதைக் கழுவச்சொல்லி, இரண்டாவதுமுறை ஏழுநாட்கள் அடைத்துவைத்து,

⁵⁵ அது கழுவப்பட்டபின்பு, அதைப் பார்க்கக்கடவன்; அந்தப் பூசணம் பரவாமல் இருந்தாலும், அது நிறம் மாறாததாக இருந்தால் தீட்டாயிருக்கும்; தீயில் அதை எரித்துவிடவேண்டும்; அது அந்த உடையின் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் ஆழமாக அரிக்கும்.

⁵⁶ கழுவப்பட்டபின்பு அது குறைந்ததென்று ஆசாரியன் கண்டானேயாகில், அதை உடையிலாவது, தோலிலாவது, நெய்யப்பட்ட மற்றும் பின்னப்பட்டவைகளிலாவது இல்லாதபடி எடுத்துப்போடவேண்டும்.

⁵⁷ அது இன்னும் உடையிலாவது, நெய்யப்பட்ட மற்றும் பின்னப்பட்டவைகளிலாவது, தோலினால் செய்த எந்தவித பொருளிலாவது காணப்பட்டால், அது படருகிற பூசணம்; ஆகையினால் அது உள்ளதை தீயில் எரித்துவிடவேண்டும்.

⁵⁸ ஆடையின் பாவாவது, ஊடையாவது, தோலினால் செய்த எந்தவித பொருளாவது கழுவப்பட்டபின்பு, அந்தப் பூசணம் அதை விட்டுப் போயிற்றேயானால், இரண்டாவதுமுறை கழுவப்படவேண்டும்;

அப்பொழுது சுத்தமாக இருக்கும்”.

⁵⁹ ஆட்டுரோமமாகிலும் பஞ்சுநூலாலாகிலும் நெய்த உடையயாவது, பாவையாவது, ஊடையயாவது, தோலினால் செய்த எந்தவித பொருளையாவது, சுத்தமென்றாவது தீட்டென்றாவது தீர்மானிக்கிறதற்கு, அதினுடைய தொழுநோய் தோஷத்திற்குரிய விதிமுறைகள் இதுவே என்றார்.

அத்தியாயம் 14

தொழுநோயாளியின் சுத்திகரிப்பு

¹ பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:

² “தொழுநோயாளியினுடைய சுத்திகரிப்பின் நாட்களில் அவனுக்குரிய விதிமுறைகள் என்னவென்றால்: அவன் ஆசாரியனிடத்தில் கொண்டு வரப்படவேண்டும்.

³ ஆசாரியன் முகாமிற்கு வெளியே போய்; அவனுடைய தொழுநோய் சுகமாகிவிட்டது என்று கண்டால்,

⁴ சுத்திகரிக்கப்படவேண்டியவனுக்காக, உயிரோடிருக்கும் சுத்தமான இரண்டு குருவிகளையும், கேதுருக் கட்டையையும், சிவப்புநூலையும், ஈசோப்பையும் வாங்கிவரக் கட்டளையிடுவானாக.

⁵ பின்பு, ஆசாரியன் அந்தக் குருவிகளில் ஒன்றை ஒரு மண்பானையிலுள்ள சுத்தமான தண்ணீரின்மேல் கொல்லச்சொல்லி,

6 உயிருள்ள குருவியையும்,
கேதுருக்கட்டையையும், சிவப்புநூலையும்,
ஈசோப்பையும் எடுத்து, இவைகளையும்
உயிருள்ள குருவியையும் சுத்தமான
தண்ணீரின்மேல் கொல்லப்பட்ட குருவியின்
இரத்தத்திலே நனைத்து,

7 தொழுநோய் நீங்கச் சுத்திரிக்கப்படுகிறவன்மேல்
ஏழுமுறை தெளித்து, அவனைச்
சுத்தம்செய்து, உயிருள்ள குருவியை
வெளியிலே விட்டுவிடுவானாக.

8 சுத்திகரிக்கப்படுகிறவன் தன்
உடைகளைத் துவைத்து, தன் முடி
முழுவதையும் சிரைத்து, தான்
சுத்தமாவதற்காக தண்ணீரில் குளித்து,
பின்பு முகாமிற்கு வந்து, தன் கூடாரத்திற்கு
வெளியே ஏழுநாட்கள் தங்கி,

9 ஏழாம் நாளிலே தன் தலையையும்,
தாடியையும், புருவங்களையும் தன்னுடைய
முடிமுழுவதையும் சிரைத்து, தன்
உடைகளைத் துவைத்து, தண்ணீரில்
குளிக்கவேண்டும்; அப்பொழுது சுத்தமாக
இருப்பான்.

10 “எட்டாம்நாளிலே அவன் பழுதற்ற
இரண்டு ஆட்டுக்குட்டிகளையும்,
ஒருவயதுடைய பழுதற்ற ஒரு
பெண்ணாட்டுக்குட்டியையும்,
உணவுபலிக்காக எண்ணெயிலே பிசைந்த
ஒரு மரக்காலில் பத்தில் மூன்று பங்காகிய
மெல்லிய மாவையும், ஒரு ஆழாக்கு

எண்ணெயையும் கொண்டு வரக்கடவன்.

11 சுத்திகரிக்கிற ஆசாரியன்
சுத்திகரிக்கப்படும் மனிதனையும்
அப்பொருட்களையும் ஆசரிப்புக்கூடாரத்தின்
வாசலிலே யெகோவாவுடைய சந்நிதியில்
நிறுத்தக்கடவன்.

12 பின்பு, ஆசாரியன் ஒரு ஆட்டுக்குட்டியைப்
பிடித்து, அதையும் அந்த ஆழாக்கு
எண்ணெயையும் குற்றநிவாரணபலியாகக்
கொண்டுவந்து, யெகோவாவுடைய
சந்நிதியில் அசைவாட்டும் பலியாக
அசைவாட்டி,

13 பாவநிவாரணபலியும் சர்வாங்கதகனபலியும்
செலுத்தும் பரிசுத்த ஸ்தலத்திலே அந்த
ஆட்டுக்குட்டியைக் கொல்லக்கடவன்;
குற்றநிவாரணபலி பாவநிவாரணபலியைப்போல
ஆசாரியனுக்கு உரியது; அது மகா
பரிசுத்தமானது.

14 அந்த குற்றநிவாரணபலியின்
இரத்தத்தில் ஆசாரியன் கொஞ்சம் எடுத்து,
சுத்திகரிக்கப்படுகிறவன் வலதுகாதின்
மடலிலும், அவன் வலதுகையின்
பெருவிரலிலும், வலதுகாலின்
பெருவிரலிலும் பூசுவானாக.

15 பின்பு, ஆசாரியன் அந்த ஆழாக்கு
எண்ணெயிலே கொஞ்சம் தன் இடதுகையில்
ஊற்றி

16 தன் இடதுகையிலுள்ள எண்ணெயில்
தன் வலதுகையின் விரலை நனைத்து, தன்

விரலினால் ஏழுமுறை அந்த எண்ணெயில்
எடுத்து, யெகோவாவுடைய சந்நிதியில்
தெளித்து,

17 தன் உள்ளங்கையில் இருக்கிற
மீதியான எண்ணெயிலே கொஞ்சம்
எடுத்து சுத்திகரிக்கப்படுகிறவனுடைய
வலதுகாதின் மடலிலும், அவன்
வலதுகையின் பெருவிரலிலும்,
வலதுகாலின் பெருவிரலிலும், ஏற்கனவே
பூசியிருக்கிற குற்றநிவாரணபலியினுடைய
இரத்தத்தின்மேல் பூசி,

18 தன் உள்ளங்கையில் இருக்கிற மீதியான
எண்ணெயைச் சுத்திகரிக்கப்படுகிறவனுடைய
தலையிலே ஊற்றி யெகோவாவுடைய
சந்நிதியில் அவனுக்காகப் பாவநிவிர்த்தி
செய்யக்கடவன்.

19 ஆசாரியன் பாவநிவாரணபலியையும்
செலுத்தி, சுத்திகரிக்கப்படுகிறவனின் தீட்டு
நீங்க, அவனுக்குப் பாவநிவிர்த்தி செய்து,
பின்பு சர்வாங்கதகனபலியைக் கொண்டு,

20 சர்வாங்கதகனபலியையும்
உணவுபலியையும் பலிபீடத்தின்மேல்
வைத்து, அவனுக்காகப் பாவநிவிர்த்தி
செய்யக்கடவன்; அப்பொழுது அவன்
சுத்தமாக இருப்பான்.

21 “அவன் இவ்விதம் செய்யமுடியாத
ஏழையாக இருந்தால், அவன் தன்
பாவநிவிர்த்திக்கென்று அசைவாட்டும்
குற்றநிவாரணபலியாக ஒரு

ஆட்டுக்குட்டியையும், உணவுபலிக்கு
எண்ணெயில் பிசைந்த ஒரு மரக்கால்
மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கையும்,
ஆழாக்கு எண்ணெயையும்,

²² தன் தகுதிக்குத் தக்கபடி இரண்டு
காட்டுப்புறாக்களையாவது இரண்டு
புறாக்குஞ்சுகளையாவது, ஒன்று
பாவநிவாரணபலியாகவும், மற்றொன்று
சர்வாங்கதகனபலியாகவும் செலுத்தும்படி
வாங்கி,

²³ தான் சுத்திகரிக்கப்படும்படி
எட்டாம் நாளில் ஆசரிப்புக்கூடாரத்தின்
வாசலிலே யெகோவாவுடைய சந்நிதியில்
ஆசாரியனிடத்திற்குக் கொண்டு வருவானாக.

²⁴ அப்பொழுது ஆசாரியன்
குற்றநிவாரணபலிக்குரிய ஆட்டுக்குட்டியையும்
அந்த ஆழாக்கு எண்ணெயையும் வாங்கி,
யெகோவாவுடைய சந்நிதியில் அசைவாட்டும்
உணவுபலியாக அசைவாட்டி,

²⁵ குற்றநிவாரணபலிக்கான
அந்த ஆட்டுக்குட்டியைக் கொண்டு,
குற்றநிவாரணபலியின் இரத்தத்தில்
கொஞ்சம் எடுத்து, சுத்திகரிக்கப்படுகிறவனுடைய
வலதுகாதின் மடலிலும், அவன்
வலதுகையின் பெருவிரலிலும்,
வலதுகாலின் பெருவிரலிலும் பூசி,

²⁶ அந்த எண்ணெயிலே கொஞ்சம் தன்
இடதுகையில் ஊற்றி

²⁷ தன் இடதுகையிலுள்ள எண்ணெயிலே

தன் வலதுவிரலை நனைத்து,
யெகோவாவுடைய சந்நிதியில் ஏழுமுறை
தெளித்து,

²⁸ தன் உள்ளங்கையில் இருக்கிற
எண்ணெயில் கொஞ்சம் எடுத்துச்
சுத்திகரிக்கப்படுகிறவனுடைய வலதுகாதின்
மடலிலும், அவன் வலதுகையின்
பெருவிரலிலும், வலதுகாலின்
பெருவிரலிலும் குற்றநிவாரணபலியின்
இரத்தம் பூசியிருக்கிற இடத்தின்மேல் பூசி,

²⁹ தன் உள்ளங்கையில் இருக்கிற மற்ற
எண்ணெயைச் சுத்திகரிக்கப்படுகிறவன்
தலையின்மேல் அவனுக்காகக்
யெகோவாவுடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி
செய்யும்படி தடவி,

³⁰ பின்பு, அவன் தன் பெலத்திற்கும்
தகுதிக்கும் தக்கதாக காட்டுப்புறாக்களையாவது
புறாக்குஞ்சுகளையாவது கொண்டுவந்து,

³¹ அவைகளில் ஒன்றைப்
பாவநிவாரணபலியும், மற்றொன்றைச்
சர்வாங்கதகனபலியுமாக, உணவுபலியோடேகூடச்
செலுத்தி, இப்படியே ஆசாரியன்
சுத்திகரிக்கப்படுகிறவனுக்காக,
யெகோவாவுடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி
செய்யக்கூடவன்.

³² தன் சுத்திகரிப்புக்கு வேண்டியவைகளைச்
சம்பாதிக்கமுடியாத தொழுநோயாளியைக்
குறித்த விதிமுறைகள் இதுவே என்றார்.

பூசணம்பிடித்த வீட்டிற்கான சட்டம்

³³ பின்னும் யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி:

³⁴ “நான் உங்களுக்குச் சொந்தமாகக் கொடுக்கும் கானான் தேசத்திலே நீங்கள் போய்ச் சேர்ந்தபின்பு, உங்கள் சொந்தமான தேசத்தில் ஒரு வீட்டிலே பூசணத்தை நான் வரச்செய்தால்,

³⁵ அந்த வீட்டிற்குச் சொந்தமானவன் வந்து, வீட்டிலே பூசணம் வந்திருக்கிறதாகத் தோன்றுகிறது என்று ஆசாரியனுக்கு அறிவிக்கக்கடவன்.

³⁶ அப்பொழுது வீட்டிலுள்ள அனைத்தும் தீட்டுப்படாதபடி, ஆசாரியன் அந்தப் பூசணத்தைப் பார்க்கப் போகும்முன்னே வீட்டை காலிசெய்துவைக்கச் சொல்லி, பின்பு வீட்டைப் பார்க்கும்படி போய்,

³⁷ அந்தப் பூசணம் இருக்கிற இடத்தைப் பார்க்கக்கடவன்; அப்பொழுது வீட்டுச் சுவர்களிலே கொஞ்சம் பச்சையும் கொஞ்சம் சிவப்புமான குழி விழுந்திருந்து, அவைகள் மற்ற சுவரைவிட பள்ளமாக இருக்கக்கண்டால்,

³⁸ ஆசாரியன் வீட்டைவிட்டுப் புறப்பட்டு வாசற்படியிலே வந்து, வீட்டை ஏழுநாட்கள் அடைத்துவைத்து,

³⁹ ஏழாம்நாளிலே திரும்பப் போய்ப்பார்த்து, பூசணம் வீட்டுச் சுவர்களில் படர்ந்ததென்று கண்டால்,

40 பூசணம் இருக்கும் அந்த இடத்தின் கற்களைப் பெயர்க்கவும், பட்டணத்திற்கு வெளியே அசுத்தமான ஒரு இடத்திலே போடவும் அவன் கட்டளையிட்டு,

41 வீட்டின் உட்புறம் சுற்றிலும் செதுக்கச்சொல்லி, செதுக்கிப்போட்ட மண்ணைப் பட்டணத்திற்கு வெளியே அசுத்தமான ஒரு இடத்திலே கொட்டவும்,

42 வேறே கற்களை எடுத்துவந்து, அந்தக் கற்களுக்குப் பதிலாகக் கட்டி, வேறே சாந்தை எடுத்து வீட்டைப் பூசவும் கட்டளையிடுவானாக.

43 “கற்களைப் பெயர்த்து, வீட்டைச்செதுக்கி, புதிதாகப் பூசினபின்பும், அந்தப் பூசணம் மீண்டும் வீட்டில் வந்ததானால்,

44 ஆசாரியன் போய்ப் பார்க்கக்கடவன்; பூசணம் வீட்டில் படர்ந்ததானால், அது வீட்டை அரிக்கிற பூசணம்; அது தீட்டாயிருக்கும்.

45 ஆகையால் வீடுமுழுவதையும் இடித்து, அதின் கற்களையும், மரங்களையும், அதின் சாந்து எல்லாவற்றையும் பட்டணத்திற்கு வெளியே அசுத்தமான இடத்திலே கொண்டுபோகவேண்டும்.

46 வீடு அடைக்கப்பட்டிருக்கும் நாட்களில் அதற்குள் பிரவேசிக்கிறவன் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்.

47 அந்த வீட்டிலே உறங்கியவன் தன் உடைகளைத் துவைக்கக்கடவன்; அந்த வீட்டிலே சாப்பிட்டவனும் தன் உடைகளைத்

துவைக்கக்கடவன்.

48 “ஆசாரியன் திரும்ப வந்து, வீடு பூசப்பட்டபின்பு வீட்டிலே அந்தப் பூசணம் படரவில்லை என்று கண்டானேயாகில், பூசணம் நீங்கிவிட்டதால், ஆசாரியன் அந்த வீட்டைச் சுத்தம் என்று தீர்மானிக்கக்கடவன்.

49 அப்பொழுது வீட்டைச் சுத்திகரிக்க, இரண்டு குருவிகளையும், கேதுருக்கட்டையையும், சிவப்புநூலையும், ஈசோப்பையும் எடுத்து,

50 ஒரு குருவியை ஒரு மண்பாண்டத்திலுள்ள ஊற்றுநீரின்மேல் கொண்டு,

51 கேதுருக்கட்டையையும், ஈசோப்பையும், சிவப்புநூலையும், உயிருள்ள குருவியையும் எடுத்து, இவைகளைக் கொல்லப்பட்ட குருவியின் இரத்தத்திலும் ஊற்று நீரிலும் நனைத்து, வீட்டின்மேல் ஏழுமுறை தெளித்து,

52 குருவியின் இரத்தத்தினாலும், ஊற்றுநீரினாலும், உயிருள்ள குருவியினாலும், கேதுருக்கட்டையினாலும் ஈசோப்பினாலும், சிவப்புநூலினாலும் வீட்டைச் சுத்திகரித்து,

53 உயிருள்ள குருவியைப் பட்டணத்திற்கு வெளியிலே விட்டுவிட்டு, இப்படி வீட்டிற்குப் பிராயச்சித்தம் செய்யக்கடவன்; அப்பொழுது அது சுத்தமாக இருக்கும்”.

54 இது சகலவித தொழுநோய்க்கும், சொறிக்கும்,

55 உடைப் பூசணத்திற்கும், வீட்டுப்பூசணத்திற்கும்,

56 தடிப்புக்கும், அசறுக்கும்,
வெள்ளைப்படருக்கும் உரிய விதிமுறை.

57 தொழுநோய் மற்றும் பூசணம்,
எப்பொழுது தீட்டுள்ளது என்றும், எப்பொழுது
தீட்டில்லாதது என்றும் தெரிவிப்பதற்கு
தொழுநோய்க்குரிய விதிமுறைகள் இதுவே
என்றார்.

அத்தியாயம் 15

விந்து கழிதலைக் குறித்த சட்டமும்,
இரத்தப்போக்கு உள்ள பெண்களுக்குரிய
விதிமுறைகளும்

1 பின்னும் யெகோவா மோசேயையும்
ஆரோனையும் நோக்கி:

2 “நீங்கள் இஸ்ரவேல் மக்களிடம்
சொல்லவேண்டியது என்னவென்றால்:
ஒருவனுக்கு விந்து கழிதல் உண்டானால்,
அதினாலே அவன் தீட்டானவன்.

3 அவனுடைய மாம்சத்திலுள்ள விந்து
ஊறிக்கொண்டிருந்தாலும், அவன் விந்து
அடைபட்டிருந்தாலும், அதினால் அவனுக்குத்
தீட்டுண்டாகும்.

4 விந்து கழிதல் உள்ளவன் படுக்கிற எந்தப்
படுக்கையும் தீட்டாகும்; அவன் எதின்மேல்
உட்காருகிறானோ அதுவும் தீட்டாகும்.

5 அவனுடைய படுக்கையைத்
தொடுகிறவன் தன் உடைகளைத் துவைத்து,

தண்ணீரில் குளிக்கவேண்டும்; மாலைவரைத்
அவன் தீட்டுப்பட்டிருப்பானாக.

6 விந்து கழிதல் உள்ளவன் உட்கார்ந்த
இடத்தில் உட்காருகிறவன் தன் உடைகளைத்
துவைத்து, தண்ணீரில் குளித்து,
மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.

7 விந்து கழிதல் உள்ளவனின் உடலைத்
தொடுகிறவன் தன் உடைகளைத் துவைத்து,
தண்ணீரில் குளித்து, மாலைவரைத்
தீட்டுப்பட்டிருப்பானாக.

8 விந்து கழிதல் உள்ளவன் சுத்தமாக
இருக்கிற ஒருவன்மேல் துப்பினால்,
இவன் தன் உடைகளைத் துவைத்து,
தண்ணீரில் குளித்து, மாலைவரைத்
தீட்டுப்பட்டிருப்பானாக.

9 விந்து கழிதல் உள்ளவன் ஏறும் எந்தச்
சேணமும் தீட்டாயிருக்கும்.

10 அவனுக்குக் கீழிருந்த எதையாகிலும்
தொடுகிறவன் மாலைவரைத்
தீட்டுப்பட்டிருப்பான்; அதை எடுத்துக்கொண்டு
போகிறவன் தன் உடைகளைத் துவைத்து,
தண்ணீரில் குளித்து, மாலைவரைத்
தீட்டுப்பட்டிருப்பானாக.

11 விந்து கழிதல் உள்ளவன் தன் கைகளைத்
தண்ணீரினால் கழுவாமல் ஒருவனைத்
தொட்டால், இவன் தன் உடைகளைத்
துவைத்து, தண்ணீரில் குளித்து,
மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.

12 விந்து கழிதல் உள்ளவன் தொட்ட

மண்பானை உடைக்கப்படவும், மரச்சாமான் அனைத்தும் தண்ணீரினால் கழுவப்படவும் வேண்டும்.

13 “விந்து கழிதல் உள்ளவன் தன் விந்து கழிதல் நீங்கிச் சுத்தமானால், தன் சுத்திகரிப்புக்கென்று ஏழுநாட்கள் எண்ணிக்கொண்டிருந்து, தன் உடைகளைத் துவைத்து, தன் உடலை ஊற்றுநீரில் கழுவுவானாக; அப்பொழுது சுத்தமாக இருப்பான்.

14 எட்டாம்நாளிலே, அவன் இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவந்து, ஆசாரியனிடத்தில் கொடுக்கக்கடவன்.

15 ஆசாரியன் அவைகளில் ஒன்றை பாவநிவாரணபலியும் மற்றொன்றைச் சர்வாங்கதகனபலியுமாக, அவனுக்காகக் யெகோவாவுடைய சந்நிதியில் அவனுடைய விந்து கழிதலின் காரணமாக பாவநிவிர்த்தி செய்யவேண்டும்.

16 “ஒருவனிலிருந்து விந்து கழிந்ததுண்டானால், அவன் தண்ணீரில் குளிக்கவேண்டும்; மாலைவரை அவன் தீட்டுப்பட்டிருப்பானாக.

17 கழிந்த விந்து பட்ட உடையும் தோலும் தண்ணீரினால் கழுவப்பட்டு, மாலைவரைத்

தீட்டாயிருப்பதாக.

18 விந்து கழிந்தவனோடே பெண் படுத்துக்கொண்டிருந்தால், இருவரும் தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பார்களாக.

19 “மாதவிடாய் உள்ள பெண் தன் உடலிலுள்ள இரத்தப்போக்கினிமித்தமாக ஏழுநாட்கள் தன் விலக்கத்தில் இருப்பாளாக; அவளைத் தொடுகிறவன் எவனும் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.

20 அவள் விலக்கத்தில் இருக்கும்போது, எதின்மேல் படுத்துக்கொள்ளுகிறாளோ எதின்மேல் உட்காருகிறாளோ அதெல்லாம் தீட்டாயிருக்கும்.

21 அவளுடைய படுக்கையைத் தொடுகிறவன் எவனும் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.

22 அவள் உட்கார்ந்த இருக்கையைத் தொடுகிறவன் எவனும் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.

23 அவள் படுக்கையின்மேலாகிலும், அவள் உட்கார்ந்த இருக்கையின்மேலாகிலும் இருந்த எதையாகிலும் தொட்டவன், மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.

24 ஒருவன் அவனோடே படுத்துக்கொண்டதும், அவளுடைய தீட்டு, அவன்மேல் பட்டிருந்தால், அவன் ஏழுநாட்கள் தீட்டாயிருப்பானாக;

அவன் படுக்கிற படுக்கையும் தீட்டுப்படும்.

25 “ஒரு பெண் விலகியிருக்க வேண்டியகாலம் அல்லாமல் அவளுடைய இரத்தம் அநேகநாட்கள் ஊறிக்கொண்டிருந்தால், அல்லது அந்தக் காலத்திற்கும் அதிகமாக அது இருக்கும் நாட்களெல்லாம் ஊறிக்கொண்டிருந்தால், தன் விலக்கத்தின் நாட்களிலிருந்ததுபோல அவள் தீட்டாயிருப்பாளாக.

26 அந்த நாட்களெல்லாம் அவள் படுக்கும் எந்தப் படுக்கையும், அவள் விலக்கத்தின் படுக்கையைப்போல, அவளுக்குத் தீட்டாயிருக்கும்; அவள் உட்கார்ந்த இருக்கையும், அவளுடைய விலக்கத்தின் தீட்டைப்போலவே தீட்டாயிருக்கும்.

27 அப்படிப்பட்டவைகளைத் தொடுகிறவன் எவனும் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பானாக.

28 அவள் தன் இரத்தப்போக்கு நின்று சுத்தமானபோது, அவள் ஏழுநாட்கள் எண்ணிக்கொள்வாளாக; அதின்பின்பு சுத்தமாக இருப்பாள்.

29 எட்டாம்நாளிலே இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவள்.

30 ஆசாரியன் அவைகளில் ஒன்றைப்

பாவநிவாரணபலியும், மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியுமாக, அவளுக்காகக் யெகோவாவுடைய சந்நிதியில் அவளுடைய இரத்தப்போக்கினிமித்தம் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.

³¹ “இஸ்ரவேல் மக்கள் தங்கள் நடுவே இருக்கிற என்னுடைய வாசஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தி, தங்கள் தீட்டுகளால் மரணமடையாமலிருக்க, இப்படி நீங்கள் அவர்களுடைய தீட்டுகளுக்கு அவர்களை விலக்கிவைப்பீர்களாக”.

³² விந்து கழிதல் உள்ளவனுக்கும், விந்து கழிந்ததினாலே தீட்டானவனுக்கும்,

³³ இரத்தப்போக்கு பலவீனமுள்ளவனுக்கும், விந்து கழிதல் உள்ள பெண்களுக்கும், ஆண்களுக்கும், தீட்டாயிருக்கிறவளோடே படுத்துக்கொண்டவனுக்கும் உரிய விதிமுறைகள் இதுவே என்றார்.

அத்தியாயம் 16

பிராயச்சித்தம் செய்யப்படும் நாள்

¹ ஆரோனின் இரண்டு மகன்கள் யெகோவாவுடைய சந்நிதியிலே சேர்ந்து மரணமடைந்தபின்பு, யெகோவா மோசேயை நோக்கி:

² “கிருபாசனத்தின்மேல் ஒரு மேகத்தில் நான் காணப்படுவேன்; ஆதலால் உன் சகோதரனாகிய ஆரோன்

மரணமடையாமலிருக்க, பரிசுத்த
ஸ்தலத்திலே திரைக்கு உட்புறத்திலிருக்கிற
பெட்டியின்மேலுள்ள கிருபாசன மூடிக்கு
முன்பாக எல்லா நேரங்களிலும்
வரவேண்டாம் என்று அவனுக்குச் சொல்.

³ ஆரோன் பரிசுத்த ஸ்தலத்திற்குள்
நுழையவேண்டிய விதமாவது: அவன் ஒரு
காளையைப் பாவநிவாரணபலியாகவும்,
ஒரு ஆட்டுக்கடாவைச் சர்வாங்க
தகனபலியாகவும் செலுத்தி
நுழையவேண்டும்.

⁴ அவன் பரிசுத்தமான சணல்நூல்சட்டையை
அணிந்து, தன் இடுப்பிற்குச்
சணல்நூல் உள்ளாடையைப் போட்டு,
சணல்நூல் இடுப்புக்கச்சையைக்
கட்டி, சணல்நூல் தலைப்பாகையைத்
அணிந்துகொண்டிருக்கவேண்டும்;
அவைகள் பரிசுத்த உடைகள்; அவன்
தண்ணீரில் குளித்து, அவைகளை
அணிந்துகொண்டு,

⁵ இஸ்ரவேல் மக்களாகிய
சபையாரிடத்திலே, பாவநிவாரணபலியாக
இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும்,
சர்வாங்கதகனபலியாக ஒரு
ஆட்டுகடாவையும் வாங்கக்கடவன்.

⁶ பின்பு ஆரோன் தனக்காகவும் தன்
வீட்டாருக்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படி,
தன்னுடைய பாவநிவாரணபலியின்
காளையைச் சேரச்செய்து,

7 அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும்
கொண்டுவந்து, ஆசரிப்புக்கூடாரத்தின்
வாசலிலே யெகோவாவுடைய சந்நிதியில்
நிறுத்தி,

8 அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும்
குறித்துக் யெகோவாக்கென்று ஒரு
சீட்டும், போக்காடாக விடப்படும்
வெள்ளாட்டுக்கடாவுக்கென்று ஒரு சீட்டும்
போட்டு,

9 யெகோவாக்கென்று சீட்டு
விழுந்த வெள்ளாட்டுக்கடாவைப்
பாவநிவாரணபலியாகச் சேரச்செய்து,

10 போக்காடாக விடப்படச் சீட்டு விழுந்த
வெள்ளாட்டுக்கடாவை, அதைக்கொண்டு
பாவநிவிர்த்தி உண்டாக்கவும் அதைப்
போக்காடாக வனாந்திரத்திலே போகவிடவும்,
யெகோவாவுடைய சந்நிதியில் உயிரோடே
நிறுத்தி;

11 “பின்பு ஆரோன் தனக்காகவும் தன்
வீட்டாருக்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படி,
தன்னுடைய பாவநிவாரணத்திற்கான
காளையைக் கொண்டுவந்து, அதைக்
கொண்டு,

12 யெகோவாவுடைய சந்நிதியிலிருக்கும்
பலிபீடத்தின்மேலுள்ள நெருப்புத்தணலினால்
தூபகலசத்தை நிரப்பி, பொடியாக்கப்பட்ட
நறுமண தூபவர்க்கத்திலே தன் கைப்பிடிகள்
நிறைய எடுத்து, திரைக்கு உட்புறமாகக்
கொண்டுவந்து,

13 தான் மரணமடையாமலிருக்க
தூபமேகமானது சாட்சிப்பெட்டியின்மேல்
இருக்கும் கிருபாசனத்தை மூடத்தக்கதாக,
யெகோவாவுவுடைய சந்நிதியில்
நெருப்பின்மேல் தூபவர்க்கத்தைப்
போடக்கடவன்.

14 பின்பு காளையின் இரத்தத்திலே
கொஞ்சம் எடுத்து, கீழ்ப்புறமாக நின்று, தன்
விரலினால் கிருபாசனத்தின்மேல் தெளித்து,
அந்த இரத்தத்தில் கொஞ்சம் எடுத்துக்
கிருபாசனத்திற்கு முன்பாக ஏழுமுறை தன்
விரலினால் தெளிக்கக்கடவன்.

15 பின்பு மக்களுடைய பாவநிவாரணபலியான
வெள்ளாட்டுக்கடாவை அவன் கொண்டு,
அதின் இரத்தத்தைத் திரைக்கு உட்புறமாகக்
கொண்டுவந்து, காளையின் இரத்தத்தைத்
தெளித்ததுபோல, அதின் இரத்தத்தையும்
கிருபாசனத்தின்மேலும் அதற்கு முன்பாகவும்
தெளித்து,

16 இஸ்ரவேல் மக்களுடைய
தீட்டுகளினிமித்தமும், அவர்களுடைய சகல
பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய
மீறுதல்களினிமித்தமும், பரிசுத்த
ஸ்தலத்திற்காகப் பிராயச்சித்தம்செய்து,
அவர்களிடத்தில் அவர்களுடைய
தீட்டுகளுக்குள்ளே நிற்கிற ஆசரிப்புக்கூடாரத்திற்காகவும்
அப்படியே செய்யக்கடவன்.

17 பாவநிவிர்த்தி செய்யும்படி அவன்
பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைந்து,

தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் இஸ்ரவேல் சபையார் அனைவருக்காகவும் பாவநிவிர்த்தி செய்து, வெளியே வருமளவும் ஆசரிப்புக்கூடாரத்தில் ஒருவரும் இருக்கக்கூடாது.

18 பின்பு அவன் யெகோவாவுடைய சந்நிதியில் இருக்கிற பலிபீடத்தண்டை வந்து, அதற்காகப் பிராயச்சித்தம்செய்து, காளையின் இரத்தத்திலும் வெள்ளாட்டுக் கடாவின் இரத்தத்திலும் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்துக் கொம்புகளின்மேல் சுற்றிலும் பூசி,

19 தன் விரலினால் அந்த இரத்தத்தில் எடுத்து, ஏழுமுறை அதின்மேல் தெளித்து, அதை இஸ்ரவேல் மக்களின் தீட்டுகள் நீங்கச் சுத்திகரித்து, பரிசுத்தப்படுத்தவேண்டும்.

20 “அவன் இப்படிப் பரிசுத்த ஸ்தலத்திற்கும் ஆசரிப்புக்கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் பிராயச்சித்தம் செய்துமுடிந்தபின்பு, உயிரோடிருக்கிற வெள்ளாட்டுக்கடாவைச் சேரச்செய்து,

21 அதின் தலையின்மேல் ஆரோன் தன் இரண்டு கைகளையும் வைத்து, அதின்மேல் இஸ்ரவேல் மக்களுடைய சகல அக்கிரமங்களையும் அவர்களுடைய எல்லாப் பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய சகல மீறுதல்களையும் அறிக்கையிட்டு, அவைகளை வெள்ளாட்டுக்கடாவினுடைய தலையின்மேல் சுமத்தி, அதை

அதற்கான ஒருவன் கையில் கொடுத்து வனாந்திரத்திற்கு அனுப்பிவிடுவானாக.

22 அந்த வெள்ளாட்டுக்கடா அவர்களுடைய அக்கிரமங்களையெல்லாம் தன்மேல் சுமந்துகொண்டு, குடியில்லாத தேசத்திற்குப் போவதாக; அவன் அந்த வெள்ளாட்டுக்கடாவை வனாந்திரத்திலே போகவிடக்கடவன்.

23 “ஆரோன் ஆசரிப்புக்கூடாரத்திற்குள் வந்து, தான் பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழையும்போது, அணிந்திருந்த சணல்நூல் உடைகளைக் கழற்றி, அங்கே வைத்துவிட்டு,

24 பரிசுத்த இடத்திலே தண்ணீரில் குளித்து, தன் உடைகளை அணிந்துகொண்டு, வெளியே வந்து, தன் சர்வாங்கதகனபலியையும் மக்களின் சர்வாங்கதகனபலியையும் செலுத்தி, தனக்காகவும் மக்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்து,

25 பாவநிவாரணபலியின் கொழுப்பைப் பலிபீடத்தின்மேல் எரிக்கக்கடவன்.

26 போகவிடப்படும் போக்காடாகிய வெள்ளாட்டுக்கடாவைக் கொண்டுபோய் விட்டவன், தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, பின்பு முகாமிற்குள் வருவானாக.

27 பாவநிவிர்த்திக்கென்று பரிசுத்த ஸ்தலத்திற்குள் இரத்தம் கொண்டு வரப்பட்ட பாவநிவாரணபலியாகிய காளையையும், பாவநிவாரணபலியாகிய

வெள்ளாட்டுக்கடாவையும், முகாமிற்கு
வெளியே கொண்டுபோய், அவைகளின்
தோலையும், மாம்சத்தையும், சாணியையும்
நெருப்பிலே சுட்டெரிக்கக்கடவர்கள்.

28 அவைகளைச் சுட்டெரித்தவன் தன்
உடைகளைத் துவைத்து, தண்ணீரில்
குளித்து, பின்பு முகாமிற்குள் வருவானாக.

29 “ஏழாம் மாதம் பத்தாம் தேதியிலே,
இஸ்ரவேலனானாலும், உங்களுக்குள்
தங்கும் அந்நியனானாலும், தங்கள்
ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்துவதுமன்றி,
ஒரு வேலையும் செய்யாமல்
இருக்கவேண்டும்; இது உங்களுக்கு
நிரந்தரமான கட்டளையாக இருப்பதாக.

30 யெகோவாவுடைய சந்நிதியில் உங்கள்
பாவமெல்லாம் நீங்கிச் சுத்திகரிக்கப்படும்படி,
அந்நாளில் உங்களைச் சுத்திகரிக்க,
உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யப்படும்.

31 உங்களுக்கு அது விசேஷித்த ஓய்வுநாள்;
அதிலே உங்கள் ஆத்துமாக்களைத்
தாழ்மைப்படுத்தக்கடவீர்கள்; இது
நிரந்தரமான கட்டளை.

32 அபிஷேகம் பெற்றவனும், தன்
தகப்பனுடைய பட்டத்திற்கு வந்து
ஆசாரிய ஊழியம்செய்யப் பிரதிஷ்டை
செய்யப்பட்டவனுமாகிய ஆசாரியனே
பாவநிவிர்த்தி செய்யக்கடவன். அவன்
பரிசுத்த உடைகளாகிய சணல்நூல்
உடைகளை அணிந்துகொண்டு,

லேவியராகமம் அத்தியாயம் 16:33xcலேவியராகமம் அத்தியாயம் 17:3

33 பரிசுத்த ஸ்தலத்திற்கும் ஆசரிப்புக்கூடாரத்திற்கும், பலிபீடத்திற்கும், பிராயச்சித்தம்செய்து, ஆசாரியர்களுக்காகவும் சபையின் சகல மக்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.

34 இப்படி வருடத்தில் ஒருமுறை இஸ்ரவேல் மக்களுக்காக, அவர்களுடைய சகல பாவங்களுக்கும் பாவநிவிர்த்தி செய்வது, உங்களுக்கு நிரந்தரமான கட்டளையாக இருப்பதாக என்று சொல் என்றார். யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே ஆரோன் செய்தான்.

அத்தியாயம் 17

பரிசுத்த இரத்தம்

1 பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:

2 “நீ ஆரோனோடும் அவனுடைய மகன்களோடும் இஸ்ரவேல் மக்கள் அனைவரோடும் சொல்லவேண்டியதாவது; யெகோவா கட்டளையிடுகிறது என்னவென்றால்:

3 இஸ்ரவேல் குடும்பத்தாரில் எவனாகிலும் மாட்டையாவது செம்மறியாட்டையாவது வெள்ளாட்டையாவது ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலாகிய யெகோவாவுடைய வாசஸ்தலத்திற்கு முன்பாக, யெகோவாவுக்குச் செலுத்தும்படி கொண்டுவராமல்,

4 முகாமிற்குள்ளேயோ அல்லது வெளியேயோ அதைக் கொன்றால், அது அந்த மனிதனுக்கு இரத்தப்பழியாகக் கருதப்படும். அந்த மனிதன் இரத்தம் சிந்தினபடியால், தன் மக்களுக்குள் இல்லாமல் அறுப்புண்டுபோவான்.

5 ஆகையால் இஸ்ரவேல் மக்கள் வெளியிலே பலியிடுகிற தங்களுடைய பலிகளை, ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் ஆசாரியனிடத்தில் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவந்து, அங்கே அவைகளைக் யெகோவாவுக்குச் சமாதானபலிகளாகச் செலுத்தக்கடவர்கள்.

6 அங்கே ஆசாரியன், இரத்தத்தை ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலில் இருக்கிற யெகோவாவுடைய பலிபீடத்தின்மேல் தெளித்து, கொழுப்பைக் யெகோவாவுக்கு நறுமண வாசனையாக எரிக்கக்கடவன்.

7 தாங்கள் முறைகேடான முறையில் பின்பற்றுகிற பேய்களுக்குத்* தங்கள் பலிகளை இனிச் செலுத்தாமல் இருப்பார்களாக; இது அவர்கள் தலைமுறைதோறும் அவர்களுக்கு நிரந்தரமான கட்டளையாக இருப்பதாக.

8 மேலும் நீ அவர்களை நோக்கி: “இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் உங்கள் நடுவே தங்குகிற அந்நியர்களிலும் எவனாகிலும்

* **அத்தியாயம் 17:7** ஆடு தெய்வம்

சர்வாங்கதகனபலி முதலானவைகளைச்
செலுத்தி,

9 அதை ஆசரிப்புக்கூடாரத்தின்
வாசலிலே யெகோவாவுக்குச்
செலுத்தும்படி கொண்டுவராவிட்டால்,
அவன் தன் மக்களுக்குள் இல்லாமல்
அறுப்புண்டுபோவான் என்று சொல்.

10 “இஸ்ரவேல் குடும்பத்தாரிலும்
உங்களுக்குள் தங்கும் அந்நியர்களிலும்
எவனாகிலும் எந்தவொரு இரத்தத்தைச்
சாப்பிட்டால், இரத்தத்தைச் சாப்பிட்ட
அவனுக்கு விரோதமாக நான் என் முகத்தைத்
திருப்பி, அவன் தன் மக்களுக்குள்
இல்லாதபடி அவனை அறுப்புண்டுபோகச்
செய்வேன்.

11 மாம்சத்தின் உயிர் இரத்தத்தில்
இருக்கிறது; நான் அதை உங்களுக்குப்
பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப்
பாவநிவிர்த்தி செய்யும்படிக்
கட்டளையிட்டேன்; ஆத்துமாவிற்காகப்
பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே.

12 ஆகவே உங்களில் ஒருவனும் இரத்தம்
சாப்பிடவேண்டாம், உங்கள் நடுவே தங்குகிற
அந்நியனும் இரத்தம் சாப்பிடவேண்டாம்”
என்று இஸ்ரவேல் மக்களுக்குச் சொன்னேன்.

13 “இஸ்ரவேல் மக்களிலும் உங்களுக்குள்
தங்குகிற அந்நியர்களிலும் எவனாகிலும்
சாப்பிடத்தக்க ஒரு மிருகத்தையாவது ஒரு
பறவையையாவது வேட்டையாடிப் பிடித்தால்,

அவன் அதின் இரத்தத்தைச் சிந்தச் செய்து, மண்ணினால் அதை மூடவேண்டும்.

14 சகல மாம்சத்திற்கும் இரத்தம் உயிராக இருக்கிறது; இரத்தம் உயிருக்குச் சமானம்; ஆகையால் எந்த மாம்சத்தின் இரத்தத்தையும் சாப்பிடவேண்டாம்; சகல மாம்சத்தின் உயிரும் அதின் இரத்தம் தானே; அதைச் சாப்பிடுகிற எவனும் அறுப்புண்டுபோவான் என்று இஸ்ரவேல் மக்களுக்குச் சொன்னேன்.

15 தானாக இறந்துபோனதையாவது, பீறுண்டதையாவது சாப்பிட்டவன் எவனும் அவன் இஸ்ரவேலனானாலும் அந்நியனானாலும், தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டாயிருப்பானாக; பின்பு சுத்தமாக இருப்பான்.

16 அவன் தன் உடைகளைத் துவைக்காமலும், குளிக்காமலும் இருந்தால், தன் அக்கிரமத்தைச் சுமப்பான் என்று சொல் என்றார்.

அத்தியாயம் 18

ஒழுக்க சீர்கேடுகளுக்கான விதிமுறைகள்

1 பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:

2 “நீ இஸ்ரவேல் மக்களுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்கள் தேவனாகிய யெகோவா.

3 நீங்கள் குடியிருந்த எகிப்து தேசத்தாருடைய செயல்களின்படி செய்யாமலும், நான் உங்களை அழைத்துப்போகிற கானான் தேசத்தாருடைய செயல்களின்படி செய்யாமலும், அவர்களுடைய முறைமைகளின்படி நடவாமலும்,

4 என்னுடைய நியாயங்களின்படி செய்து, என்னுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு நடங்கள்; நான் உங்கள் தேவனாகிய யெகோவா.

5 “ஆகையால் என் கட்டளைகளையும் நியாயங்களையும் கைக்கொள்ளக்கடவீர்கள்; அவைகளின்படி செய்கிறவன் எவனும் அவைகளால் பிழைப்பான்; நான் யெகோவா.

6 “ஒருவனும் தனக்கு நெருங்கின இனமாகிய ஒருத்தியை நிர்வாணமாக்குவதற்கு அவளைச் சேரக்கூடாது; நான் யெகோவா.

7 உன் தகப்பனையாவது உன் தாயையாவது நிர்வாணமாக்கக்கூடாது; அவள் உன் தாயானவள்; அவளை நிர்வாணமாக்கக்கூடாது.

8 உன் தகப்பனுடைய மனைவியை நிர்வாணமாக்கக்கூடாது; அது உன் தகப்பனுடைய நிர்வாணம்.

9 உன் தகப்பனுக்காவது உன் தாய்க்காவது வீட்டிலோ வெளியிலோ பிறந்த மகளாகிய உன் சகோதரியை நிர்வாணமாக்கக்கூடாது.

10 உன் மகனுடைய மகளையாவது உன் மகளுடைய மகளையாவது

நிர்வாணமாக்கக்கூடாது; அது உன்னுடைய நிர்வாணம்.

11 உன் தகப்பனுடைய மனைவியிடத்தில் உன் தகப்பனுக்குப் பிறந்த மகளை நிர்வாணமாக்கக்கூடாது; அவள் உனக்குச் சகோதரி.

12 உன் தகப்பனுடைய சகோதரியை நிர்வாணமாக்கக்கூடாது; அவள் உன் தகப்பனுக்கு நெருங்கின உறவானவள்.

13 உன் தாயினுடைய சகோதரியை நிர்வாணமாக்கக்கூடாது; அவள் உன் தாய்க்கு நெருங்கின உறவானவள்.

14 உன் தகப்பனுடைய சகோதரனை நிர்வாணமாக்கக்கூடாது; அவன் மனைவியைச் சேராதே; அவள் உன் தகப்பனுடைய சகோதரி.

15 உன் மருமகளை நிர்வாணமாக்கக்கூடாது; அவள் உன் மகனுக்கு மனைவி, அவளை நிர்வாணமாக்கக்கூடாது.

16 உன் சகோதரனுடைய மனைவியை நிர்வாணமாக்கக்கூடாது; அது உன் சகோதரனுடைய நிர்வாணம்.

17 ஒரு பெண்ணையும் அவளுடைய மகளையும் நிர்வாணமாக்கக்கூடாது; அவளுடைய மகன்களின் மகளையும் மகளின் மகளையும் நிர்வாணமாக்கும்படி திருமணம் செய்யக்கூடாது; இவர்கள் அவளுக்கு நெருங்கின உறவானவர்கள்; அது முறைகேடு.

18 உன் மனைவி உயிரோடிருக்கும்போது அவளுக்கு உபத்திரவமாக அவள் சகோதரியையும் நிர்வாணமாக்குவதற்காக அவளைத் திருமணம் செய்யக்கூடாது.

19 “பெண்ணானவள் மாதவிலக்கால் விலக்கப்பட்டிருக்கும்போது, அவளை நிர்வாணமாக்க அவளோடே சேராது.

20 பிறனுடைய மனைவியோடே சேர்ந்து உடலுறவுகொண்டு, அவள்மூலம் உன்னைத் தீட்டுப்படுத்திக் கொள்ளவேண்டாம்.

21 நீ உன் சந்ததியில் யாரையாகிலும் மோளேகு தெய்வத்திற்கென்று தீயில் பலியாக்க இடம்கொடுக்காதே; உன் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதே; நான் யெகோவா.

22 பெண்ணோடு உடலுறவு செய்வதுபோல ஆணோடே உடலுறவு செய்யவேண்டாம்; அது அருவருப்பானது.

23 எந்தவொரு மிருகத்தோடும் நீ உடலுறவுகொண்டு, அதினாலே உன்னைத் தீட்டுப்படுத்த வேண்டாம்; பெண்ணானவள் மிருகத்தோடே உடலுறவுகொள்ள ஏதுவாக அதற்கு முன்பாக நிற்கக்கூடாது; அது அருவருப்பான தாறுமாறு.

24 “இவைகளில் ஒன்றினாலும் உங்களைத் தீட்டுப்படுத்தாதிருங்கள்; நான் உங்கள் முன்னின்று துரத்திவிடுகிற மக்கள் இவைகளெல்லாவற்றாலும் தங்களைத் தீட்டுப்படுத்தியிருக்கிறார்கள்; தேசமும்

தீட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

25 ஆகையால் அதின் அக்கிரமத்தை விசாரிப்பேன்; தேசம் தன் மக்களை புறக்கணித்துவிடும்.

26 இந்த அருவருப்புகளையெல்லாம் உங்களுக்குமுன் இருந்த அந்த தேசத்தின் மனிதர்கள் செய்ததினாலே தேசம் தீட்டானது.

27 இப்பொழுதும் உங்களுக்கு முன் இருந்த மக்களை தேசம் புறக்கணித்ததைப்போல, நீங்கள் அதைத் தீட்டுப்படுத்தும்போது அது உங்களையும் புறக்கணிக்காதிருக்க,

28 நீங்கள் என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொண்டு, தேசத்திலே பிறந்தவனானாலும் உங்கள் நடுவே தங்குகிற அந்நியனானாலும் இந்த அருவருப்புகளில் ஒன்றையும் செய்யவேண்டாம்.

29 இப்படிப்பட்ட அருவருப்பானவைகளில் ஒன்றையாவது யாராவது செய்தால், செய்த அந்த ஆத்துமாக்கள் மக்களுக்குள் இல்லாதபடி அறுப்புண்டு போவார்கள்.

30 ஆகையால் உங்களுக்குமுன் செய்யப்பட்ட அருவருப்பான முறைமைகளில் யாதொன்றை நீங்கள் செய்து, அவைகளால் உங்களைத் தீட்டுப்படுத்திக்கொள்ளாமலிருக்க என் கட்டளையைக் கைக்கொள்ளுங்கள்; நான் உங்கள் தேவனாகிய யெகோவா என்று சொல்” என்றார்.

அத்தியாயம் 19

ஒழுக்கநெறிகள்

¹ பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:

² “நீ இஸ்ரவேல் மக்களின் சபை அனைத்தோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்கள் தேவனும் யெகோவாவாகிய நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராக இருங்கள்.

³ உங்களில் அவனவன் தன்தன் தாய்க்கும் தகப்பனுக்கும் பயந்திருக்கவும், என் ஓய்வு நாட்களை அனுசரிக்கவும் கடவீர்கள்; நான் உங்கள் தேவனாகிய யெகோவா.

⁴ சிலைகளை நாடாமலும், வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்களை உங்களுக்கு உண்டாக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய யெகோவா.

⁵ “நீங்கள் சமாதானபலியைக் யெகோவாவுக்குச் செலுத்தினால், அதை மன உற்சாகமாகச் செலுத்துங்கள்.

⁶ நீங்கள் அதைச் செலுத்துகிற நாளிலும் மறுநாளிலும் அதைச் சாப்பிடவேண்டும்; மூன்றாம் நாள்வரை மீதியானது நெருப்பிலே சுட்டெரிக்கப்படக்கடவது.

⁷ மூன்றாம் நாளில் அதில் எதையாகிலும் சாப்பிட்டால் அருவருப்பாயிருக்கும்; அது அங்கீகரிக்கப்படமாட்டாது.

⁸ அதைச் சாப்பிடுகிறவன் யெகோவாவுக்குப் பரிசுத்தமானதைப்

பரிசுத்தக்குலைச்சலாக்கினதினால்
அவன் தன் அக்கிரமத்தைச் சுமந்து,
தன் மக்களுக்குள் இல்லாதபடி
அறுப்புண்டுபோவான்.

9 “நீங்கள் தேசத்தின் பயிரை
அறுக்கும்போது, உன் வயலின்
ஓரத்தில் இருக்கிறதை முற்றிலும்
அறுக்காமலும், சிந்திக்கிடக்கிற கதிர்களைப்
பொறுக்காமலும்,

10 உன் திராட்சைத்தோட்டத்திலே
பின் அறுப்பை அறுக்காமலும்,
அதிலே சிந்திக்கிடக்கிற பழங்களைப்
பொறுக்காமலும், அவைகளை
ஏழைகளுக்கும் பரதேசிக்கும்
விட்டுவிடுவாயாக; நான் உங்கள்
தேவனாகிய யெகோவா.

11 “நீங்கள் திருடாமலும், வஞ்சனைசெய்யாமலும்,
ஒருவருக்கொருவர் பொய் சொல்லாமலும்
இருங்கள்.

12 என் நாமத்தைக்கொண்டு
பொய்யாணையிடுகிறதினால், உங்கள்
தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக்
குலைச்சலாக்காமலும் இருப்பீர்களாக; நான்
யெகோவா.

13 “பிறனை ஒடுக்காமலும்
கொள்ளையிடாமலும் இருப்பாயாக;
கூலிக்காரனுடைய கூலி விடியற்காலம்வரை
உன்னிடத்தில் இருக்கக்கூடாது.

14 செவிடனை நிந்திக்காமலும், குருடனுக்கு

முன்னே தடைகளை வைக்காமலும், உன் தேவனுக்குப் பயந்திருப்பாயாக; நான் யெகோவா.

¹⁵ “நியாயவிசாரணையில் அநியாயம் செய்யாதிருங்கள்; சிறியவனுக்கு முகதாட்சிணியம் செய்யாமலும், பெரியவனுடைய முகத்திற்கு பயப்படாமலும், நீதியாகப் பிறனுக்கு நியாயந்தீர்ப்பாயாக.

¹⁶ உன் மக்களுக்குள்ளே அங்கும் இங்கும் கோள்சொல்லித் திரியாதே; *பிறனுடைய இரத்தப்பழிக்கு உட்படவேண்டாம்; நான் யெகோவா.

¹⁷ “உன் சகோதரனை உன் உள்ளத்தில் பகைக்காதே; பிறன்மேல் பாவம் சுமராதபடி அவனை எப்படியும் கடிந்து கொள்ளவேண்டும்.

¹⁸ பழிக்குப்பழி வாங்காமலும் உன் மக்கள்மேல் பொறாமைகொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூறுவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக; நான் யெகோவா.

¹⁹ “என் கட்டளைகளைக் கைக்கொள்வீர்களாக; உன் மிருகங்களை வேறு இனத்தோடே பெருகச்செய்யாதே; உன் வயலிலே வெவ்வேறு வகையான விதைகளைக் கலந்து விதைக்காதே; சணல்நூலும் கம்பளிநூலும் கலந்த உடையை அணியாதே

²⁰ “ஒருவனுக்கு அடிமையானவள் ஒரு ஆணுக்கு நியமிக்கப்பட்டவளாக

* **அத்தியாயம் 19:16** மற்றவர்களுடைய உயிரை சேதப்படுத்தக்கூடாது

இருந்து, முற்றிலும் மீட்கப்படாமலும் தன்னிச்சையாக விடப்படாமலுமிருக்க, அவனோடே ஒருவன் காம உணர்வுடன் உடலுறவுகொண்டால், அவர்கள் கொலை செய்யப்படாமல், அடிக்கப்படவேண்டும்; அவள் சுதந்திரமுள்ளவள் அல்ல.

21 அவன் தன் குற்றநிவாரணபலியாக ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே யெகோவாவுடைய சந்நிதியில் ஒரு ஆட்டுக்கடாவைக் கொண்டு வரக்கடவன்.

22 அதினாலே ஆசாரியன் அவன் செய்த பாவத்தினிமித்தம் அவனுக்காகக் யெகோவாவுடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவன் செய்த பாவம் அவனுக்கு மன்னிக்கப்படும்.

23 “நீங்கள் அந்த தேசத்தில் வந்து, சாப்பிடத்தக்க பழங்களைத் தருகிற பலவித மரங்களை நாட்டினபின்பு அவைகளின் பழங்களை விருத்தசேதனம்[†] இல்லாதவைகளென்று கருதுவீர்களாக; மூன்று வருடங்கள் அது சாப்பிடப்படாமல், விருத்தசேதனம் இல்லாததாக உங்களுக்கு கருதப்படவேண்டும்.

24 பின்பு நான்காம் வருடத்திலே அவைகளின் பழங்களெல்லாம் யெகோவாவுக்குத் துதிசெலுத்துகிறதற்கேற்ற பரிசுத்தமாக இருக்கும்.

[†] அத்தியாயம் 19:23 சுத்தமில்லாத பழங்கள்.

25 ஐந்தாம் வருடத்திலே அவைகளின் பழங்களைச் சாப்பிடலாம்; இப்படி அவைகளின் பலன் உங்களுக்குப் பெருகும்; நான் உங்கள் தேவனாகிய யெகோவா.

26 “யாதொன்றையும் இரத்தத்துடன் சாப்பிடவேண்டாம். குறிகேட்காமலும், நாள்பார்க்காமலும் இருப்பீர்களாக.

27 உங்கள் தலைமுடியைச் சுற்றி ஒதுக்காமலும், தாடியின் ஓரங்களைக் கத்தரிக்காமலும்,

28 செத்தவனுக்காக உங்கள் உடலைக் கீறிக்கொள்ளாமலும், அடையாளமான எழுத்துக்களை உங்கள்மேல் குத்திக்கொள்ளாமலும் இருப்பீர்களாக; நான் யெகோவா.

29 “தேசத்தார் வேசித்தனம்செய்து தேசமெங்கும் முறைகேடான பாவம் நிறையாதபடி உன் மகளை வேசித்தனம்செய்ய விடுகிறதினாலே பரிசுத்தக் குலைச்சலாக்காதே.

30 என் ஓய்வுநாட்களை அனுசரித்து, என் பரிசுத்த ஸ்தலத்தைக்குறித்துப் பயபக்தியாக இருப்பீர்களாக; நான் யெகோவா.

31 “மாந்திரீகம் செய்கிறவர்களை நாடி, குறிசொல்லுகிறவர்களைத் தேடாதிருங்கள்; அவர்களாலே தீட்டுப்படவேண்டாம்; நான் உங்கள் தேவனாகிய யெகோவா.

32 “நரைத்தவனுக்கு முன்பாக எழுந்து, முதிர்வயதுள்ளவன் முகத்தைக் கனப்படுத்தி,

உன் தேவனுக்குப் பயப்படுவாயாக; நான் யெகோவா.

³³ “யாதொரு அந்நியன் உங்கள் தேசத்தில் உங்களோடே தங்கினால், அவனைச் சிறுமைப்படுத்தவேண்டாம்.

³⁴ உங்களிடத்தில் குடியிருக்கிற அந்நியனை இஸ்ரவேலனைப்போல கருதி, நீங்கள் உங்களில் அன்புசெலுத்துவதுபோல அவனிலும் அன்புசெலுத்துவீர்களாக; நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியர்களாக இருந்தீர்களே; நான் உங்கள் தேவனாகிய யெகோவா.

³⁵ “நியாயவிசாரணையிலும், அளவிலும், நிறையிலும், படியிலும் அநியாயம் செய்யாதிருப்பீர்களாக.

³⁶ நியாயமான தராசும், நியாயமான நிறைகல்லும், நியாயமான மரக்காலும், நியாயமான படியும் உங்களுக்கு இருக்கவேண்டும்; நான் உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்த உங்கள் தேவனாகிய யெகோவா.

³⁷ ஆகையால் என்னுடைய கட்டளைகள், நியாயங்கள் யாவையும் கைக்கொண்டு, அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்; நான் யெகோவா என்று சொல்” என்றார்.

அத்தியாயம் 20

சட்டத்தை மீறுபவர்களுக்கான தண்டனை

¹ யெகோவா மோசேயை நோக்கி:

2 “பின்னும் நீ இஸ்ரவேல் மக்களிடம் சொல்லவேண்டியது என்னவென்றால்; இஸ்ரவேல் மக்களிலும் இஸ்ரவேலில் குடியிருக்கிற அந்நியர்களிலும் எவனாகிலும் தன் சந்ததியில் ஒரு பிள்ளையை மோளேகு தெய்வத்திற்கென்று கொடுத்தால், அவன் கொலைசெய்யப்படவேண்டும்; தேசத்தின் மக்கள் அவன்மேல் கல்லெறியவேண்டும்.

3 அவன் என் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தி, என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்கும்படி, தன் சந்ததியில் ஒரு பிள்ளையை மோளேகுக்குக் கொடுத்ததினாலே, நான் அப்படிப்பட்டவனுக்கு விரோதமாக எதிர்த்து நின்று, அவனைத் தன் மக்களுக்குள் இல்லாதபடி அறுப்புண்டு போகச் செய்வேன்.

4 அவன் தன் சந்ததியில் ஒரு பிள்ளையை மோளேகுக்குக் கொடுக்கும்போது, தேசத்தின் மக்கள் அவனைக் கொலைசெய்யாதபடிக்குக் கண்டுகொள்ளாமல் இருந்தால்,

5 நான் அந்த மனிதனுக்கும் அவன் குடும்பத்திற்கும் விரோதமாக எதிர்த்து நின்று, அவனையும், அவன் பின்னே மோளேகை விபசாரமார்க்கமாகப் பின்பற்றின அனைவரையும், தங்கள் மக்களுக்குள் இல்லாதபடிக்கு அறுப்புண்டுபோகச் செய்வேன்.

6 “ஜோதிடம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் பின்பற்றி

கெட்டுப்போக எந்த ஆத்துமா அவர்களை
நாடுகிறானோ, அந்த ஆத்துமாவுக்கு
விரோதமாக எதிர்த்துநின்று, அவனைத்
தன் மக்களுக்குள் இல்லாதபடி
அறுப்புண்டுபோகச் செய்வேன்.

7 ஆதலால் நீங்கள் உங்களைப்
பரிசுத்தப்படுத்திப் பரிசுத்தராக இருங்கள்;
நான் உங்கள் தேவனாகிய யெகோவா.

8 என் கட்டளைகளைக் கைக்கொண்டு
நடவுங்கள்; நான் உங்களைப்
பரிசுத்தமாக்குகிற யெகோவா.

9 “தன் தகப்பனையாவது தன்
தாயையாவது சபிக்கிற எவனும்
கொலைசெய்யப்படக்கடவன்; அவன் தன்
தகப்பனையும் தாயையும் சபித்தான்,
அவனுடைய இரத்தப்பழி அவன்மேல்
இருப்பதாக.

10 “ஒருவன் பிறனுடைய மனைவியோடே
விபசாரம் செய்தால், பிறன் மனைவியோடே
விபசாரம் செய்த அந்த விபசாரனும் அந்த
விபசாரியும் கொலைசெய்யப்படக்கடவர்கள்.

11 தன் தகப்பனுடைய மனைவியோடே
உறவுகொள்கிறவன் தன் தகப்பனை
நிர்வாணமாக்கினபடியால், இருவரும்
கொலைசெய்யப்படக்கடவர்கள்;
அவர்களுடைய இரத்தப்பழி அவர்கள்மேல்
இருப்பதாக.

12 ஒருவன் தன் மருமகளோடே
உறவுகொண்டால், இருவரும்

கொலைசெய்யப்படக்கடவர்கள்;
அருவருப்பான தாறுமாறு செய்தார்கள்;
அவர்களுடைய இரத்தப்பழி அவர்கள்மேல்
இருப்பதாக.

13 ஒருவன் பெண்ணோடே உடலுறவு
கொள்கிறதுபோல ஆணோடே
உடலுறவுகொண்டால், அருவருப்பான
காரியம் செய்த அந்த இருவரும்
கொலைசெய்யப்படக்கடவர்கள்;
அவர்களுடைய இரத்தப்பழி அவர்கள்மேல்
இருப்பதாக.

14 ஒருவன் ஒரு பெண்ணையும்
அவள் தாயையும் திருமணம்
செய்தால், அது முறைகேடு; இந்தவித
முறைகேடு உங்களுக்குள் இல்லாதபடி,
அவனையும் அவர்களையும் நெருப்பில்
சுட்டெரிக்கவேண்டும்.

15 ஒருவன் மிருகத்தோடே
உடலுறவுகொண்டால், அவன்
கொலைசெய்யப்படக்கடவன்; அந்த
மிருகத்தையும் கொல்லக்கடவீர்கள்.

16 ஒரு பெண் யாதொரு மிருகத்தோடே
சேர்ந்து உடலுறவுகொண்டால், அந்த
பெண்ணையும் அந்த மிருகத்தையும்
கொல்லக்கடவாய்; இரு ஜீவனும்
கொலைசெய்யப்படவேண்டும்; அவைகளின்
இரத்தப்பழி அவைகளின்மேல் இருப்பதாக.

17 “ஒருவன் தன் தகப்பனுக்காவது
தன் தாய்க்காவது மகளாயிருக்கிற தன்

சகோதரியைச் சேர்த்துக்கொண்டு, அவன் அவளுடைய நிர்வாணத்தையும், அவள் அவனுடைய நிர்வாணத்தையும் பார்த்தால், அது பாதகம்; அவர்கள் தங்கள் மக்களின் கண்களுக்கு முன்பாக அறுப்புண்டு போகக்கூடவர்கள்; அவன் தன் சகோதரியை நிர்வாணப்படுத்தினான்; அவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.

18 ஒருவன் மாதவிடாய் உள்ள பெண்ணுடன் உடலுறவுகொண்டு, அவளை நிர்வாணமாக்கினால், அவன் அவளுடைய இரத்தப்போக்கைத் திறந்து, அவளும் தன் இரத்தப்போக்கை வெளிப்படுத்தினபடியால், இருவரும் தங்கள் மக்களுக்குள் இல்லாதபடி அறுப்புண்டுபோகவேண்டும்.

19 உன் தாயினுடைய சகோதரியையும் உன் தகப்பனுடைய சகோதரியையும் நிர்வாணமாக்காதே, அப்படிப்பட்டவன் தன் நெருங்கிய இனத்தை அவமானமாக்கினான்; அவர்கள் தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள்.

20 ஒருவன் தன் தகப்பனின் சகோதரனுடைய மனைவியோடே சயனித்தால், அவன் தன் தகப்பனின் சகோதரனை நிர்வாணமாக்கினான்; அவர்கள் தங்கள் பாவத்தைச் சுமப்பார்கள், வாரிசு இல்லாமல் சாவார்கள்.

21 ஒருவன் தன் சகோதரனுடைய மனைவியைத் திருமணம்செய்தால்,

அது அசுத்தம்; தன் சகோதரனை நிர்வாணமாக்கினான், அவர்கள் வாரிசு இல்லாமலிருப்பார்கள்.

22 “ஆகையால் நீங்கள் குடியிருப்பதற்காக நான் உங்களைக் கொண்டுபோகிற தேசம் உங்களை வாந்திபண்ணாதபடி, நீங்கள் என் கட்டளைகள் யாவையும் என்னுடைய நியாயங்கள் யாவையும் கைக்கொண்டு நடங்கள்.

23 நான் உங்களுக்கு முன்பாகத் தூரத்திவிடுகிற மக்களுடைய பழக்கவழக்கங்களின்படி நடக்காதிருங்கள்; அவர்கள் இப்படிப்பட்ட காரியங்களையெல்லாம் செய்தபடியால் நான் அவர்களை வெறுத்தேன்.

24 “நீங்கள் அவர்கள் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்வீர்கள் என்று உங்களுடன் சொன்னேன்; பாலும் தேனும் ஒடுகிற *அந்த தேசத்தை உங்களுக்குச் சொந்தமாகக் கொடுப்பேன்; உங்களை மற்ற மக்களைவிட்டுப் பிரித்தெடுத்த உங்கள் தேவனாகிய யெகோவா நானே.

25 ஆகையால் சுத்தமான மிருகங்களுக்கும் அசுத்தமான மிருகங்களுக்கும், சுத்தமான பறவைகளுக்கும் அசுத்தமான பறவைகளுக்கும் நீங்கள் வித்தியாசம்செய்து, நான் உங்களுக்குத்

* **அத்தியாயம் 20:24** செழிப்பான தேசம்

லேவியராகமம் அத்தியாயம் 20:26cixலேவியராகமம் அத்தியாயம் 21:1

தீட்டாக எண்ணச்சொல்லி விலக்கின
மிருகங்களாலும் பறவைகளாலும் தரையிலே
ஊருகிற யாதொரு பிராணிகளாலும்
உங்களை அருவருப்பாக்காமல்
இருப்பீர்களாக.

26 யெகோவாகிய நான் பரிசுத்தராக
இருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற
பரிசுத்தவான்களாக இருப்பீர்களாக; நீங்கள்
என்னுடையவர்களாக இருக்கும்படிக்கு,
உங்களை மற்ற மக்களைவிட்டுப்
பிரித்தெடுத்தேன்.

27 “ஜோதிடம் பார்க்கிறவர்களும்
குறிசொல்லுகிறவர்களுமாக இருக்கிற
ஆணாகிலும் பெண்ணாகிலும்
கொலைசெய்யப்படவேண்டும்; அவர்கள்மேல்
கல்லெறிவார்களாக; அவர்களுடைய
இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக என்று
சொல்” என்றார்.

அத்தியாயம் 21

ஆசாரியர்களுக்கான நடைமுறைகள்

1 பின்பு யெகோவா மோசேயை
நோக்கி: “ஆரோனின் மகன்களாகிய
ஆசாரியர்களில் ஒருவனும் தன் மக்களில்
இறந்துபோன ஒருவருக்காகத் தங்களைத்
தீட்டுப்படுத்தக்கூடாதென்று அவர்களோடே
சொல்.

லேவியராகமம் அத்தியாயம் 21:2 cx லேவியராகமம் அத்தியாயம் 21:7

2 தன் தாயும், தன் தகப்பனும், தன் மகனும்,
தன் மகளும், தன் சகோதரனும்,

3 ஆணுக்கு வாழ்க்கைப்படாமல்
தன்னிடத்திலிருக்கிற கன்னிப்பெண்ணான
தன் சகோதரியுமாகிய தனக்கு நெருங்கிய
உறவுமுறையான இவர்களுடைய
சாவுக்காகத் தீட்டுப்படலாம்.

4 தன் மக்களுக்குள்ளே பெரியவனாகிய
அவன் வேறொருவருக்காகவும்
தன்னைப் பரிசுத்தக்குலைச்சலாக்கித்
தீட்டுப்படுத்தக்கூடாது.*

5 அவர்கள் தங்கள் தலையை
மொட்டையடிக்காமலும், தங்கள் தாடியின்
ஓரங்களைச் சிரைத்துக்கொள்ளாமலும்,
தங்கள் உடலைக் கீறிக்கொள்ளாமலும்
இருப்பார்களாக†.

6 தங்கள் தேவனுடைய நாமத்தைப்
பரிசுத்தக் குலைச்சலாக்காமல் அவருக்கேற்ற
பரிசுத்தராக இருப்பார்களாக; அவர்கள்
யெகோவாவின் தகனபலிகளையும்
தங்கள் தேவனுடைய அப்பத்தையும்
செலுத்துகிறவர்களாதலால் பரிசுத்தராக
இருக்கவேண்டும்.

7 அவர்கள் தங்கள் தேவனுக்குப்
பரிசுத்தமானவர்கள், ஆகையால்
வேசியையாகிலும், கற்பை இழந்தவளையாகிலும்
திருமணம் செய்யக்கூடாது; தன்

* அத்தியாயம் 21:4 திருமணங்களால் தீட்டுப்படக்கூடாது.

† அத்தியாயம் 21:5 19:27-28 பார்க்க

கணவனாலே விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணையும் திருமணம் செய்யக்கூடாது.

8 அவன் தேவனுடைய அப்பத்தைச் செலுத்துகிறபடியால் நீ அவனைப் பரிசுத்தப்படுத்தவேண்டும்; உங்களைப் பரிசுத்தமாக்குகிற யெகோவாகிய நான் பரிசுத்தராக இருக்கிறபடியால், அவனும் உனக்கு முன்பாகப் பரிசுத்தனாக இருப்பானாக.

9 ஆசாரியனுடைய மகள், வேசித்தனம்செய்து, தன்னைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினால், அவள் தன் தகப்பனையும் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறாள்; அவள் நெருப்பிலே சுட்டெரிக்கப்படக்கூடவள்.

10 “தன் சகோதரர்களுக்குள்ளே பிரதான ஆசாரியனாக தன் தலையில் அபிஷேகத்தைலம் ஊற்றப்பட்டவனும், அவனுக்குரிய உடைகளை அணியும்படி பிரதிஷ்டை செய்யப்பட்டவனுமாக இருக்கிறவன் எவனோ, அவன் தன் தலைப்பாகையை எடுக்காமலும், தன் உடைகளைக் கிழித்துக்கொள்ளாமலும்,

11 சடலம் கிடக்கும் இடத்தில் போகாமலும், தன் தகப்பனுக்காகவும், தாய்க்காகவும் தன்னைத் தீட்டுப்படுத்திக்கொள்ளாமலும்,

12 பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படாமலும் தன் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்

குலைச்சலாக்காமலும் இருப்பானாக;
அவனுடைய தேவனின் அபிஷேக தைலம்
என்னும் கிரீடம் அவன்மேல் இருக்கிறதே:
நான் யெகோவா.

13 கன்னியாக இருக்கிற பெண்ணை அவன்
திருமணம்செய்யவேண்டும்.

14 விதவையையானாலும் விவாகரத்து
செய்யப்பட்டவளையானாலும்
கற்புக்குலைந்தவளையானாலும்
வேசியையானாலும் திருமணம்செய்யாமல்,
தன் மக்களுக்குள்ளே ஒரு கன்னிகையைத்
திருமணம்செய்யக்கடவன்.

15 அவன் தன் வித்தைத் தன்
மக்களுக்குள்ளே பரிசுத்தக்
குலைச்சலாக்காமல் இருப்பானாக; நான்
அவனைப் பரிசுத்தமாக்குகிற யெகோவா
என்று சொல் என்றார்.

16 பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:

17 “நீ ஆரோனோடே சொல்லவேண்டியது
என்னவென்றால்: உன் சந்ததியாருக்குள்ளே
உடல் ஊனமுள்ளவன் தலைமுறைதோறும்
தேவனுடைய அப்பத்தைச் செலுத்தும்படி
சேரக்கூடாது.

18 ஊனமுள்ள ஒருவனும்
அணுகக்கூடாது; குருடனானாலும்,
சப்பாணியானாலும், குறுகின அல்லது நீண்ட
உறுப்புள்ளவனானாலும்,

19 கால் ஒடிந்தவனானாலும், கை
ஒடிந்தவனானாலும்,

20 கூண் விழுந்தவனானாலும், குள்ளமானவனானாலும், கண் பார்வை இழந்தவனானாலும், சொறியனானாலும், அசடு உள்ளவனானாலும், விதை நசுங்கினவனானாலும் அணுகக்கூடாது.

21 ஆசாரியனாகிய ஆரோனின் சந்ததியாரில் உடல் ஊனமுள்ள ஒருவனும் யெகோவாவின் தகனபலிகளைச் செலுத்த வரக்கூடாது; அவன் உடல் ஊனமுள்ளவனாக இருப்பதால், அவன் தேவனுடைய அப்பத்தைச் செலுத்த வரக்கூடாது.

22 அவன் தன் தேவனுடைய அப்பமாகிய மகா பரிசுத்தமானவைகளிலும் மற்ற பரிசுத்தமானவைகளிலும் சாப்பிடலாம்.

23 ஆனாலும் அவன் உடல் ஊனமுள்ளவன், ஆகையால், அவன் என் பரிசுத்த ஸ்தலங்களைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடிக்குத் திரைக்குள்ளே போகாமலும் பலிபீடத்தின் அருகில் சேராமலும் இருப்பானாக; நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற யெகோவா என்று சொல்” என்றார்.

24 மோசே இவைகளை ஆரோனோடும் அவன் மகன்களோடும் இஸ்ரவேல் மக்கள் அனைவரோடும் சொன்னான்.

அத்தியாயம் 22

1 பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:

2 “இஸ்ரவேல் மக்கள் எனக்கென்று நியமித்துச் செலுத்துகிற பரிசுத்தப் பொருட்களைக்குறித்து ஆரோனும் அவனுடைய மகன்களும் என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடி எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்; நான் யெகோவா.

3 அன்றியும் நீ அவர்களை நோக்கி: உங்கள் தலைமுறைகளிலுள்ள சந்ததியாரில் யாராவது தான் தீட்டுப்பட்டிருக்கும்போது, இஸ்ரவேல் மக்கள் யெகோவாவுக்கு நியமித்துச் செலுத்துகிற பரிசுத்தமானவைகள் அருகில் சேர்ந்தால், அந்த ஆத்துமா என் சந்நிதியில் இல்லாதபடி அறுப்புண்டுபோவான் என்று சொல்; நான் யெகோவா.

4 ஆரோனின் சந்ததியாரில் எவன் தொழுநோயாளியோ, எவன் விந்து கழிதல் உள்ளவனோ, அவன் சுத்தமாகும்வரை பரிசுத்தமானவைகளில் சாப்பிடக்கூடாது; பிணத்தினாலே தீட்டானவைகளில் எதையாகிலும் தொட்டவனும், விந்து கழிந்தவனும்,

5 தீட்டுப்படுத்துகிற யாதொரு ஊரும் பிராணியையாகிலும் தீட்டுள்ள மனிதனையாகிலும் தொட்டவனும்,

6 மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்; அவன் தண்ணீரில் குளிக்கும்வரை பரிசுத்தமானவைகளில் சாப்பிடக்கூடாது.

7 சூரியன் மறைந்தபின்பு சுத்தமாக இருப்பான்; அதன்பின்பு அவன் பரிசுத்தமானவைகளில் சாப்பிடலாம்; அது அவனுடைய ஆகாரம்.

8 தானாகச் செத்ததையும் பீறுண்டதையும் அவன் சாப்பிடுகிறதினாலே தன்னைத் தீட்டுப்படுத்தக்கூடாது; நான் யெகோவா.

9 ஆகையால் பரிசுத்தமானதை அவர்கள் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறதினாலே, பாவம் சுமந்து அதன் காரணமாக மரணமடையாமலிருக்க, என் கட்டளையைக் காக்கக்கடவர்கள்; நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற யெகோவா.

10 “அந்நியன் ஒருவனும் பரிசுத்தமானவைகளில் சாப்பிடக்கூடாது; ஆசாரியன் வீட்டில் தங்கியிருக்கிறவனும் கூலிவேலை செய்கிறவனும் பரிசுத்தமானதில் சாப்பிடக்கூடாது.

11 ஆசாரியனால் பணத்திற்கு வாங்கப்பட்டவனும், அவன் வீட்டிலே பிறந்தவனும் அவனுடைய ஆகாரத்தில் சாப்பிடலாம்.

12 ஆசாரியனுடைய மகள் அந்நியனுக்கு வாழ்க்கைப்பட்டால், அவள் பரிசுத்தமானவைகளின் படைப்பிலே சாப்பிடக்கூடாது.

13 விதவையான, அல்லது விவாகரத்து செய்யப்பட்டவளான ஆசாரியனுடைய மகள் பிள்ளை இல்லாதிருந்து, தன்

தகப்பனுடைய வீட்டில் தன்னுடைய இளவயதில் இருந்ததுபோல திரும்பவந்து இருந்தாளென்றால், அவள் தன் தகப்பனுடைய ஆகாரத்தில் சாப்பிடலாம்; அந்நியனாகிய ஒருவனும் அதில் சாப்பிடக்கூடாது.

14 “ஒருவன் அறியாமல் பரிசுத்தமானதில் சாப்பிட்டிருந்தால், அவன் அதிலே ஐந்தில் ஒரு பங்கு அதிகமாக சேர்த்து பரிசுத்தமானவைகளுடன் ஆசாரியனுக்குக் கொடுக்கக்கூடவன்.

15 அவர்கள் யெகோவாவுக்குப் படைக்கிற இஸ்ரவேல் மக்களுடைய பரிசுத்தமானவைகளைப் பரிசுத்தக்குலைச்சலாக்காமலும்

16 அவைகளைச் சாப்பிடுகிறதினால் அவர்கள்மேல் குற்றமான அக்கிரமத்தைச் சுமரச்செய்யாமலும் இருப்பார்களாக; நான் அவர்களைப்* பரிசுத்தமாக்குகிற யெகோவா என்று சொல்” என்றார்.

17 பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:

18 “நீ ஆரோனோடும் அவனுடைய மகன்களோடும் இஸ்ரவேல் மக்கள் அனைவரோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் இஸ்ரவேலில் தங்குகிற அந்நியர்களிலும் தங்களுடைய பொருத்தனைகளின்படியாகிலும்

* **அத்தியாயம் 22:16** விதை நசுக்கப்பட்ட மிருகம் பலிக்கு தகுதியில்லாதது.

உற்சாகத்தின்படியாகிலும் சர்வாங்க
தகனபலிகளாகக் யெகோவாவுக்குத்
தங்கள் காணிக்கையை எவர்கள்
செலுத்தப்போகிறார்களோ,

¹⁹ அவர்கள் தங்கள் மனதின்படியே
மாடுகளிலாகிலும் ஆடுகளிலாகிலும்
வெள்ளாடுகளிலாகிலும் பழுதற்ற ஒரு
ஆணைப் பிடித்துவந்து செலுத்துவார்களாக.

²⁰ ஊனமுள்ள ஒன்றையும்
செலுத்தவேண்டாம்; அது உங்கள்நிமித்தம்
அங்கீகரிக்கப்படுவதில்லை.

²¹ ஒருவன் விசேஷித்த பொருத்தனையாயாவது,
உற்சாகமாயாவது, யெகோவாவுக்கு
மாடுகளிலாகிலும் ஆடுகளிலாகிலும்
சமாதானபலிகளைச் செலுத்தப்போனால்,
அது அங்கீகரிக்கப்படும்படி, ஒரு
ஊனமில்லாமல் உத்தமமாக
இருக்கவேண்டும்.

²² குருடு, எலும்பு முறிந்தவை, முடம்,
கட்டிகள் உள்ளவை, சொறி, புண் முதலிய
குறைபாடு உள்ளவைகளை நீங்கள்
யெகோவாவுக்குச் செலுத்தாமலும்,
அவைகளாலே யெகோவாவுக்குப்
பலிபீடத்தின்மேல் தகனபலியிடாமலும்
இருப்பீர்களாக.

²³ நீண்ட அல்லது குறுகின உறுப்புள்ள
மாட்டையும் ஆட்டையும் நீ உற்சாகபலியாக
செலுத்தலாம்; பொருத்தனைக்காக அது
அங்கீகரிக்கப்படமாட்டாது.

24 விதை நசுங்கினதையும்,
நொறுங்கினதையும், காயப்பட்டதையும்,
விதை அறுக்கப்பட்டதையும் நீங்கள்
யெகோவாவுக்குச் செலுத்தாமலும்,
அவைகளை உங்கள் தேசத்தில்
பலியிடாமலும் இருப்பீர்களாக.

25 அந்நியர்களின் கையிலும்
இப்படிப்பட்டதை வாங்கி, தேவனுக்கு
அப்பமாகச் செலுத்தவேண்டாம்; அவைகளின்
குறைபாடும், ஊனமும் அவைகளில்
இருக்கிறது; அவைகள் உங்களுக்காக
அங்கீகரிக்கப்படுவதில்லை என்று சொல்”
என்றார்.

26 பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:

27 “ஒரு கன்றாவது செம்மறியாட்டுக்குட்டியாவது,
வெள்ளாட்டுக்குட்டியாவது பிறந்தால், அது
ஏழுநாட்கள் தன் தாயினிடத்தில் இருப்பதாக;
எட்டாம் நாள் முதல் அது யெகோவாவுக்குத்
தகனபலியாக அங்கீகரிக்கப்படும்.

28 பசுவையும் அதின் கன்றையும்,
ஆட்டையும் அதின் குட்டியையும் ஒரே நாளில்
கொல்லவேண்டாம்.

29 யெகோவாவுக்கு நன்றிபலியைச்
செலுத்துவீர்களானால் மனப்பூர்வமாக
அதைச் செலுத்துவீர்களாக.

30 அந்நாளிலேயே அதைச்
சாப்பிட்டுவிடவேண்டும்; விடியற்காலம்வரை
நீங்கள் அதில் ஒன்றையும் மீதியாக
வைக்கவேண்டாம்; நான் யெகோவா.

லேவியராகமம் அத்தியாயம் 22:31cxixலேவியராகமம் அத்தியாயம் 23:3

31 “நீங்கள் என் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்யக்கடவீர்கள்; நான் யெகோவா.

32 என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்காமல் இருப்பீர்களாக; நான் இஸ்ரவேல் மக்கள் நடுவே பரிசுத்தர் என்று மதிக்கப்படுவேன்; நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற யெகோவா.

33 நான் உங்களுக்கு தேவனாக இருப்பதற்காக, உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்தேன்; நான் யெகோவா என்று சொல்” என்றார்.

அத்தியாயம் 23

பண்டிகை நாட்கள்

1 பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:

2 “நீ இஸ்ரவேல் மக்களிடம் சொல்லவேண்டியது என்னவென்றால்: சபைகூடி வந்து பரிசுத்த நாட்களாக அனுசரிக்கும்படி, நீங்கள் கூறவேண்டிய யெகோவாவுடைய பண்டிகை நாட்களாவன:

3 “ஆறுநாட்களும் வேலைசெய்யவேண்டும்; ஏழாம்நாள் பரிசுத்த சபைகூடுதலான ஓய்வுநாள், அதில் ஒரு வேலையும் செய்யவேண்டாம்; அது உங்கள் குடியிருப்புகளிலெல்லாம் யெகோவாவுக்கென்று ஓய்ந்திருக்கும் நாளாக இருப்பதாக.

4 “சபைகூடிவந்து பரிசுத்தமாக அனுசரிக்கும்படி, நீங்கள் குறித்தகாலத்தில் அறிவிக்கவேண்டிய யெகோவாவின் பண்டிகைகளாவன:

5 முதலாம் மாதம் பதினான்காம் தேதி மாலைநேரமாகிய வேளையிலே யெகோவாவின் பஸ்கா பண்டிகையும்,

6 அந்த மாதம் பதினைந்தாம் தேதியிலே, யெகோவாவுக்குப் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையுமாக இருக்கும்; ஏழுநாட்கள் புளிப்பில்லாத அப்பங்களைச் சாப்பிடவேண்டும்.

7 முதலாம் நாள் உங்களுக்குப் பரிசுத்தமான சபைகூடுதல்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.

8 ஏழுநாட்களும் யெகோவாவுக்குத் தகனபலியிடவேண்டும்; ஏழாம்நாள் பரிசுத்தமான சபைகூடுதல்; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யக்கூடாது என்று சொல்” என்றார்.

9 பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:

10 “நீ இஸ்ரவேல் மக்களிடம் சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்து, அதின் விளைச்சலை அறுக்கும்போது, உங்கள் அறுப்பின் முதற்பலனாகிய ஒரு கதிர்க்கட்டை ஆசாரியனிடத்தில் கொண்டு வரக்கடவீர்கள்.

11 உங்களுக்காக அது அங்கீகரிக்கப்படும்படி,

ஆசாரியன் அந்தக் கதிர்க்கட்டை ஓய்வுநாளுக்கு மறுநாளில் யெகோவாடைய சந்நிதியில் அசைவாட்டவேண்டும்.

¹² நீங்கள் அந்தக் கதிர்க்கட்டை அசைவாட்டும் நாளில் யெகோவாவுக்குச் சர்வாங்க தகனபலியாக ஒருவயதுடைய பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியையும்,

¹³ யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலியாக ஒரு மரக்காலிலே பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவாகிய உணவுபலியையும், திராட்சைப்பழ ரசத்திலே காற்படியாகிய * பானபலியையும் செலுத்தக்கடவீர்கள்.

¹⁴ உங்கள் தேவனுக்குக் காணிக்கையை நீங்கள் கொண்டுவரும் அந்தநாள்வரை, அப்பமும் வாட்டிய கதிரையும் பச்சைக்கதிரையும் சாப்பிடவேண்டாம்; இது உங்களுடைய குடியிருப்புகளிலெல்லாம் உங்கள் தலைமுறைதோறும் கைக்கொள்ளவேண்டிய நிரந்தரமான கட்டளை.

¹⁵ “நீங்கள் அசைவாட்டும் கதிர்க்கட்டைக் கொண்டுவரும் ஓய்வுநாளுக்கு மறுநாள் முதற்கொண்டு எண்ணத்துவங்கி, ஏழுவாரங்கள் முடிந்தபின்பு,

¹⁶ ஏழாம் ஓய்வுநாளுக்கு மறுநாளாகிய ஐம்பதாம் நாள்வரை கணக்கிட்டு,

* **அத்தியாயம் 23:13** 1 கிலோ, யாத் 29:40

யெகோவாவுக்குப் புதிய உணவுபலியைச் செலுத்தக்கடவீர்கள்.

17 நீங்கள் ஒரு மரக்காலிலே பத்தில் இரண்டு பங்காகிய மெல்லிய மாவிலே புளிப்பாக வேகவைக்கப்பட்ட அசைவாட்டும் காணிக்கையாக இருக்கிற இரண்டு அப்பங்களை உங்கள் வீடுகளிலிருந்து யெகோவாக்கென்று முதற்பலனாகக் கொண்டுவந்து,

18 அப்பத்தோடேகூடக் யெகோவாவுக்குச் சர்வாங்கதகனபலியாக, ஒருவயதுடைய பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும், ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலியாக அவைகளுக்குரிய உணவுபலியையும், பானபலியையும் செலுத்தி,

19 வெள்ளாடுகளில் ஒரு கடாவைப் பாவநிவாரணபலியாகவும், ஒருவயதுடைய இரண்டு ஆட்டுக்குட்டிகளைச் சமாதானபலியாகவும் செலுத்தக்கடவீர்கள்.

20 அவைகளை ஆசாரியன் முதற்பலனாகிய அப்பத்தோடும் இரண்டு ஆட்டுக்குட்டிகளோடுங்கூட யெகோவாவுடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டக்கடவன்; யெகோவாவுக்குப் பரிசுத்தமாகிய அவைகள் ஆசாரியனுடையவைகளாகும்.

21 அந்த நாள் உங்களுக்குச் சபைகூடும்

பரிசுத்த நாள் என்று கூறவேண்டும்;
அதிலே சாதாரணமான யாதொரு
வேலையும் செய்யக்கூடாது; இது
உங்கள் வீடுகளிலெல்லாம் உங்கள்
தலைமுறைதோறும் கைக்கொள்ளவேண்டிய
நிரந்தரமான கட்டளை.

22 “உங்கள் தேசத்தின் விளைச்சலை
நீங்கள் அறுக்கும்போது, வயலின்
ஓரத்தில் இருக்கிறதை முற்றிலும்
அறுக்காமலும், சிந்திக்கிடக்கிற
கதிர்களைப் பொறுக்காமலும்,
எளியவனுக்கும் அந்நியனுக்கும் அவைகளை
விட்டுவிடவேண்டும்; நான் உங்கள்
தேவனாகிய யெகோவா என்று சொல்”
என்றார்.

23 பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:

24 “நீ இஸ்ரவேல் மக்களிடம்
சொல்லவேண்டியது என்னவென்றால்:
உங்களுக்கு ஏழாம் மாதம் முதலாம் தேதி
எக்காளச்சத்தத்தால் நினைவுகூறுதலாகக்
கொண்டாடுகிற பண்டிகை என்கிற சபை
கூடும் பரிசுத்த ஓய்வுநாளாக இருப்பதாக.

25 அதிலே சாதாரணமான யாதொரு
வேலையும் செய்யாமல், யெகோவாவுக்குத்
தகனபலி செலுத்தவேண்டும் என்று சொல்”
என்றார்.

26 பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:

27 “அந்த ஏழாம் மாதம் பத்தாந்தேதி
உங்களுக்குப் பாவநிவிர்த்தி செய்யும்

நாளும் சபைகூடும் பரிசுத்தநாளுமாக
இருப்பதாக; அப்பொழுது நீங்கள் உங்கள்
ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தி,
யெகோவாவுக்குத் தகனபலி
செலுத்தக்கடவீர்கள்.

28 அந்த நாள் உங்கள் தேவனாகிய
யெகோவாவுடைய சந்நிதியில்
உங்களுக்காகப் பாவநிவிர்த்தி
செய்யப்படும் பாவநிவாரண நாளாக
இருக்கிறபடியால், அதிலே யாதொரு
வேலையும் செய்யவேண்டாம்.

29 அந்நாளிலே தன்னைத்
தாழ்மைப்படுத்தாத எந்த ஆத்துமாவும்
தன் மக்களுக்குள் இல்லாதபடிக்கு
அறுப்புண்டுபோவான்.

30 அந்நாளிலே ஒரு ஆத்துமா யாதொரு
வேலையைச் செய்தால், அந்த ஆத்துமாவை
அவன் மக்களின் நடுவிலே வைக்காமல்
அழிப்பேன்.

31 அதில் நீங்கள் எந்த வேலையும்
செய்யாதிருப்பது உங்கள் வீடுகளிலெல்லாம்
உங்கள் தலைமுறைதோறும்
கைக்கொள்ளவேண்டிய நிரந்தரமான
கட்டளை.

32 அது உங்களுக்கு விசேஷித்த
ஓய்வுநாள்; அதில் உங்கள் ஆத்துமாக்களைத்
தாழ்மைப்படுத்தவேண்டும்; அந்த
மாதத்தின் ஒன்பதாம்தேதி மாலை துவக்கி,
மறுநாள் மாலைவரை உங்கள் ஓய்வை

அனுசரிப்பீர்களாக” என்றார்.

³³ பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:

³⁴ “நீ இஸ்ரவேல் மக்களிடம் சொல்லவேண்டியது என்னவென்றால்: அந்த ஏழாம் மாதம் பதினைந்தாம் தேதி முதல் ஏழுநாட்களும் யெகோவாவுக்கு அனுசரிக்கும் கூடாரப்பண்டிகையாக இருப்பதாக.

³⁵ முதலாம் நாள் சபைகூடும் பரிசுத்தநாள்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யக்கூடாது.

³⁶ ஏழுநாட்களும் யெகோவாவுக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்; எட்டாம் நாள் உங்களுக்குச் சபைகூடும் பரிசுத்தநாள்; அதிலே யெகோவாவுக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்; அது அனுசரிக்கப்படும் நாள்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யவேண்டாம்.

³⁷ “நீங்கள் யெகோவாவுடைய ஓய்வுநாட்களில் செலுத்துவதும் தவிர, நீங்கள் யெகோவாவுக்குப் படைக்கிற உங்கள் எல்லாக் காணிக்கைகளும் பொருத்தனைகளும் உற்சாகபலிகளும் தவிர,

³⁸ நீங்கள் அந்தந்த நாளுக்குத்தக்கதாகக் யெகோவாவுக்குச் சர்வாங்க தகனபலி, உணவுபலி, இரத்தபலி, பானபலி முதலானவைகளைச் செலுத்தும்படி சபைகூடிவந்து, பரிசுத்தமாக அனுசரிப்பதற்காக நீங்கள் அறிவிக்கவேண்டிய யெகோவாவுடைய

பண்டிகைகள் இவைகளே.

39 “நிலத்தின் பலனை நீங்கள் சேர்த்து வைக்கும் ஏழாம் மாதம் பதினைந்தாம் தேதி முதல் யெகோவாவுக்குப் பண்டிகையை ஏழுநாட்கள் அனுசரிப்பீர்களாக; முதலாம் நாளிலும் ஓய்வு; எட்டாம் நாளிலும் ஓய்வு.

40 முதல் நாளிலே அலங்காரமான மரங்களின் பழங்களையும் பேரீச்சை மரங்களின் ஓலைகளையும் தழைத்திருக்கிற மரங்களின் கிளைகளையும் ஆற்றலரிகளையும் கொண்டு வந்து, உங்கள் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் ஏழுநாட்களும் மகிழ்ச்சியாக இருங்கள்.

41 வருடந்தோறும் ஏழுநாட்கள் யெகோவாவுக்கு இந்தப் பண்டிகையை அனுசரிப்பீர்களாக; இது உங்கள் தலைமுறைதோறும் கைக்கொள்ளவேண்டிய நிரந்தரமான கட்டளை; ஏழாம் மாதத்தில் அதை அனுசரிக்கவேண்டும்.

42 நான் இஸ்ரவேல் மக்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச் செய்தபோது, அவர்களைக் கூடாரங்களில் குடியிருக்கச் செய்ததை உங்கள் சந்ததியார் அறியும்படிக்கு,

43 ஏழுநாட்கள் கூடாரங்களில் குடியிருக்கவேண்டும்; இஸ்ரவேலில் பிறந்தவர்கள் எல்லோரும் கூடாரங்களில் குடியிருக்கவேண்டும்; நான் உங்கள்

தேவனாகிய யெகோவா என்று சொல்”
என்றார்.

⁴⁴ அப்படியே மோசே யெகோவாவுடைய
பண்டிகைகளை இஸ்ரவேல் மக்களுக்குத்
தெரிவித்தான்.

அத்தியாயம் 24

குத்துவிளக்கு

¹ பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:

² “குத்துவிளக்கு எப்பொழுதும்
எரிந்துகொண்டிருக்கும்படி அதற்காக
இடித்துப்பிழிந்த தெளிவான ஒலிவ
எண்ணெயை இஸ்ரவேல் மக்கள்
உன்னிடத்தில் கொண்டுவரும்படி
அவர்களுக்குக் கட்டளையிடு.

³ ஆசரிப்புக்கூடாரத்தில் மகா பரிசுத்த
ஸ்தலத்தின்* திரைக்கு வெளிப்புறமாக
ஆரோன் அதை எப்பொழுதும்
மாலைதொடங்கி விடியற்காலம்வரை
யெகோவாவுடைய சந்நிதியில்
எரியும்படி ஏற்றுவானாக; இது உங்கள்
தலைமுறைதோறும் கைக்கொள்ளவேண்டிய
நிரந்தரமான கட்டளை.

⁴ அவன் எப்பொழுதும் யெகோவாவுடைய
சந்நிதியில் பரிசுத்தமான குத்துவிளக்கின்மேல்
இருக்கிற விளக்குகளை எரியவைக்கக்கடவன்.

* **அத்தியாயம் 24:3** உடன்படிக்கைப்பெட்டி

5 “அன்றியும் நீ மெல்லிய மாவை எடுத்து, அதைப் பன்னிரண்டு அப்பங்களாகச் சுடுவாயாக; ஒவ்வொரு அப்பமும் மரக்காலிலே பத்தில் இரண்டுபங்கு மாவினால் செய்யப்படவேண்டும்.

6 அவைகளை நீ யெகோவாவுடைய சந்நிதியில் பரிசுத்தமான மேஜையின்மேல் இரண்டு அடுக்காக, ஒவ்வொரு அடுக்கிலும் ஆறு ஆறு அப்பங்கள் இருக்கும்படியாக வைத்து,

7 ஒவ்வொரு அடுக்கிலும் சுத்தமான தூபவர்க்கம் போடக்கடவாய்; அது அப்பத்துடன் இருந்து, நன்றியின் அடையாளமாகக் யெகோவாவுக்கேற்ற தகனபலியாக இருக்கும்.

8 அப்பத்தை நிரந்தரமான உடன்படிக்கையாக இஸ்ரவேல் மக்கள் கையிலே வாங்கி, ஓய்வுநாள் தோறும் யெகோவாவுடைய சந்நிதியில் அடுக்கிவைப்பானாக.

9 அது ஆரோனையும் அவனுடைய மகன்களையும் சேரும்; அதைப் பரிசுத்த இடத்திலே சாப்பிடுவார்களாக; நிரந்தரமான கட்டளையாக யெகோவாவுக்குச் செலுத்தப்படும் தகனபலிகளில் அது அவனுக்கு மகா பரிசுத்தமாக இருக்கும்” என்றார்.

தெய்வ நிந்தனைக்குத்தண்டனை

10 அக்காலத்திலே இஸ்ரவேலைச் சார்ந்த பெண்ணுக்கும் எகிப்திய ஆணுக்கும் பிறந்த மகனாகிய ஒருவன் இஸ்ரவேல் மக்களோடு புறப்பட்டு வந்திருந்தான்; இவனும் இஸ்ரவேலனாகிய ஒரு மனிதனும் முகாமிலே சண்டையிட்டார்கள்.

11 அப்பொழுது இஸ்ரவேலைச் சார்ந்த அந்தப் பெண்ணின் மகன் யெகோவாவின் நாமத்தை நிந்தித்துத் தூஷித்தான். அவனை மோசேயினிடத்தில் கொண்டு வந்தார்கள். அவனுடைய தாயின் பெயர் செலோமித்; அவள் தான் கோத்திரத்தானாகிய திப்ரியின் மகள்.

12 யெகோவாவின் வாக்கினாலே தங்களுக்கு உத்திரவு வரும்வரை, அவனைக் காவலில் வைத்தார்கள்.

13 அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி:

14 “தூஷித்தவனை முகாமிற்கு வெளியே கொண்டுபோ; கேட்டவர்கள் எல்லோரும் தங்கள் கைகளை அவனுடைய தலையின்மேல் வைப்பார்களாக; பின்பு சபையார் எல்லோரும் அவனைக் கல்லெறிவார்களாக.

15 மேலும் நீ இஸ்ரவேல் மக்களை நோக்கி: எவனாகிலும் தன் தேவனைத் தூஷித்தால், அவன் தன் பாவத்தைச் சுமப்பான்.

16 யெகோவாவுடைய நாமத்தை நிந்திக்கிறவன் கொலைசெய்யப்படவேண்டும்;

சபையார் எல்லோரும் அவனைக்
கல்லெறியவேண்டும்; அந்நியனானாலும்
இஸ்ரவேலனானாலும் யெகோவாவின்
நாமத்தைத் தூஷிக்கிறவன்
கொலைசெய்யப்படவேண்டும்.

17 “ஒரு மனிதனைக் கொல்லுகிறவன்
எவனோ அவன் கொலைசெய்யப்படவேண்டும்.

18 மிருகத்தைக் கொன்றவன் மிருகத்திற்கு
மிருகம் கொடுக்கக்கடவன்.

19 “ஒருவன் மற்றவனை ஊனப்படுத்தினால்,
அவன் செய்தபடியே அவனுக்கும்
செய்யப்படக்கடவது.

20 நொறுக்குதலுக்கு நொறுக்குதல்,
கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்; அவன்
ஒரு மனிதனை ஊனப்படுத்தினதுபோல
அவனும் ஊனப்படுத்தப்படவேண்டும்.

21 மிருகத்தைக் கொன்றவன் அதற்கு
பதிலாக வேறு மிருகம் கொடுக்கவேண்டும்;
மனிதனைக் கொன்றவனோ
கொலைசெய்யப்படக்கடவன்.

22 உங்களில் அந்நியனுக்கும்
இஸ்ரவேலர்களுக்கும் ஒரே நியாயம்
இருக்கவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய
யெகோவா என்று சொல்” என்றார்.

23 அப்படியே, நிந்தித்தவனை முகாமிற்கு
வெளியே கொண்டுபோய், அவனைக்
கல்லெறியும்படி மோசே இஸ்ரவேல்
மக்களிடம் சொன்னான்; யெகோவா
மோசேக்குக் கட்டளையிட்டபடியே

செய்தார்கள்.

அத்தியாயம் 25

ஓய்வுநாள்

¹ யெகோவா சீனாய்மலையில் மோசேயை நோக்கி:

² “நீ இஸ்ரவேல் மக்களிடம் சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்திலே நீங்கள் போய்ச் சேர்ந்தபின்பு, தேசம் யெகோவாவுக்கென்று ஓய்வு கொண்டாடவேண்டும்.

³ ஆறுவருடங்கள் உன் வயலை விதைத்து, உன் திராட்சைத்தோட்டத்தைக் கிளைநறுக்கி, அதின் பலனைச் சேர்ப்பாயாக.

⁴ ஏழாம் வருடத்திலோ, தேசத்திற்கு யெகோவாவுக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வாக இருக்கவேண்டும்; அதில் உன் வயலை விதைக்காமலும், உன் திராட்சைத்தோட்டத்தைக் கிளைநறுக்காமலும்,

⁵ தானாக விளைந்து பயிரானதை அறுக்காமலும், கிளைநறுக்காமல்விட்ட திராட்சைச்செடியின் பழங்களைச் சேர்க்காமலும் இருப்பாயாக; தேசத்திற்கு அது ஓய்வு வருடமாக இருப்பதாக.

⁶ தேசத்தின் ஓய்விலே விளைகிறது உங்களுக்கு ஆகாரமாக இருப்பதாக;

உன்னுடைய வேலைக்காரனுக்கும்,
வேலைக்காரிக்கும், கூலிக்காரனுக்கும்,
உன்னிடத்தில் தங்குகிற அந்நியனுக்கும்,
7 உன் நாட்டு மிருகத்திற்கும், உன் தேசத்தில்
இருக்கிற காட்டு மிருகத்திற்கும் அதில்
விளைந்திருப்பதெல்லாம் ஆகாரமாக
இருப்பதாக.

யூபிலி வருடம்

8 “மேலும், ஏழு ஓய்வு வருடங்களுள்ள ஏழு
ஏழு வருடங்களைக் கணக்கிடுவாயாக; அந்த
ஏழு ஓய்வு வருடங்களும் நாற்பத்தொன்பது
வருடங்களாகும்.

9 அப்பொழுதும் ஏழாம் மாதம்
பத்தாந்தேதியில் எக்காளச்சத்தம்
தொனிக்கச்செய்யவேண்டும்;
பாவநிவாரணநாளில் உங்கள்
தேசமெங்கும் எக்காளச்சத்தம்
தொனிக்கச்செய்யவேண்டும்.

10 “50 வது வருடத்தை* பரிசுத்தமாக்கி,
தேசமெங்கும் அதின் குடிமக்களுக்கெல்லாம்
விடுதலை கூறக்கடவீர்கள்; அது உங்களுக்கு
யூபிலி வருடம்; அதிலே உங்களில்
ஒவ்வொருவனும் தன்தன் சொந்த
இடத்திற்கும், குடும்பத்திற்கும் திரும்பிப்
போகக்கடவன்.

11 அந்த ஐம்பதாம் வருடம்
உங்களுக்கு யூபிலி வருடமாக

* அத்தியாயம் 25:10 50 வது வருடம் மீட்பின்/ விடுதலையின் வருடம்,

இருப்பதாக; அதிலே விதைக்காமலும்,
தானாக விளைந்து பயிரானதை
அறுக்காமலும், கிளைநறுக்காமல்
விடப்பட்ட திராட்சைச்செடியின் பழங்களைச்
சேர்க்காமலும் இருப்பீர்களாக.

12 அது யூபிலி வருடம்; அது உங்களுக்குப்
பரிசுத்தமாக இருக்கவேண்டும்;
அந்த வருடத்தில் வயல்வெளியில்
விளைந்தவைகளை நீங்கள்
சாப்பிடவேண்டும்.

13 “அந்த யூபிலி வருடத்தில் உங்களில்
அவனவன் தன்தன் சொந்த இடத்திற்குத்
திரும்பிப்போகக்கடவன்.

14 ஆகையால், பிறனுக்கு எதையாவது
விற்றாலும், அவனிடத்தில் எதையாவது
விலைகொடுத்து வாங்கினாலும்
ஒருவருக்கொருவர் அநியாயம்
செய்யக்கூடாது.

15 யூபிலி வருடத்திற்குப் பின்வரும்
வருடங்களின் எண்ணிக்கைக்கேற்ப
பிறனிடத்தில் வாங்குவாயாக; பலனுள்ள
வருடங்களின் தொகைக்கேற்ப அவன்
உனக்கு விற்பானாக.

16 பலனுள்ள வருடங்களின் இலக்கத்தைப்
பார்த்து அவன் உனக்கு விற்கிறதினால்,
வருடங்களின் எண்ணிக்கை அதிகமானால்
விலையேறவும், வருடங்களின் எண்ணிக்கை
குறைந்தால், விலை குறையவும் வேண்டும்.

17 உங்களில் ஒருவனும் மற்றவனுக்கு

அநியாயம் செய்யக்கூடாது; உன்
தேவனுக்குப் பயப்படவேண்டும்; நான்
உங்கள் தேவனாகிய யெகோவா.

18 “என் கட்டளைகளின்படி செய்து,
என் நியாயங்களைக் கைக்கொண்டு
அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்;
அப்பொழுது தேசத்திலே சுகமாகக்
குடியிருப்பீர்கள்.

19 பூமி தன் பலனைத் தரும்; நீங்கள்
திருப்தியாகச் சாப்பிட்டு, அதில் சுகமாகக்
குடியிருப்பீர்கள்.

20 ஏழாம் வருடத்தில் எதைச் சாப்பிடுவோம்?
நாங்கள் விதைக்காமலும், விளைந்ததைச்
சேர்க்காமலும் இருக்கவேண்டுமே! என்று
சொல்வீர்களானால்,

21 நான் ஆறாம் வருடத்தில் உங்களுக்கு
ஆசீர்வாதத்தைக் கைகூடிவரச்செய்வேன்;
அது உங்களுக்கு மூன்று வருடங்களின்
பலனைத் தரும்.

22 நீங்கள் எட்டாம் வருடத்திலே விதைத்து,
ஒன்பதாம் வருடம்வரை பழைய பலனிலே
சாப்பிடுவீர்கள்; அதின் பலன் விளையும்வரை
பழைய பலனைச் சாப்பிடுவீர்கள்.

நிலங்களை மீட்டெடுத்தல்

23 “தேசம் என்னுடையதாக
இருக்கிறதினால், நீங்கள் நிலங்களை
நிரந்தரமாக விற்கவேண்டாம்;

நீங்கள் அந்நியர்களும் என்னிடத்தில் தற்காலக்குடிகளுமாக இருக்கிறீர்கள்.

24 உங்கள் சொந்தமான தேசமெங்கும் நிலங்களை மீட்டுக்கொள்ள இடங்கொடுக்கக்கடவீர்கள்.

25 “உங்கள் சகோதரன் ஏழ்மையடைந்து, தன் சொந்த இடத்திலே சிலதை விற்றால், அவன் உறவினன் ஒருவன் வந்து, தன் சகோதரன் விற்றதை மீட்கக்கடவன்.

26 அதை மீட்க ஒருவனும் இல்லாமல், தானே அதை மீட்கத்தக்கவனானால்,

27 அதை விற்றபின் சென்ற வருடங்களின் தொகையைக் கழித்துவிட்டு, மீதமுள்ள தொகையை உயர்த்தி, வாங்கினவனுக்குக் கொடுத்து, அவன் தன் சொந்த இடத்திற்கு திரும்பிப்போகக்கடவன்.

28 அப்படிக் கொடுப்பதற்கான நிர்வாகம் அவனுக்கு இல்லாவிட்டால், அவன் விற்றது வாங்கினவன் கையிலே யூபிலி வருடம்வரை இருந்து, யூபிலி வருடத்திலே அது விடுதலையாகும்; அப்பொழுது அவன் தன் சொந்த இடத்திற்குத் திரும்பப்போவான்.

29 “ஒருவன் மதில்சூழ்ந்த பட்டணத்திலுள்ள தன் குடியிருக்கும் வீட்டை விற்றால், அதை விற்ற ஒரு வருடத்திற்குள் அதை மீட்டுக்கொள்ளலாம்; ஒரு வருடத்திற்குள்ளாகவே அதை மீட்டுக்கொள்ளவேண்டும்.

30

ஒரு வருடத்திற்குள்ளே

அதை மீட்டுக்கொள்ளாதிருந்தால்,
மதில்சூழ்ந்த பட்டணத்திலுள்ள அந்த
வீடு தலைமுறைதோறும் அதை
வாங்கினவனுக்கே உரியதாகும்; யூபிலி
வருடத்திலும் அது விடுதலையாகாது.

³¹ மதில்சூழப்படாத கிராமங்களிலுள்ள
வீடுகளோ, தேசத்தின் நிலங்கள்போலவே
எண்ணப்படும்; அவைகள் மீட்கப்படலாம்;
யூபிலி வருடத்தில் அவைகள்
விடுதலையாகும்.

³² லேவியர்களின் சொந்த இடமாகிய
பட்டணங்களிலுள்ள வீடுகளையோ
லேவியர்கள் எக்காலத்திலும்
மீட்டுக்கொள்ளலாம்.

³³ இஸ்ரவேல் மக்களுக்குள்ளே
லேவியர்களுடைய பட்டணங்களிலுள்ள
வீடுகள் அவர்களுக்குரிய சொந்தமாக
இருப்பதால், லேவியர்களிடத்தில்
அவனுடைய சொந்தமான பட்டணத்திலுள்ள
வீட்டை ஒருவன் வாங்கினால், விற்கப்பட்ட
அந்த வீடு, யூபிலி வருடத்தில்
விடுதலையாகும்.

³⁴ அவர்கள் பட்டணங்களைச் சூழ்ந்த
வெளிநிலம் விற்கப்படக்கூடாது; அது
அவர்களுக்கு நிரந்தர சொந்தமாக இருக்கும்.

³⁵ “உன் சகோதரன் ஏழ்மையடைந்து,
வசதியில்லாமல் போனவனானால் அவனை
ஆதரிக்கவேண்டும்; அந்நியனைப்போலவும்
தங்கவந்தவனைப்போலவும் அவன்

உன்னோடே பிழைப்பானாக.

36 நீ அவன் கையில் வட்டியையாவது
லாபத்தையாவது வாங்காமல், உன்
தேவனுக்குப் பயந்து, உன் சகோதரன்
உன்னுடன் பிழைக்கச் செய்வாயாக.

37 அவனுக்கு உன் பணத்தை வட்டிக்கும்,
உன் தானியத்தை லாபத்திற்கும்
கொடுக்காதே.

38 உங்களுக்குக் கானான்
தேசத்தைக் கொடுத்து, உங்களுக்கு
தேவனாக இருப்பதற்கு, உங்களை
எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்த
உங்கள் தேவனாகிய யெகோவா நானே.

39 “உன் சகோதரன் ஏழ்மையடைந்து,
உனக்கு விற்கப்பட்டுப்போனால், அவனை
அடிமையைப்போல வேலைசெய்ய
நெருக்கவேண்டாம்.

40 அவன் கூலிக்காரனைப்போலவும்
தங்கவந்தவனைப்போலவும் உன்னுடன்
இருந்து, யூபிலி வருடம்வரை உன்னிடத்தில்
வேலைசெய்யவேண்டும்.

41 பின்பு, தன் பிள்ளைகளோடுங்கூட
உன்னைவிட்டு விலகி, தன்
குடும்பத்தாரிடத்திற்கும் தன்
முற்பிதாக்களின் சொந்த இடத்திற்கும்
திரும்பிப்போகக்கடவன்.

42 அவர்கள் நான் எகிப்துதேசத்திலிருந்து
புறப்படச்செய்த என்னுடைய
வேலைக்காரர்கள்; ஆகையால், அவர்கள்

அடிமைகளாக விற்கப்படக்கூடாது.

⁴³ நீ அவனைக் கடினமாக நடத்தாமல், உன் தேவனுக்குப் பயந்திரு.

⁴⁴ உனக்கு இருக்கும் ஆண் அடிமையும் பெண் அடிமையும் சுற்றிலும் இருக்கிற அந்நியமக்களாக இருக்கவேண்டும்; அவர்களில் நீ ஆண் அடிமையையும் பெண் அடிமையையும் விலைக்கு வாங்கலாம்.

⁴⁵ உங்களிடத்திலே பரதேசிகளாய்த் தங்குகிற அந்நிய மக்களிலும், உங்கள் தேசத்தில் உங்களிடத்திலே பிறந்திருக்கிற அவர்களுடைய குடும்பத்தாரிலும் நீங்கள் உங்களுக்கு அடிமைகளைக்கொண்டு, அவர்களை உங்களுக்குச் சொந்தமாக்கலாம்.

⁴⁶ அவர்களை உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியாரும் சொந்தமாக்கும்படி நீங்கள் அவர்களைச் சொந்தமாக்கிக்கொள்ளலாம்; என்றைக்கும் அவர்கள் உங்களுக்கு அடிமைகளாக இருக்கலாம்; உங்கள் சகோதரர்களாகிய இஸ்ரவேல் மக்களோ ஒருவரையொருவர் கடினமாக நடத்தக்கூடாது.

⁴⁷ “உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும் அந்நியனும் செல்வந்தனாயிருக்க, அவனிடத்தில் இருக்கிற உன் சகோதரன் தரித்திரப்பட்டு, அந்தப் பரதேசிக்காவது, அந்நியனுக்காவது, பரதேசியின் குடும்பத்தாரில் எவனுக்காவது அவன் விற்கப்பட்டுப்போனால்,

48 அவன் விற்கப்பட்டுப்போனபின் திரும்ப மீட்கப்படலாம்; அவனுடைய சகோதரர்களில் ஒருவன் அவனை மீட்கலாம்.

49 அவனுடைய தகப்பனின் சகோதரனாவது, அந்தச் சகோதரனுடைய மகனாவது, அவன் குடும்பத்திலுள்ள அவனைச் சேர்ந்த உறவினரில் யாராவது அவனை மீட்கலாம்; தன்னால் கூடுமானால், தன்னைத்தானே மீட்டுக்கொள்ளலாம்.

50 அவன் தான் விற்கப்பட்ட வருடம் துவங்கி, யூபிலி வருடம்வரைக்கும் உள்ள காலத்தைத் தன்னை விலைக்கு வாங்கியவனுடன் கணக்குப் பார்க்கக்கடவன்; அவனுடைய விலைக்கிரயம் கூலிக்காரனுடைய காலக்கணக்குப்போல, வருடத்தொகைக்கு ஒப்பிட்டுப்பார்க்கவேண்டும்.

51 இன்னும் அநேக வருடங்கள் இருந்தால், அவன் தன் விலைக்கிரயத்திலே அவைகளுக்குத் தக்கதைத் தன்னை மீட்கும்பொருளாகத் திரும்பக்கொடுக்கக்கடவன்.

52 யூபிலி வருடம்வரை மீதியாக இருக்கிற வருடங்கள் கொஞ்சமாக இருந்தால், அவனோடே கணக்குப் பார்த்து, தன் வருடங்களுக்குத்தக்கதை, தன்னை மீட்கும் பொருளாகத் திரும்பக் கொடுக்கவேண்டும்.

53 இவன் வருடத்திற்கு வருடம் கூலிபொருந்திக்கொண்ட கூலிக்காரனைப்போல, அவனிடத்தில் இருக்கவேண்டும்; அவன் இவனை உனக்கு முன்பாக கடினமாக

நடத்தக்கூடாது.

⁵⁴ இப்படி இவன் மீட்டுக்கொள்ளப்படாதிருந்தால், இவனும் இவனோடுசூட இவனுடைய பிள்ளைகளும் யூபிலி வருடத்தில் விடுதலையாவார்கள்.

⁵⁵ இஸ்ரவேல் மக்கள் என் ஊழியக்காரர்கள்; அவர்கள் நான் என்கிறதேசத்திலிருந்து புறப்படச்செய்த என் ஊழியக்காரர்களே; நான் உங்கள் தேவனாகிய யெகோவா.

அத்தியாயம் 26

வாக்குத்தத்தத்தின் ஆசீர்வாதம்

¹ “நீங்கள் உங்களுக்கு சிலைகளையும் உருவங்களையும் உண்டாக்காமலும், உங்களுக்குச் சிலையை நிறுத்தாமலும், சித்திரம்வடித்த கல்லை வணங்குவதற்காக உங்கள் தேசத்தில் வைக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய யெகோவா.

² என் ஓய்வுநாட்களை அனுசரித்து, என் பரிசுத்த ஸ்தலத்தைக்குறித்துப் பயபக்தியாக இருப்பீர்களாக; நான் யெகோவா.

³ “நீங்கள் என் கட்டளைகளின்படி நடந்து, என் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்தால்,

⁴ நான் ஏற்ற காலத்தில் உங்களுக்கு மழை பெய்யச்செய்வேன்; பூமி தன்

பலனையும், வெளியிலுள்ள மரங்கள் தங்கள் பழங்களையும் கொடுக்கும்.

⁵ திராட்சைப்பழம் பறிக்கும் காலம்வரைக்கும் போரடிப்புக் காலம் இருக்கும்; விதைப்புக் காலம்வரைக்கும் திராட்சைப்பழம் பறிக்கும் காலம் இருக்கும்; நீங்கள் உங்கள் அப்பத்தைத் திருப்தியாகச் சாப்பிட்டு, உங்கள் தேசத்தில் சுகமாகக் குடியிருப்பீர்கள்.

⁶ தேசத்தில் சமாதானத்தைக் கட்டளையிடுவேன்; தத்தளிக்கச் செய்பவர்கள் இல்லாமல் படுத்துக்கொள்வீர்கள்; கொடிய மிருகங்களைத் தேசத்தில் இல்லாமல் ஒழியச்செய்வேன்; பட்டயம் உங்கள் தேசத்தில் உலாவுவதில்லை.

⁷ உங்கள் எதிரிகளைத் துரத்துவீர்கள்; அவர்கள் உங்களுக்கு முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள்.

⁸ உங்களில் ஐந்துபேர் நூறுபேரைத் துரத்துவார்கள்; உங்களில் நூறுபேர் பத்தாயிரம்பேரைத் துரத்துவார்கள்; உங்கள் எதிரிகள் உங்களுக்கு முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள்.

⁹ நான் உங்கள்மேல் கண்ணோக்கமாக இருந்து, உங்களைப் பலுகவும் பெருகவும் செய்து, உங்களோடே என் உடன்படிக்கையை உறுதிப்படுத்துவேன்.

¹⁰ போன வருடத்துப் பழைய தானியத்தைச் சாப்பிட்டு, புதிய தானியத்திற்கு இடமுண்டாக,

பழையதை அகற்றுவிடுங்கள்.

11 உங்கள் நடுவில் என் வாசஸ்தலத்தை நிறுவுவேன்; என் ஆத்துமா உங்களை வெறுப்பதில்லை.

12 நான் உங்கள் நடுவிலே உலாவி, உங்கள் தேவனாக இருப்பேன், நீங்கள் என்னுடைய மக்களாக இருப்பீர்கள்.

13 நீங்கள் எகிப்தியர்களுக்கு அடிமைகளாக இல்லாமல், நான் அவர்களுடைய தேசத்திலிருந்து உங்களைப் புறப்படச்செய்து, உங்கள் நுகத்தடிகளை முறித்து, உங்களை நிமிர்ந்து நடக்கச்செய்த உங்கள் தேவனாகிய யெகோவா.

14 “நீங்கள் எனக்குச் செவிகொடுக்காமலும், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றின்படி செய்யாமலும்,

15 என் கட்டளைகளை வெறுத்து, உங்கள் ஆத்துமா என் நியாயங்களை வெறுத்து, என் கற்பனைகள் எல்லாவற்றின்படியும் செய்யாதபடிக்கு, என் உடன்படிக்கையை நீங்கள் மீறுவீர்களென்றால்:

16 நான் உங்களுக்குச் செய்வது என்னவென்றால், கண்களைப் பார்வையிழக்கச் செய்கிறதற்கும், இருதயத்தைத் துயரப்படுத்துகிறதற்கும், திகிலையும், நோயையும், காய்ச்சலையும் உங்களுக்கு வரச்செய்வேன்; நீங்கள் விதைக்கும் விதை வீணாயிருக்கும்; உங்கள் எதிரிகள் அதின் பலனைச் சாப்பிடுவார்கள்.

17 நான் உங்களுக்கு விரோதமாக
என் முகத்தைத் திருப்புவேன்;
உங்கள் எதிரிகளுக்கு முன்பாக
தோற்கடிக்கப்படுவீர்கள்; உங்கள்
பகைவர்கள் உங்களை ஆளுவார்கள்;
துரத்துவார் இல்லாதிருந்தும் ஓடுவீர்கள்.

18 இந்தவிதமாக நான் உங்களுக்குச்
செய்தும், இன்னும் நீங்கள் எனக்குச்
செவிகொடுக்காமலிருந்தால், உங்கள்
பாவங்களின் காரணமாக மேலும்
ஏழுமடங்காக உங்களைத் தண்டித்து,

19 உங்கள் வல்லமையின் பெருமையை
முறித்து, உங்கள் வானத்தை
இரும்பைப் போலவும், பூமியை
வெண்கலத்தைப்போலவும் ஆக்குவேன்.

20 உங்கள் பெலன் வீணாகச் செலவழியும்,
உங்கள் தேசம் தன் பலனையும், தேசத்தின்
மரங்கள் தங்கள் பழங்களையும் கொடுக்காது.

21 “நீங்கள் எனக்குச் செவிகொடுக்க
மனதில்லாமல், எனக்கு எதிர்த்து
நடப்பீர்களானால், நான் உங்கள்
பாவங்களுக்குத்தக்கதாக இன்னும்
ஏழுமடங்கு வாதையை உங்கள்மேல்
வரச்செய்து,

22 உங்களுக்குள்ளே வெளியின்
கொடிய மிருகங்களை வரவிடுவேன்;
அவைகள் உங்களைப் பிள்ளைகள்
இல்லாதவர்களாக்கி, உங்கள்
மிருகஜீவன்களை அழித்து, உங்களைக்

குறைந்துபோகச்செய்யும்; உங்கள் வழிகள் பாழாய்க் கிடக்கும்.

²³ “நான் கொடுக்கும் தண்டனையினால் நீங்கள் குணப்படாமல், எனக்கு எதிர்த்து நடந்தால்,

²⁴ நான் உங்களுக்கு எதிர்த்து நடந்து, உங்கள் பாவங்களின் காரணமாக ஏழுமடங்காக வாதித்து,

²⁵ என் உடன்படிக்கையை மீறினதற்குப் பழிவாங்கும் பட்டயத்தை உங்கள்மேல் வரச்செய்து, நீங்கள் உங்கள் பட்டணங்களில் சேர்ந்தபின், கொள்ளைநோயை உங்கள் நடுவிலே அனுப்புவேன்; எதிரியின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவீர்கள்.

²⁶ உங்கள் அப்பம் என்னும் ஆதரவு கோலை நான் முறித்துப்போடும்போது, பத்துப் பெண்கள் ஒரே அடுப்பில் உங்கள் அப்பத்தைச் சுட்டு, அதைத் திரும்ப உங்களுக்கு நிறுத்துக்கொடுப்பார்கள்; நீங்கள் சாப்பிட்டும் திருப்தியடையமாட்டீர்கள்.

²⁷ “இன்னும் இவைகளெல்லாவற்றாலும் நீங்கள் எனக்குச் செவிகொடுக்காமல், எனக்கு எதிர்த்து நடந்தால்,

²⁸ நானும் உக்கிரத்தோடே உங்களுக்கு எதிர்த்து நடந்து, நானே உங்கள் பாவங்களுக்காக உங்களை ஏழுமடங்காகத் தண்டிப்பேன்.

²⁹ உங்கள் மகன்களின் மாம்சத்தையும்

உங்கள் மகங்களின் மாம்சத்தையும் சாப்பிடுவீர்கள்.

30 நான் உங்கள் மேடைகளை அழித்து, உங்கள் விக்கிரகச் சிலைகளை உடைத்து, உங்கள் உடல்களை உங்கள் நரகலான தேவர்களுடைய உடல்கள்மேல் எறிவேன்; என் ஆத்துமா உங்களை வெறுக்கும்.

31 நான் உங்கள் பட்டணங்களை வெறுமையும், உங்கள் பரிசுத்த ஸ்தலங்களைப் பாழாக்கி, உங்கள் நறுமண வாசனையை முகராமலிருப்பேன்.

32 நான் தேசத்தைப் பாழாக்குவேன்; அதிலே குடியிருக்கிற உங்கள் எதிரிகள் பிரமிப்பார்கள்.

33 தேசங்களுக்குள்ளே உங்களைச் சிதறடித்து, உங்களுக்குப் பின்னே பட்டயத்தை உருவுவேன்; உங்கள் தேசம் பாழும், உங்கள் பட்டணங்கள் வனாந்திரமுகும்.

34 “நீங்கள் உங்கள் எதிரிகளின் தேசத்தில் இருக்கும்போது, தேசமானது பாழாய்க்கிடக்கிற நாட்களெல்லாம் தன் ஓய்வுநாட்களை மகிழ்ச்சியாக அனுபவிக்கும்; அப்பொழுது தேசம் ஓய்வடைந்து, தன் ஓய்வுநாட்களை மகிழ்ச்சியாக அனுபவிக்கும்.

35 நீங்கள் அதிலே குடியிருக்கும்போது, அது உங்கள் ஓய்வு வருடங்களில் ஓய்வடையாததினாலே, அது பாழாய்க்கிடக்கும் நாட்களெல்லாம்

ஓய்வடைந்திருக்கும்.

³⁶ உங்களில் உயிரோடு மீதியாக இருப்பவர்களின் இருதயங்கள் தங்கள் எதிரிகளின் தேசங்களில் மனம் சோர்வடையச் செய்வேன்; அசைகிற இலையின் சத்தமும் அவர்களை விரட்டும்; அவர்கள் பட்டயத்திற்குத் தப்பி ஓடுகிறதுபோல ஓடி, துரத்துவார் இல்லாமல் விழுவார்கள்.

³⁷ துரத்துவார் இல்லாமல், பட்டயத்திற்கு முன் விழுவதுபோல, ஒருவர்மேல் ஒருவர் இடறிவிழுவார்கள்; உங்கள் எதிரிகளுக்குமுன் நிற்க உங்களுக்குப் பெலன் இருக்காது.

³⁸ அன்னியர்களுக்குள்ளே அழிந்துபோவீர்கள்; உங்கள் எதிரிகளின் தேசம் உங்களை அழிக்கும்.

³⁹ உங்களில் தப்பினவர்கள் தங்கள் அக்கிரமங்களினாலேயும், தங்கள் பிதாக்களின் அக்கிரமங்களினாலேயும், உங்கள் எதிரிகளின் தேசங்களில் சோர்ந்துபோவார்கள்.

⁴⁰ “அவர்கள் எனக்கு விரோதமாகத் துரோகம் செய்து நடப்பித்த தங்கள் அக்கிரமத்தையும், தங்கள் முன்னோர்களின் அக்கிரமத்தையும் அறிக்கையிடுகிறதுமல்லாமல்,

⁴¹ அவர்கள் எனக்கு எதிர்த்து நடந்ததினால், நானும் அவர்களுக்கு எதிர்த்து நடந்து,

அவர்களுடைய எதிரிகளின் தேசத்திலே அவர்களைக் கொண்டுபோய் விட்டதையும் அறிக்கையிட்டு, விருத்தசேதனமில்லாத தங்கள் இருதயத்தைத் தாழ்த்தி, தங்கள் அக்கிரமத்திற்குக் கிடைத்த தண்டனையை நியாயம் என்று ஒத்துக்கொண்டால்,

⁴² நான் யாக்கோபோடே செய்த என் உடன்படிக்கையையும், ஈசாக்குடன் செய்த என் உடன்படிக்கையையும், ஆபிரகாமுடன் செய்த என் உடன்படிக்கையையும் நினைப்பேன்; தேசத்தையும் நினைப்பேன்.

⁴³ தேசம் அவர்களாலே கைவிடப்பட்டு, பாழாய்க்கிடக்கிறதினாலே தன் ஓய்வுநாட்களை மகிழ்ச்சியாக அனுபவிக்கும்; அவர்கள் என் நியாயங்களை அவமதித்து, அவர்களுடைய ஆத்துமா என் கட்டளைகளை வெறுத்ததினால் அடைந்த தங்களுடைய அக்கிரமத்தின் தண்டனையை நியாயம் என்று ஒத்துக்கொள்ளுவார்கள்.

⁴⁴ அவர்கள் தங்கள் எதிரிகளின் தேசத்திலிருந்தாலும், நான் அவர்களை நிர்மூலமாக்குவதற்கோ, நான் அவர்களோடே செய்த என் உடன்படிக்கையை நிராகரிப்பதற்கோ, நான் அவர்களைக் கைவிடவும் வெறுக்கவும் மாட்டேன்; நான் அவர்களுடைய தேவனாகிய யெகோவா.

⁴⁵ அவர்களுடைய தேவனாக இருக்கும்படிக்கு, நான் அன்னிய மக்களின் கண்களுக்கு முன்பாக

எகிப்துதேசத்திலிருந்து அவர்களைப்
புறப்படச்செய்து, அவர்களுடைய
முன்னோர்களுடன் நான் செய்த
உடன்படிக்கையை அவர்களுக்காக
நினைவுகூருவேன்; நான் யெகோவா என்று
சொல் என்றார்.

⁴⁶ யெகோவா தமக்கும் இஸ்ரவேல்
சந்ததியாருக்கும் நடுவே இருக்கும்படி
மோசேயைக்கொண்டு, சீனாய்மலையின்மேல்
கொடுத்த கட்டளைகளும் நியாயங்களும்
இவைகளே.

அத்தியாயம் 27

மீட்டுக்கொண்டத்தை தேவனுக்கு
அர்ப்பணித்தல்

¹ பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:

² “நீ இஸ்ரவேல் மக்களிடம்
சொல்லவேண்டியது என்னவென்றால்:
யாராவது ஒருவர் ஒரு விசேஷித்த
பொருத்தனை செய்திருந்தால்,
பொருத்தனை செய்யப்பட்டவர்கள் உன்
மதிப்பின்படி யெகோவாவுக்கு உரியவர்கள்.

³ இருபது வயதுமுதல் அறுபது வயதிற்கு
உட்பட்ட ஆண் ஒருவனை நீ பரிசுத்த
ஸ்தலத்தின் சேக்கலாகிய* ஐம்பது
வெள்ளிச்சேக்கலாகவும்,

* **அத்தியாயம் 27:3** ஒரு சேக்கல், 6 கிலோ வெள்ளி என்று
ஆசாரியனால் தீர்மானிக்கப்பட்டபடி ஆகும்.

4 பெண் ஒருவளை முப்பது சேக்கலாகவும் மதிப்பாயாக.

5 ஐந்து வயதுமுதல் இருபது வயதிற்கு உட்பட்ட ஆண்பிள்ளையை இருபது சேக்கலாகவும், பெண்பிள்ளையைப் பத்துச்சேக்கலாகவும்,

6 ஒரு மாதம்முதல் ஐந்து வயதிற்கு உட்பட்ட ஆண்பிள்ளையை ஐந்து வெள்ளிச்சேக்கலாகவும், பெண்பிள்ளையை மூன்று வெள்ளிச்சேக்கலாகவும்,

7 அறுபது வயதுதொடங்கி, அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்களைப் பதினைந்து சேக்கலாகவும், பெண்களைப் பத்துச் சேக்கலாகவும் மதிக்கக்கடவாய்.

8 உன் மதிப்பின்படி செலுத்தமுடியாத ஏழையாக இருந்தால், அவன் ஆசாரியனுக்கு முன்பாக வந்து நிற்கக்கடவன்; ஆசாரியன் அவனை மதிப்பானாக; பொருத்தனைசெய்தவனுடைய தகுதிக்குத் தக்கபடி ஆசாரியன் அவனை மதிக்கக்கடவன்.

9 “ஒருவன் பொருத்தனைசெய்தது யெகோவாவுக்குப் பலியிடப்படத்தக்க மிருகமானால் அவன் யெகோவாவுக்குக் கொடுக்கிற அவைகளெல்லாம் பரிசுத்தமாக இருப்பதாக.

10 அதை மாற்றாமலும் வேறுபடுத்தாமலும் இருப்பானாக; இளைத்துப்போனதற்குப் பதிலாக நலமானதையும், நலமானதற்குப்

பதிலாக இளைத்துப்போனதையும்
செலுத்தாமல் இருப்பானாக; அவன்
மிருகத்திற்குப் பதிலாக மிருகத்தை
மாற்றிக் கொடுப்பானாகில், அப்பொழுது
அதுவும் அதற்குப் பதிலாகக் கொடுத்ததும்
பரிசுத்தமாக இருப்பதாக.

11 அது யெகோவாவுக்குப்
பலியிடப்படத்தகாத சுத்தமில்லாத
மிருகமானால், அதை ஆசாரியனுக்கு
முன்பாக நிறுத்தக்கடவன்.

12 ஆசாரியன் அது நல்லதானாலும்
இளைத்ததானாலும் அதை மதிப்பீடு
செய்வானாக; உன் மதிப்பின்படியே
இருப்பதாக.

13 அதை மீட்டுக்கொள்ள மனதாயிருந்தானாகில்,
உன் மதிப்போடே ஐந்தில் ஒரு பங்கைக்
கூட்டிக் கொடுக்கக்கடவன்.

14 “ஒருவன் தன் வீட்டைக் யெகோவாவுக்குப்
பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால்,
ஆசாரியன் அதின் நலத்திற்கும்,
நிலைமைக்கும் தக்கதாக அதை
மதிக்கக்கடவன்; ஆசாரியன் மதிக்கிறபடி
அது இருப்பதாக.

15 தன் வீட்டைப் பரிசுத்தம் என்று
நேர்ந்துகொண்டவன் அதை மீட்டுக்கொள்ள
மனதாயிருந்தால், நீ மதிக்கும் பொருளுடன்
ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக்
கொடுக்கக்கடவன்; அப்பொழுது அது
அவனுடையதாகும்.

16 “ஒருவன் தனக்குச் சொந்தமான வயலில் யாதொரு பங்கைக் யெகோவாவுக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால், உன் மதிப்பு அதின் விதைப்புக்குத்தக்கதாக இருக்கவேண்டும்; ஒரு கலம்[†] வாற்கோதுமை விதைக்கிற வயல் ஐம்பது வெள்ளிச் சேக்கலாக[‡] மதிக்கப்படவேண்டும்.

17 யூபிலி வருடம்முதல் அவன் தன் வயலைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால், அது உன் மதிப்பின்படி இருக்கவேண்டும்.

18 யூபிலி வருடத்திற்குப்பின் தன் வயலைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டானானால், யூபிலி வருடம்வரையுள்ள மற்ற வருடங்களின்படியே ஆசாரியன் பொருட்களைக் கணக்குப்பார்த்து, அதற்குத் தக்கதை உன் மதிப்பீட்டில் தள்ளுபடி செய்யவேண்டும்.

19 வயலைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டவன் அதை மீட்டுக்கொள்ள மனதாயிருந்தால், உன் மதிப்பான பொருட்களுடன் ஐந்தில் ஒரு பங்கை சேர்த்துக்கொடுக்கக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு உறுதியாகும்.

20 அவன் வயலை மீட்டுக்கொள்ளாமல், வயலை வேறொருவனுக்கு விற்றுப்போட்டால், அது திரும்ப மீட்கப்படாமல்,

[†] அத்தியாயம் 27:16 300 கிலோ. [‡] அத்தியாயம் 27:16 அறுவடையில் கிடைக்கும் விதையின் விலைக்கு சமமாக நிலத்தின் விலை இருக்கும்.

21 யூபிலி வருடத்தில் மீட்கப்படும்போது, சாபத்தீடான வயலாகக் யெகோவாவுக்கென்று நியமிக்கப்பட்டதாக இருப்பதாக; அது ஆசாரியனுக்குச் சொந்தமான நிலமாகும்.

22 ஒருவன் தனக்குச் சொந்தமான வயலாக இல்லாமல், தான் விலைக்கு வாங்கின ஒரு வயலைக் யெகோவாவுக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால்,

23 அது யூபிலி வருடம்வரை, உன் மதிப்பின்படி பெறும்விலை இன்னதென்று ஆசாரியன் அவனோடே கணக்குப்பார்த்து, அந்த உன் மதிப்பை, யெகோவாவுக்குப் பரிசுத்தமாக இருக்கும்படி, அவன் அந்நாளிலே கொடுக்கக்கடவன்.

24 யார் கையிலே அந்த வயலை வாங்கினானோ, அந்த நிலத்திற்குச் சொந்தக்காரனிடம் அது யூபிலி வருடத்தில் திரும்பச்சேரும்.

25 உன் மதிப்பீடெல்லாம் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்காயிருக்கக்கடவது; § ஒரு சேக்கலானது இருபது கேரா.

26 “முதற்பிறந்தவைகள் யெகோவாவுடையது, ஆகையால் ஒருவரும் முதற்பிறந்தவைகளாகிய மிருகங்களைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொள்ளக்கூடாது; அது மாடானாலும் ஆடானாலும் யெகோவாவுடையது.

27 சுத்தமல்லாத மிருகத்தினுடைய

முதற்பிறந்ததாக இருந்தால்,
அதை அவன் உன் மதிப்பின்படி
மீட்டுக்கொண்டு, அதனுடனே ஐந்தில்
ஒரு பங்கைக் கூட்டிக்கொடுக்கக்கடவன்;
மீட்கப்படாமலிருந்தால், உன் மதிப்பின்படி
அது விற்கப்படக்கடவது.

28 “ஒருவன் தன்னிடத்திலுள்ள
மனிதர்களிலாவது, மிருகங்களிலாவது,
சொந்தமான நிலத்திலாவது, எதையாகிலும்
யெகோவாவுக்கென்று நேர்ந்துகொண்டால்,
அது விற்கப்படவும் மீட்கப்படவும் கூடாது;
நேர்ந்துகொள்ளப்பட்டவைகளெல்லாம்
யெகோவாவுக்காகப் பரிசுத்தமாக இருக்கும்.

29 மனிதர்களில் சாபத்தீடாக
நியமிக்கப்பட்டவர்களெல்லாம் மீட்கப்படாமல்
கொலைசெய்யப்படக்கடவர்கள்.

30 “தேசத்திலே நிலத்தின் வித்திலும்,
மரங்களின் பழங்களிலும், தசமபாகம்
எல்லாம் யெகோவாவுக்கு உரியது; அது
யெகோவாவுக்குப் பரிசுத்தமானது.

31 ஒருவன் தன் தசமபாகத்திலே
எவ்வளவாவது மீட்டுக்கொள்ள விருப்பமாக
இருந்தான் என்றால், அதனுடன் ஐந்தில் ஒரு
பங்கைக் கூட்டிக் கொடுக்கக்கடவன்.

32 மேய்ப்பனின் கோலின் கீழ்ப்பட்ட
ஆடுமாடுகளிலே பத்தில் ஒரு
பங்காகிறதெல்லாம் யெகோவாவுக்குப்
பரிசுத்தமானது.

33 அது நல்லதோ குறைபாடுள்ளதோ

லேவியராகமம் அத்தியாயம் 27:34clivலேவியராகமம் அத்தியாயம் 27:34

என்று அவன் பார்க்கவேண்டாம்; அதை மாற்றவும் வேண்டாம்; மாற்றினால், அதுவும் அதற்குப் பதிலாகக் கொடுக்கப்பட்டதுமாகிய இரண்டும் பரிசுத்தமாகும்; அது மீட்கப்படக்கூடாதென்று அவர்களோடே சொல்” என்றார்.

³⁴ இஸ்ரவேல் மக்களுக்குச் சொல்லும்படியெகோவா சீனாய்மலையில் மோசேக்கு விதித்த கட்டளககள் இவைகலே.

**இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) -
தமிழ்
The Indian Revised Version Holy Bible in the Tamil
language of India**

copyright © 2017, 2019 Bridge Connectivity Solutions

Language: தமிழ் (Tamil)

Translation by: Bridge Connectivity Solutions

Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd.

This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0.

You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:

You include the above copyright and source information.

If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.

If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.

Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners.

Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.

2023-04-19

PDF generated using Haiola and XeLaTeX on 18 Apr 2025 from source files dated 19 Apr 2023

3a0fb119-8b83-5122-8f97-ecde66939145